

வருடாந்த அறிக்கை

நிதி ஆணைக்குழு



2016

**காரியாலயம்:**

இல. 48, வஜிரா வீதி,  
கொழும்பு- 04.  
இலங்கை.

Tel: +94 11 2556834  
Fax: +94 11 2556836/7, 4512758  
Email: [fincom@sltnet.lk](mailto:fincom@sltnet.lk)  
Website: [www.fincom.gov.lk](http://www.fincom.gov.lk)

## உள்ளடக்கம்

தலைவரின் கூற்று.....	5
செயலாளரின் கூற்று.....	6
ஆணைக்குழு உறுப்பினர்கள் - 2016.....	7
சிரேஷ்ட ஆளணி.....	11
நிதி ஆணைக்குழு.....	12
இலங்கைப் பொருளாதாரம் தொடர்பாக ஒரு மீளாய்வு.....	15
மாகாண மற்றும் மாவட்ட மட்டத்திலான சமூக பொருளாதார வேறுபாடுகள்.....	19
2.1 மாகாண மொத்த உள்நாட்டு உற்பத்தி.....	19
2.2 வருமானப் பகிர்வு.....	20
2.3 வறுமை.....	21
2.4 கல்வித் துறை.....	24
2.5 பாதுகாப்பான குடிநீர்.....	25
2.6 சுகாதாரத் துறை.....	27
2.7 சிறுவர் போசணைப் பற்றாக்குறை.....	29
2.8 வீதிகள்.....	30
நடவடிக்கைகள் மற்றும் சாதனைகள்.....	31
3.1 மாகாணங்களுக்கான நிதி வளங்களை ஒதுக்குதல் மற்றும் பகிர்ந்தளிப்பது தொடர்பான கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் தெரியப்படுத்துதல்.....	31
3.2 மாகாணங்களுக்கிடையில் நியாயமான வள ஒதுக்கீட்டை உறுதிப்படுத்துதல்.....	31
3.3 பிராந்திய வேறுபாடுகளைக் குறைத்தல் மற்றும் மனிதவள அபிவிருத்தியை மேம்படுத்தல்.....	32
3.4 மாகாணங்களில் வளங்களை பயனுள்ளதாக பயன்படுத்துவதை உறுதி செய்தல்.....	34
3.5 மாகாண மட்டத்திலும் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் மட்டத்திலும் வருமான உருவாக்கத்தை மேம்படுத்துதல்.....	35
3.6 நல்லாட்சிக்கான மாகாண மற்றும் உள்ளூர் நிறுவனங்களின் நிருவாக ரீதியான அபிவிருத்தியை உறுதிப்படுத்துதல்.....	36
3.7 மாகாணங்கள் மற்றும் தேசிய மட்டத்தில் சிறப்பான ஒருங்கிணைப்பினை அடைதல்.....	37
3.8 அரச தனியார் பங்குபற்றலினூடாக தொழில் முயற்சியாண்மையை ஊக்குவித்தல்.....	39
3.9 நிதி ஆணைக்குழுவின் மனித மற்றும் நிறுவக இயலளவை கட்டியெழுப்புதல்.....	40
நல்லாட்சி சட்டங்களுக்கு இணங்குதல்.....	43
4.1 நல்லாட்சிக்கான அறிமுகம்.....	43
4.2 சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு கட்டுப்பாடு.....	43
4.3 மாகாண சபைகளின் முறைமையில் நல்லாட்சி.....	44
4.4 நிதி ஆணைக்குழுவின் கூட்டங்கள் - 2016.....	45
மாகாணங்களுக்கு நிதியினை பகிர்ந்தளித்தல் மற்றும் செலவு.....	46
5.1 மூலதன நிதிகள்.....	46
5.2 மீண்டெழும் செலவு நிதிகள்.....	48
நிதி வருமானங்கள்.....	51
6.1 அதிகாரமளிக்கப்பட்ட வருமானம்.....	51

6.2 அரசாங்க வருமானத்தில் இருந்தான மாற்றல்கள் .....	52
மாகாண கணக்காய்வு அறிக்கையின் நிதியியல் சிறப்பம்சங்கள் .....	54
7.1 பொது நடைமுறை .....	54
7.2 சில முக்கியமான அவதானிப்புக்கள் .....	54
மனித வள முகாமை .....	55
8.1 நிறுவக கட்டமைப்பு .....	55
8.2 நிதி ஆணைக்குழுவின் பதவி ஆளணி .....	56
8.3 அதிகாரிகளின் திறன் அபிவிருத்தி .....	57
நிதி ஆணைக்குழுவின் நிதியியல் செயலாற்றுகை .....	58
9.1 நிதிச் செயலாற்றுகை .....	58
முன்னுள்ள சவால்கள் மற்றும் முன்னோக்கிய பயணம் .....	60
பின் இணைப்புகள் .....	63
நிதி ஆணைக்குழுவின் ஆளணி .....	72

### அட்டவணைகள்

அட்டவணை 1: தேசிய கணக்கு மற்றும் தெரிவு செய்யப்பட்ட குறிகாட்டிகள் 2012 – 2016.....	16
அட்டவணை 2: பேரண்ட பொருளாதார இலக்குகள் (மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதத்தில்) .....	18
அட்டவணை 3: மாகாண மட்டத்திலான மொத்த உள்நாட்டு உற்பத்தி சந்தை விலையில், 2009 - 2015 .....	19
அட்டவணை 4: குடியிருப்பாளர்களின் வருமானத்தின் கிளி குணகம்.....	21
அட்டவணை 5: அமைவிடம் சார்ந்த வறுமையின் பங்கீடு -2012 - 2015 .....	22
அட்டவணை 6: அதிகூடிய வறுமையைக் கொண்டுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகள்.....	23
அட்டவணை 7: மாவட்ட அடிப்படையில் பாதுகாப்பான குடி நீர் கிடைக்கப்பெறும் குடித் தொகுதிகளின் சத வீதம் - 2012.....	27
அட்டவணை 8: மாவட்ட அடிப்படையில் வயதுடன் ஒப்பிடும் போது பாரம் குறைந்த சிறார்களின் சராசரி – 2013 மற்றும் 2015 .....	29
அட்டவணை 9: மாகாண வீதிகள் 2012 – 2015.....	30
அட்டவணை 10: புள்ளிவிபர முறையில் சேர்க்கப்பட்டுள்ள மாறிகள். ....	32
அட்டவணை 11: இலங்கையில் நிலைக்குத்தான இறை வேறுபாடுகள் - 2017.....	33
அட்டவணை 12: இலங்கையில் கிடையான இறை வேறுபாடுகள் - 2017.....	33
அட்டவணை 13: சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு கட்டுப்படல்(நல்லாட்சித் தத்துவம்).....	43
அட்டவணை 14: நிதி ஆணைக்குழுவின் 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற கூட்டங்கள் .....	45
அட்டவணை 15: மூலதன நிதிகள் பகிர்த்தளிப்பு – 2017 (ரூபா. மில்லியன்) .....	47
அட்டவணை 16: மொத்த கொடை ஒதுக்கம் - 2017 .....	48
அட்டவணை 17: மொத்தக் கொடையின் நிதியீட்டம் மற்றும் பயன்பாட்டின் போக்கு 2010 - 2016.....	49
அட்டவணை 18: மாகாண வருமான சேகரிப்பு வருமான மூலங்களின் அடிப்படையில் - 2016.....	51
அட்டவணை 19: சட்ட ரீதியான மூலங்களிலிருந்தான வருமான எதிர்வுகூறல் - 2017.....	52
அட்டவணை 20: நாட்டைக் கட்டியெழுப்பும் வரி மற்றும் முத்திரைக் கட்டணம் பகிர்த்தளிக்கும் சத வீதம் .....	53
அட்டவணை 21: அரசு வருமானத்தில் இருந்தான மாற்றல்கள் (2015-2017).....	53
அட்டவணை 22: நிதி ஆணைக்குழுவின் அனுமதிக்கப்பட்ட பதவி ஆளணி .....	56
அட்டவணை 23: செயற்பாட்டு ஆளணியின் கல்வித் தகைமைகள் - 2016.....	56
அட்டவணை 24: வெளிநாட்டு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களில் பங்குபற்றியோர் - 2016.....	57
அட்டவணை 25: நிதி ஒதுக்கம், செலவுகள் மற்றும் நிதிச் செயலாற்றுகை – 2016.....	58
அட்டவணை 26: அரசு ஊழியர்களின் முற்பணக் கணக்கு .....	59

### வரைபுகள்

வரைபு 1: உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவினைக் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கை 2006–2016 .....	24
வரைபு 2: 2016ஆம் ஆண்டில் உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவு மாணவர்களின் செயலாற்றுகை. ....	25
வரைபு 3: துறை ரீதியாக பாதுகாப்பான குடி நீர் வசதியைக் கொண்டுள்ள குடித் தொகுதிகளின் சத வீதம் .....	26
வரைபு 4: மாவட்ட அடிப்படையில் 100000 பேருக்கான மருத்துவ அதிகாரிகளின் பகிர்வு – 2015 .....	28
வரைபு 5: நிதி வளங்களை ஒதுக்கீடு செய்தல் .....	46
வரைபு 6: மூலதனச் செலவினம் 2011-2016 .....	48
வரைபு 7: அனைத்து மாகாணங்களினதும் மொத்த மீண்டெழும் செலவினம் 2010 - 2016.....	50
வரைபு 8: நிதி ஆணைக்குழுவின் நிறுவக கட்டமைப்பு .....	55
வரைபு 9: நிதி ஆணைக்குழுவின் ஆளணி .....	56
வரைபு 10: செயற்பாட்டு ஆளணியின் கல்வித் தகைமைகள் 2016.....	56

## தலைவரின் கூற்று

**“அரசாங்கத்தின் தேசிய நடவடிக்கை திட்டத்தினை செயற்படுத்துவதற்காக நிதி ஆணைக்குழுவினை வலுவூட்டி உறுதிப்படுத்துவது எமது விருப்பமும் ஆசையுமாகும்”**

நிதி ஆணைக்குழுவானது அதனது அடையாளம் காணப்பட்ட செயற்பாட்டு எல்லைக்குள்ளான 2016 ஆம் ஆண்டின் செயலாற்றுகை தொடர்பான மதிப்பீட்டினை வழங்கும் வருடாந்த அறிக்கையினை சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

2016 ஆம் ஆண்டானது நிதி ஆணைக்குழுவுக்கு ஒரு சிறப்பான மற்றும் மாற்றங்களைக் கொண்ட ஒரு வருடமாகும். இக்காலப்பகுதியில் நிதி ஆணைக்குழுவின் நீண்ட கால செயலாற்றுகை மற்றும் முன்னேற்றத்தினூடாக மிகவும் சிறப்பானதொரு நிலைப்படுத்தலுக்கு அவசியமான பல நடவடிக்கைகளை மேற்கொண்ட வருடமாகும். வெளிப்படைத்தன்மை மற்றும் வகைகூறலும் முறையாக உறுதி செய்து இந்நிறுவனத்தை ஒரு வினைத்திறனான மற்றும் உறுதியான சுதந்திரமான ஆணைக்குழுவாக நிலைபெறச் செய்தது. அதாவது கட்டாயமான செயற்பாடுகளை வினைத்திறனாக அமுல்படுத்தி, தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்வதை உறுதி செய்வதாகும்.

2015 ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் பொறுப்பினை ஏற்றுக் கொண்டவுடனேயே நிதி ஆணைக்குழுவானது 2016 ஆம் ஆண்டிற்கான மிகவும் சிந்தித்து தயாரிக்கப்பட்ட வருடாந்த நடவடிக்கை திட்டத்தை தயாரித்து அமுல்படுத்துவதற்கான வலுவான மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலுடன் வேலைகளை ஆரம்பித்தது. இம்மறுசீரமைப்பு திட்டமானது நிறுவனத்தின் சிறப்பான செயலாற்றுகைக்கு அவசியமான அனைத்து முன் நிபந்தனைகளையும் உள்ளடக்கியதாக நிதி ஆணைக்குழுவினை உறுதிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இக்

காலப்பகுதியில், நாங்களாகவே இன்னும் ஒரு இலக்கினை முற்படுத்தினோம். அதாவது எமது ஆட்சி முறை கட்டமைப்பை ஆய்வு செய்து (2017 – 2020) உபாய திட்டத்தை மேற்கொள்வதாகும். நிதி ஆணைக்குழுவினை வினைத்திறன் செயற்திறன் மற்றும் நேர்த்தியுடன் செயற்படுத்துவதற்கு நாம் உறுதி பூண்டுள்ளோம். இதற்கான தெளிவான தூரநோக்கு மற்றும் ஒரு வழிகாட்டல் எம்மிடம் உள்ளது.

நிதி ஆணைக்குழுவின் பணிகூற்றினை நிறைவுசெய்துகொள்ளும் வகையில் பொருளாதாரத்தின் அனைத்து துறைகளுக்கும் விஷேடமாக மாகாணங்களில் செயல்திறன் குறைந்த துறைகளுக்கு உத்வேகம் அளித்து நாங்கள் தொடர்ந்தும் முயற்சி செய்வோம். அரசாங்கத்தின் தேசிய நடவடிக்கை திட்டத்தினை செயற்படுத்துவதற்காக நிதி ஆணைக்குழுவினை வலுவூட்டி உறுதிப்படுத்துவது எமது விருப்பமும் ஆசையுமாகும்.

அதிமேதகு ஜனாதிபதி மற்றும் அவரது காரியாலயம், பிரதமர் மற்றும் அவரது காரியாலயம் சபாநாயகரினை தலைவராகக் கொண்ட அரசியல் அமைப்பு பேரவை, நிதி அமைச்சு, தேசிய திட்டமிடல் திணைக்களம், ஏனைய அமைச்சுக்கள், இலங்கை மத்திய வங்கி மற்றும் மாகாண சபைகளினால் வழங்கப்பட்ட ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்களை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.

நான் இச்சந்தர்ப்பத்தினை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெறுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட ஆணைக்குழு ஊழியர்கள் மற்றும் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களுக்கும் எனது பாராட்டினை தெரிவித்துக் கொள்வதற்காக பயன்படுத்திக் கொள்கின்றேன்



தலைவர்  
பூ.எச. பவிஹககார

## செயலாளரின் கூற்று

“இவ் ஆண்டறிக்கையானது நிதி ஆணைக்குழுவின் 2016 ஆம் ஆண்டு செயலாற்றுகையுடன் இணைந்ததாக ஆணைக்குழுவின் வகிபாகம், தொழிற்பாடுகள் மற்றும் தொடர்பான தகவல்களையும் வழங்குகின்றது”

சரியான தேவை மதிப்பீட்டினை நோக்கி...

நிதி ஆணைக்குழுவின் பொறுப்பாவது, போதுமான நிதியினை மாகாணங்களுக்கு மாற்றுவதற்கான சிபாரிசினை அரசாங்கத்திற்கு வழங்குதல் மற்றும் மாகாணங்களுக்கிடையில் அம் மாற்றப்பட்ட நிதியினை பகிர்நாளிப்பதற்கான கொள்கைகளை ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்வதுமாகும்.

இப்பொறுப்பினை சிறப்பாக மேற்கொள்வதற்கு மாகாணங்களின் தேவைகள் தொடர்பான சரியானதொரு தேவை மதிப்பீடு மேற்கொள்ளப்படுதல் வேண்டும். நிதி ஆணைக்குழுவானது இந் நோக்கத்தினை அடைந்துகொள்வதோடு கொள்கை வழிகாட்டல்களை வழங்குதல், வருடாந்த அபிவிருத்தி திட்டங்களை மீளாய்வு செய்தல், ஆளணி மதிப்பீடு, மற்றும் வருமான மதிப்பீட்டு இலக்குகளை நிச்சயித்தல் போன்ற தொடர்புபட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளும் நோக்குடன் அதனது செயலகத்தை உருவாக்கியுள்ளது. மாகாண சபைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள சட்ட மற்றும் நிர்வாக அதிகாரங்களின் மூலம் பொது மக்களுக்கு தேவையான சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான அரசாங்கத்தின் ஒரு படியாகவே மாகாண சபைகள் காணப்படுகின்றன. மாகாண சபைகளின் நிதித் தேவைகளை பூரணப்படுத்தும் முகமாக மாகாண சபைகளுக்கான வருமான மூலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதோடு மத்திய அரசாங்கத்தினூடாக நிதியளிப்பு செய்யப்படுகின்றது.

இவ் ஆண்டறிக்கையானது நிதி ஆணைக்குழுவின் 2016 ஆம் ஆண்டின் நிதியாண்டுக்கான செயலாற்றுகையோடு ஆணைக்குழுவின் வகிபாகம் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான தகவல்களையும் ஒருங்கிணைத்து வழங்குகின்றது.

நிதி ஆணைக்குழு செயலகத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி என்ற வகையில் ஆணைக்குழுவின் தலைவர், மற்றும் ஏனைய அங்கத்தவர்கள் இவ்வருட காலப்பகுதியில் சிறந்த வழிகாட்டல்களை வழங்கி ஆணைக்குழுவை வழிநடாத்தியமைக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். மேலும் ஆணைக்குழு செயலகத்தினால் எதிர்பார்க்கப்பட்ட சேவையினை பெற்றுக் கொடுத்தமை மற்றும் இவ் ஆண்டறிக்கையினைத் தயாரிப்பதிலும் ஆணைக்குழு செயலகத்தின் ஊழியர்களின் முழுமையான ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பிற்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் நான் முன்னாள் செயலாளர் திரு டப்லியூ.எச். முனசிங்க, முன்னாள் சிரேஷ்ட பணிப்பாளர் திரு. பீ. சுமனபால மற்றும் முன்னாள் கணக்காளர் திருமதி டப்லியூ. டப்லியூ. டப்லியூ. டி. எஸ். பெர்னான்டோ ஆகியோருக்கு அவர்கள் நிதி ஆணைக்குழுவின் சிறப்பான செயலாற்றுகைக்கு அளித்த சிறப்பான பங்களிப்புக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்



செயலாளர்,  
ஏ.ரி.எம்.யு.டி.பி.தென்னகோன்

## ஆணைக்குழு உறுப்பினர்கள் - 2016



**திரு. யூ.எச். பலிஹக்கார  
தலைவர்**

திரு. யூ.எச். பலிஹக்கார அவர்கள் ஒரு பட்டயக் கணக்காளர், முதலீட்டு வங்கியாளர் மற்றும் முகாமைத்துவ ஆலோசகராக 40 வருடங்களுக்கு மேலான தொழில் ரீதியான அனுபவத்தை கொண்டவராவார். அவர் வியாபார நிர்வாகத்தில் முதுமாணிப்பட்டத்தை இங்கிலாந்தின் பர்மின்ஹாம்வில் உள்ள அஸ்ட்டன் பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல் 1981 இல் முகாமைத்துவத்திற்கான பிரித்தானிய நிறுவாகத்தினால் அவரது ஆய்வறிக்கைக்கு அவ்வாண்டுக்கான சிறப்பான முகாமைத்துவ ஆய்வறிக்கை என தெரிவு செய்து விருதும் வழங்கப்பட்டது.

அவரது தொழில் முறை காலத்தில் அவர் இலங்கை மின்சார சபை, அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபனம், பீப்ளஸ் மேசர்சன்ட் வங்கி, இலங்கை மேர்சன்ட் வங்கி, வரையறுத்த அக்லண்ட் காப்புறுதி நிறுவனம், இலங்கை பிணைகள் கவுன்சில், தேசிய தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அதிகார சபை, மற்றும் முகாமைத்துவத்திற்கான பட்டப் பின்படிப்பு நிறுவனம் போன்ற அரச தனியார் நிறுவனங்களில் தலைமைத்துவ பதவிகளை வகித்துள்ளார். இதற்கு மேலதிகமாக ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பொதுநலவாய செயலகத்தில் நிதி முகாமைத்துவ நிபுணத்துவராகவும் செயல்பட்டுள்ளார். மேலும் ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, ஆபிரிக்க அபிவிருத்தி வங்கி, விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் மற்றும் ஐரோப்பிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றினால் அமல்படுத்தப்பட்ட பல நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களிலும் கடமையாற்றியுள்ளார். இதற்கு மேலதிகமாக இவர் தனது தொழில் ரீதியான காலத்தில் தலைவர் - இலங்கை தொழில் வல்லுனர் சங்கங்களின் அமைப்பு, தலைவர் - இலங்கை பட்டயக் கணக்காளர்களின் சங்கம், தலைவர் - ஐக்கிய இராச்சிய முகாமைத்துவக் கணக்காளர்களின் பட்டய நிறுவனத்தின் இலங்கை கிளை, தலைவர் - ஐக்கிய இராச்சியம் சான்றிதழ் அளிக்கப்பட்ட பட்டயக் கணக்காளர்களின் சங்கத்தின் (இலங்கை கிளை) பதவிகளை வகித்துள்ளார். இவரது சேவைகளை பாராட்டும் முகமாக 2014 இல் சிறந்த பட்டயக் கணக்காளராக வாழ்த்தப்பட்டார். 2016 ஆம் அண்டில் இவர் தொழிலுக்கும் மற்றும் நாட்டிற்கும் செய்த சேவைகளை கௌரவிக்கும் முகமாக இலங்கை தொழில் வல்லுனர்களின் சங்கங்களின் அழைப்பினூடாக தேசிய முனைவர் பட்டம் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.



**கலாநிதி. இந்திரஜித் குமாரசுவாமி  
பதவிவழி உறுப்பினர்**

கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி 2016 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் திகதியில் இருந்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுனராக கடமையாற்றுகிறார். கலாநிதி குமாரசுவாமி அவர்கள் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பேரண்டப் பொருளாதாரம் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பான கொள்கைகளை வகுத்தல் மற்றும் பொருளாதார ஆலோசனைகளை வழங்குவதில் 30 வருட அனுபவத்தைக் கொண்டுள்ளார். பொதுநலவாய செயலகத்தில் பொருளாதார விடயங்கள் தொடர்பான பணிப்பாளராக செயற்பட்டுள்ளார். இவர் 1974 ஆம் ஆண்டு தொடக்கம் 1989 ஆம் ஆண்டு வரை இலங்கை மத்திய வங்கியில் சேவையாற்றியுள்ளார். இவர் இலங்கை மத்திய வங்கியில் பொருளாதார ஆராய்ச்சி, புள்ளிவிபரவியல் மற்றும் வங்கிகள் மேற்பார்வை பிரிவுகளில்



2010 ஆம் ஆண்டு ஏப்ரலில் இவர் சுற்றாடல் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டதோடு 2012 இல் பெற்றோலிய கைத்தொழில் துறை அமைச்சின் செயலாளராகவும் 2015 ஆம் ஆண்டு ஜனவரியில் இவர் திறைசேரியின் செயலாளராகவும் மற்றும் நிதித் திட்டமிடல் அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

கலாநிதி சமரதுங்க பொருளாதாரத்தில் கலாநிதிப் பட்டத்தை மெல்போன் லா டிரோப் பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளதோடு வியாபார நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தை இலங்கை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டள்ளார். மேலும் இவர் ஐக்கிய அமெரிக்காவின் விஸ் கொன்ஸின் மட்ஸின் பல்கலைக்கழகத்தில் விவசாயப் பொருளியல் விஞ்ஞான முதுமாணிப் பட்டத்தையும் இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் சிறப்பு கலைமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் பல அரசு துறை தொழில் முயற்சிகள் மற்றும் அரசுடன் தொடர்புபட்ட கம்பனிகளிலும் இயக்குனர் சபை உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார். அவையாவன, இலங்கை மின்சார சபை, இலங்கை வங்கி, வரையறுத்த மிஹின் லங்கா விமான சேவை, வரையறுக்கப்பட்ட தனியார் டீ லாறு கரன்ஸி அன்ட் ஸிகிரியூட்டி கம்பனி, இலங்கை முறிகள் மற்றும் பிணைகள் ஆணைக்குழு, இலங்கை காப்புறுதிகள் சபை, இலங்கை ஏற்றுமதிக் கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம், முகாமைத்துவத்திற்கான பட்டப் பின் படிப்பு நிறுவகம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், தேசிய கல்வி நிறுவகம், விவசாயத்திற்கான பட்டப் பின் படிப்பு நிறுவகம், பேராதனைப் பல்கலைக்கழகம், இதற்கு மேலதிகமாக இவர் காபன் நிதியத்தின் தலைவராகவும் மற்றும் 2009 – 2010 காலப்பகுதியில் வரியியலுக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராகவும் சேவையாற்றியுள்ளார்.



### திரு வீ. கனகசபாபதி உறுப்பினர்

திரு வீ. கனகசபாபதி அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் ஹாவாட் பல்கலைக்கழகத்தின் வியாபார முகாமைத்துவத்திற்கான முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளார். இதற்கு மேலதிகமாக இவர் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தின் பொது நிதி கணக்காளர் சங்கம், மற்றும் இலங்கை சான்றிதழ் அளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவகம் ஆகியவற்றின் உறுப்பினராகக் காணப்படுகிறார். மேலும் இவர் லண்டன் பொது நிதிகள் கணக்காளர்கள் பட்டய நிறுவகத்தின் உறுப்பினராகவும் காணப்படுகிறார்.

இவர் தற்போது வரையறுத்த ஹோட்டல் அபிவிருத்தி பொதுக் கம்பனிகள் (முழுமையான அரசு உரிமையான ஹில்டன் ஹோட்டல்) ஆலோசகராகவும் காணப்படுகிறார். இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தின் பொதுத்துறை பிரிவாகக் காணப்படும் பொது நிதி கணக்காளர்களின் சங்கத்தின் தலைவராகவும் காணப்படுகிறார்.

இவர் பொதுத்துறை கணக்கியல் நியமங்கள் குழுவின் தலைவராகவும் மற்றும் அரசாங்க மற்றும் பொதுத்துறை தொழில் முயற்சிகள் கணக்கியல் குழுவின் தெற்காசிய பிராந்திய மன்றத்தின் உறுப்பினராகவும் செயற்படுகிறார்.

இவர் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவக கவுன்சில் உறுப்பினர் மற்றும் யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ கவுன்சிலின் உறுப்பினராகவும் சேவையாற்றுகிறார். திரு. கனகசபாபதி நிதித் திட்டமிடல் அமைச்சின் நிதி முகாமைத்துவ ஆலோசகராகவும் மற்றும் கணக்கியல் கற்கைகளுக்கான கல்வியகத்தின் சிரேஷ்ட நிதியியல் ஆலோசகராகவும் சேவையாற்றியுள்ளார். இவருக்கு பொதுத்துறையில் பல சிரேஷ்ட மட்டத்திலான 40 வருடத்திற்கு மேற்பட்ட அனுபவம் காணப்படுவதோடு இறுதியாக திறைசேரியின் பொதுத் தொழில் முயற்சிகள்



## சிரேஷ்ட ஆளணி

### செயலாளர்

- திரு. ஏ.இ.எம்.யூ.டி.பீ. தென்னகோன்
- திரு. டப்லியூ.எச். முனசிங்க (2016.08.31 வரை)

### முகாமைத்துவ குழு

- |   |   |                    |
|---|---|--------------------|
| • திரு. பீ. சுமனபால                           | - | சிரேஷ்ட பணிப்பாளர் |
| • திரு. எஸ்.எம்.ஆர்.எஸ். பண்டார               | - | பணிப்பாளர்         |
| • திருமதி. பிரஷாந்த்                          | - | பணிப்பாளர்         |
| • திரு. எம்.எல்.ஏ. சந்திரதாச                  | - | பிரதிப் பணிப்பாளர் |
| • திருமதி. டப்லியூ.டப்ளியூ.டி.எஸ். பெர்னான்டோ | - | கணக்காளர்          |
| • திருமதி. டி.எஸ். குணவர்தன                   | - | கணக்காளர்          |
| • திருமதி. டி.பீ.ஈ.என். குணசேகர               | - | உதவிப் பணிப்பாளர்  |
| • திரு. பீ.ஆர்.என். கஜீவ்                     | - | உதவிப் பணிப்பாளர்  |
| • திருமதி. டி. அபேசேகர                        | - | உதவிப் பணிப்பாளர்  |



#### வலமிருந்து இடமாக,

**முன்வரிசை:** திரு.எஸ்.எம்.ஆர்.எஸ். பண்டார(பணிப்பாளர்), திரு.யூ.எச்.பலிஹகார (தலைவர்), திரு.ஏ.ரி.எம்.யூ.டி.பி.தென்னகோன், (செயலாளர்), திருமதி.ரி.பிரசாந்த் (பணிப்பாளர் (பதில்))

**இரண்டாம்நிலை:** திருமதி.டி.பி.எல்.ஈ.என்.குணசேகர (உதவிப்பணிப்பாளர்), திரு. ப.ஆர்.என்.கஜீவ் (உதவிப்பணிப்பாளர்), திருமதி.ரி.அபேசேகர (உதவிப்பணிப்பாளர்), திரு.எம். எல். ஏ.சந்திரதாச (பிரதிப்பணிப்பாளர்), திருமதி.டி.எஸ்.குணவர்த்தன(கணக்காளர்), திரு.ஜி.ரி.திஸர குசன் புஸ்பசிற்றி (தகவல் தொழில் நுட்ப அதிகாரி), திருமதி.ஆர்.எம்.டி.நிமலி ரத்நாயக்க (புள்ளிவிபர அதிகாரி)

# நிதி ஆணைக்குழு

## தொலைநோக்கு

“அனைத்து மாகாணங்களிலும் சமமான மற்றும் சமத்துவமான சமூக பொருளாதார அபிவிருத்தி”

## பணிக்கூற்று

சம நிலையான பிராந்திய அபிவிருத்தியை உறுதிப்படுத்தும் நோக்கில் மாகாணத்திற்குள்ளும் மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை நியாயமான மற்றும் சமத்துவமான முறையில் குறைப்பதற்குப் பொருத்தமான பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு சமர்ப்பித்தல், கொள்கை, வழிகாட்டல்களை உருவாக்குதல், திட்டமிடல், மற்றும் திட்டமிடல் உதவிகளை பெற்றுக் கொடுத்தல், வளங்களை பகிர்ந்தளித்தல், அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்காணித்தலும் மீளாய்வு செய்தலும். தேசிய மற்றும் மாகாண முகவராண்மைகளை ஒருங்கிணைத்தல்.

## முதன்மை விடயங்கள்

- மாகாணங்களுக்கான நிதி வளங்களை ஒதுக்குதல் மற்றும் பகிர்ந்தளிப்பது தொடர்பான கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் அறிவிப்புச் செய்தலை உறுதி செய்தல்.
- மாகாணங்களுக்கிடையில் வளங்கள் நியாயமான முறையில் பங்கீடு செய்யப்படுவதை உறுதிப்படுத்தல்.
- பிரதேச ஏற்றத்தாழ்வுகளை குறைத்து, மனிதவள அபிவிருத்தியை ஊக்குவித்தல்.
- மாகாண சபைகளினால் வளங்கள் வினைத்திறனான முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்தல்.
- மாகாணங்கள் மற்றும் உள்வூராட்சி மன்றங்கள் மட்டத்தில் வருமான உருவாக்கத்தை அதிகரித்தல்.
- மாகாண சபைகள் மற்றும் உள்வூராட்சி மன்றங்களின் மட்டத்தில் நிறுவாக ரீதியான அபிவிருத்தியை உறுதி செய்தல்.
- மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் நிறுவனங்களுக்கிடையில் வினைத்திறனான ஒருங்கிணைப்பை உருவாக்குதல்.
- அரசு, தனியார் கூட்டுத் தொழில் முயற்சிகள் மூலம் தொழில் முயற்சியாண்மையை ஊக்குவித்தல்.
- அரசு நிதி ஆணைக்குழுவின் மனிதவள மற்றும் நிறுவன இயலளவை கட்டியெழுப்புதல்.

நிதி ஆணைக்குழுவானது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் 1987ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் பிரதான நோக்கம் நாட்டில் சமமான பிராந்திய அபிவிருத்தியை பேணுதல் மற்றும் மாகாணங்களின் அபிவிருத்திக்கு அவசியமான நிதியினை மத்திய அரசில் இருந்து மாகாண சபைகளுக்கு மாற்றல் செய்வதாகும்.

அரசியல் அமைப்பின் 13ஆம் திருத்தத்தில் உறுப்புரை 154(ஆர்) 3, 4 மற்றும் 5ஆம் கீழ் நிதி ஆணைக்குழுவின் கடமைகளும் பொறுப்புக்களும் பின்வருமாறு,

1. அரசாங்கம் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மீதும் ஆலோசனையோடும் வருடாந்த வரவு செலவுத்திட்டத்தில் இருந்து மாகாணங்களின் தேவைகளை ஈடுசெய்வதற்கு போதுமான நிதியைப் பெற்றுக் கொடுத்தல்.
2. அரசியல் அமைப்பின் உறுப்புரை 154(ஆர்) 4 அமைவாக ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தல்.

அ) அரசாங்கத்தினால் மாகாணங்களின் தேவைகளுக்காக ஆண்டுதோறும் எந்தக் கொள்கையின் அடிப்படையில் மாகாணங்களுக்கிடையில் பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும். எனவும் மற்றும்,

ஆ) ஜனாதிபதியினால் மாகாண நிதி தொடர்பாக ஆணைக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும் ஏனைய விடயங்கள்.

இ) நாட்டில் சமமான பிராந்திய அபிவிருத்தியை அமைத்துக்கொள்வதை நோக்காகக் கொண்டு அவசியமான கொள்கைகளை ஆணைக்குழுவானது பின்வரும் விடயங்களையும் கருத்திற் கொண்டு அதாவது ஒவ்வொரு மாகாணத்தினதும் சனத்தொகை, தனிநபர் வருமானம், சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வை குறைப்பதற்கு அவசியமான முற்போக்கான தேவை, ஒவ்வொரு மாகாணத்தினதும் தலாவருமானங்களிற்கு இடையில் காணப்படும் சமத்துவமற்ற தன்மையை குறைப்பதற்கு அவசியமான முன்யோசனைத் தேவை.

அரசியல் அமைப்பின் உறுப்புரை 154 ஆர் (7) கீழ் நிதி ஆணைக்குழுவினால் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஒவ்வொரு விடயத்தினையும் மற்றும் ஒவ்வொரு பரிந்துரை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பார்.

அரசியல் அமைப்பின் கட்டளைக்கு அமைவாக, நிதி ஆணைக்குழுவானது பிராந்திய அபிவிருத்தி தொடர்பாக பின்வரும் செயற்பாடுகளுக்கு பொறுப்பாகவுள்ளது.

- மாகாண சபைகள் அதன் வருடாந்த மூலதன மற்றும் மீண்டெழும் தேவைப்பாடுகள் தொடர்பான மதிப்பீட்டை தயாரிப்பதற்கான வழிகாட்டல்களை மாகாணங்களுக்கு வழங்குதல்.
- மாகாணங்களின் மூலதன மற்றும் மீண்டெழும் செலவுகளின் தேவையினை மதிப்பீடு செய்து மாகாணங்களுக்கு வருடாந்தம் மொத்தமாக அவசியமான தொகையை திறைசேரிக்கு பரிந்துரைத்தல்.
- மாகாணங்களின் வருடாந்த அபிவிருத்தி திட்டத்தினை தயாரிப்பதற்கான வழிகாட்டல்களையும் சுற்றுநிருபங்களையும் விநியோகித்தல்.

- மாகாண அபிவிருத்தி திட்டத்தினை மீளாய்வு செய்து சாத்தியத்தன்மை, கொள்கை இணக்கப்பாடு, பிராந்திய சாத்தியத்தன்மை, மற்றும் ஒப்பீட்டு நயம் போன்றவற்றின் அடிப்படையில் அமுல்படுத்துவதற்கான அனுமதியை வழங்குதல்.
- மாகாணங்களுக்கிடையில் எந்தக் கொள்கைகளின் அடிப்படையில் நிதியினை பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும் என ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தல் மற்றும் அபிவிருத்தியில் காணப்படும் பிராந்தியத்திற்குள் மற்றும் பிராந்தியங்களுக்கிடையில் காணப்படும் வேறுபாடுகளை குறைப்பதற்கான பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்தல்.
- மாகாணங்களுக்கு அபிவிருத்தித் திட்டங்களை தயாரித்தல், அமுல்படுத்தல், கண்காணித்தல் மற்றும் மீளாய்வு செய்தல் தொடர்பான வழிகாட்டல்களை வழங்குதல்.
- உப பிராந்திய மட்டத்திலான நிறுவனங்களின் உற்பத்தித்திறன் மற்றும் செயற்றிறனை மேம்படுத்தும் வகையில் உயர்ந்தபட்ச பதவி ஆளணியினரின் அவசியத்தை மதிப்பீடு செய்வதற்காக உரிய நிறுவனங்களுடன் இணைந்து செயற்படல்.
- தேசிய மற்றும் துறைவாரியான கொள்கைகள் மற்றும் உபாயங்கள் தொடர்பில் மத்திய அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைகளுக்கிடையில் உரிய ஒருங்கிணைப்பிற்கான வசதியளிப்புக்களைச் செய்து வேலைகளின் இரட்டைத் தன்மை, மற்றும் கொள்கை முரண்பாடுகளையும் குறைத்தல்.
- அதிகாரப் பகிர்வு செய்யப்பட்ட மூலகங்களின் மூலமாக அவர்களின் வருமானங்களை அதிகரித்துக் கொள்வதற்கான வழிகாட்டல்களை வழங்குவதன் மூலம் அரசாங்க நிதி மீது தங்கியிருக்கும் தன்மையைக் குறைத்தல்.
- மூலதன செலவு கருத்திட்டங்களின் மீதான செலவுகளை ஈடுசெய்துகொள்வதற்கு மாற்று நிதி முறைமைகளை தேடிக்கொள்வதற்கு மாகாணங்களை வழிநடாத்தல்.
- மாகாண அதிகாரங்கள் விடேமாக பெறுகை நடவடிக்கைகளின் போது அரசாங்க நிதி கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி பொறுப்புக் கூறும் தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சி என்பவற்றை பின்பற்றுவதற்கு வழிநடாத்துதல்.
- உப பிராந்திய மட்டத்தில் அபிவிருத்திக்கு அவசியமான கொள்கைகள் மற்றும் உபாயங்களை உருவாக்குவதற்கு வசதியளிக்கும் வகையில் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுதல்.

## இலங்கைப் பொருளாதாரம் தொடர்பாக ஒரு மீளாய்வு

இலங்கையானது உலக வங்கியின் வரைவிலக்கணத்தின் படி 2010 ஆம் ஆண்டு தொடக்கம் ஐ.அ.டொ. 2,744 தலாவருமானத்துடன் நடுத்தர வருமானத்துடன் கூடிய நாடாக கருதப்படுவதோடு 2016 ஆம் ஆண்டில் தலாவருமானமானது சந்தை விலையில் ஐ.அ.டொ. 3,727 ஆக அதிகரித்துள்ளது.

2016 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது சந்தை விலைகளில் ரூபா 11,839 பில்லியன்களாக காணப்பட்டதோடு சராசரியாக வருடாந்தம் 4.4 சதவீத பொருளாதார வளர்ச்சியையும் பேணி வந்துள்ளது. கடந்த வருடத்தில் பொருளாதார வளர்ச்சி வீதமானது 4.8 சதவீதமாகும். மொத்த தேசிய உற்பத்தியில் சேவைத் துறையானது 56.5 சதவீத பங்குடன் தொடர்ந்தும் கூடிய பங்களிப்புச் செய்கின்றது. அதே வேளை கைத்தொழில் மற்றும் விவசாயத் துறையானது முறையே 26.8 சதவீதம் 7.1 சதவீத பங்களிப்பை செய்துள்ளது. தலைக்குரிய வருமானமானது சந்தை விலையில் ரூபா 558,366 காணப்பட்டது. சாதகமற்ற உலக நிலைமைகள் மற்றும் நாட்டில் காணப்பட்ட பாதகமான காலநிலை என்பன தொடர்ச்சியான நிலைபேறான பொருளாதார வளர்ச்சியை அடைந்து கொள்வதற்கு தடையாக காணப்பட்டது. அதே வேலை, கட்டிட நிர்மானத்துறை, வங்கி மற்றும் நிதித்துறை, சுற்றுலாத்துறை மற்றும் ஏனைய சேவைத் துறையில் குறிப்பிடும்படியான வளர்ச்சி பதிவாகியுள்ளது. தொடர்ச்சியான பாதகமான காலநிலையுடன் தேயிலை, மற்றும் இறப்பர் ஏற்றுமதிகளுக்கான குறைவான ஏற்றுமதி விலை என்பன விவசாயத்துறையின் வளர்ச்சியில் பாதகமான முறையில் தாக்கம் செலுத்தியுள்ளது.

2016 ஆம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தியின் மீதான முதலீடு மற்றும் சேமிப்பு வீதங்களானது முறையே 35.5 சதவீதம் மற்றும் 23.8 சதவீதமாகும். அதன் அடிப்படையில், மூலவள இடைவெளி அதாவது சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் இடையிலான இடைவெளியானது 7.7 சதவீதமாகும். இவ் இடைவெளியினைப் பூரணப்படுத்துவதற்கு நாட்டுக்கு அவசியமான வெளிநாட்டு நிதி முதலீடுகளின் அளவினை வேண்டி நிற்கின்றது. நாட்டின் தேசிய சேமிப்பு சதவீதமானது 28.9 சதவீதம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையானது தொடர்ந்தும் பல வருடங்களாக பாதகமான வர்த்தக மீதியை பதிவு செய்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் வர்த்தக ரீதியான மொத்த ஏற்றுமதிகள் ஐ.அ.டொலர் 10.3 பில்லியன்களாகும். அதே வேளை இக்காலப்பகுதிக்கான வர்த்தக ரீதியான மொத்த இறக்குமதிகள் ஐ.அ.டொலர் 19.4 பில்லியன்களாகும். இதன் அடிப்படையில் 2016 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ள வர்த்தக மீதியானது ஐ.அ.டொலர் 9.1 பில்லியன்களாகும்.

2016 ஆம் ஆண்டில் அரசின் பொதுச் செலவினமானது ரூபா 2351 பில்லியன்களாகும். இது மொத்த தேசிய உற்பத்தியில் 19.8 சதவீதமாகும். இதில் மீண்டெழும் செலவினங்களின் பங்கானது 79 சதவீதமாகும். இம் மீண்டெழும் செலவினங்களானது பிரதானமாக வெளிநாட்டுக் கடன்கள் மீதான வட்டிக் கொடுப்பனவு மற்றும் கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளடங்கியதாக சமூக நல செலவுகள், போக்குவரத்து மானியம், மற்றும் சமூக பாதுகாப்பு உள்ளடங்கியதான சமூக நல செலவுகளாகும். எவ்வாறாயினும் சமூக நலச் சேமலாபங்கள் மீதான மீண்டெழும் செலவுகளானது இலங்கையை தெற்காசியப் பிராந்தியத்தில் சிறந்த மனித வள அபிவிருத்திக் குறிகாட்டியை கொண்ட நாடாக தொடர்ந்தும் பேணி வருகின்றது. 2016 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்திகள் மீதான பொது முதலீடுகள் 5 சதவீதமாகும். இம் முதலீடுகளானது பிரதானமாக உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் மீதே கூடுதலாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டின் பின்தங்கிய பிராந்தியங்களை நோக்கியதாக தனியார் முதலீடுகள் ஊக்குவிக்கப்படல் வேண்டுமாயின் பொருளாதார உட்கட்டமைப்பு மீதான பொது முதலீடுகள் இன்றியமையாததாகும்.

வருமான ஏற்றத்தாழ்வானது கணிப்பீடு செய்யப்படுவதற்காக பலராலும் பயன்படுத்தப்படும் கினி குணகமானது 2009 ஆம் ஆண்டில் 0.49 காணப்பட 2012 ஆம் ஆண்டில் அது 0.48 ஆகக் குறைந்து வருமான ஏற்றத்தாழ்வில் காணப்படும் வேறுபாட்டை சிறிதளவில் குறைந்துள்ளதைக் காட்டுகின்றது. இதற்கு மேலதிகமாக, சனத்தொகையின் உப குழுக்களின் வருமானம் அல்லது நுகர்வின் பங்கின் சதவீதமானது அதாவது மிகவும் கீழ் மட்டத்திலுள்ள உப குழுவினர் மொத்த வருமானத்தில் 3.04 சதவீத பங்கினை அனுபவிக்கும் அதே வேளை உயர் மட்டத்திலுள்ள உப குழுவானது மொத்த வருமானத்தில் 31.8 சதவீதத்தையும் அனுபவிக்கின்றது.

2014 ஆம் ஆண்டு மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் பதிவாகியுள்ள வேலையற்றோர் வீதமானது முறையே 4.3 சதவீதம் மற்றும் 4.6 சதவீதமாகும். இது 2016 ஆம் ஆண்டில் 4.4 சதவீதமாகப் பதிவாகியுள்ளதோடு, இது பொருளாதாரத்தில் ஒரு பிரச்சினையாக கருதப்படுமளவுக்கு முக்கியம் பெறவில்லை. எவ்வாறாயினும் 2016ஆம் ஆண்டில் இளைஞர்களிடத்தில் (15 – 24 வயது) வேலையின்மையானது 21.6 சதவீதமாக பதிவாகியுள்ளதோடு அது தொடர்ந்தும் உயர்வாகவே காணப்படுகின்றது. இது இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களுக்கும் காணப்படும் சந்தர்ப்பங்களுக்கும் இடையிலான பொருத்தமின்மையை காட்டுகின்றது. இப்பிரச்சினையானது பொருளாதாரத்தின் ஒப்பீட்டு நய மாறல்களை கருத்திற் கொண்டு கல்வி மற்றும் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்தி மற்றும் உயர் பெறுமதியான தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதனுடாகவும் சீர் செய்யலாம்.

**அட்டவணை 1: தேசிய கணக்கு மற்றும் தெரிவு செய்யப்பட்ட குறிகாட்டிகள் 2012 – 2016**

குறிகாட்டி	2012	2013	2014	2015	2016
<b>(1) உலகலாவிய சராசரிகள் நடைமுறை சந்தை விலையில் (ரூ.மில்)</b>					
மொத்த உள்நாட்டு உற்பத்தி	8,732,463	9,592,125	10,361,151	10,951,695	11,838,975
மூன்று பிரதான பொருளாதார நடவடிக்கைகள் (பெறுமதி சேர்க்கப்பட்டது)					
விவசாயம்	650,510	735,382	829,577	894,780	890,659
கைத்தொழில்	2,630,766	2,797,328	2,931,998	2,991,106	3,208,476
சேவைகள்	4,858,292	5,406,544	5,895,618	6,270,028	6,743,346
<b>(2) உலகளாவிய சராசரி நிலையான விலைகளில் (2010 ரூ.மில்)</b>					
மொத்த உள்நாட்டு உற்பத்தி	7,588,517	7,846,202	8,235,429	8,633,890	9,012,026
மூன்று பிரதான பொருளாதார நடவடிக்கைகள் (பெறுமதி சேர்க்கப்பட்டது)					
விவசாயம்	592,443	611,676	641,493	670,106	641,943
கைத்தொழில்	2,035,601	2,119,080	2,194,167	2,264,673	2,416,276
சேவைகள்	4,245,461	4,405,644	4,634,805	4,883,444	5,087,452
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதத்தில்					
விவசாயம்	7.8	7.8	7.8	7.9	7.1
கைத்தொழில்	26.8	27.0	26.7	26.2	26.8
சேவைகள்	55.9	56.2	56.3	56.6	56.5
<b>(3) தலா வருமானம்</b>					
சந்தை விலையில் (ரூபா)	427,538	465,976	498,828	522,355	558,363
சந்தை விலையில் (ஐ.அ.டொ)	3,351	3,610	3,821	3,843	3,835
நிலையான விலையில் (2010)(ரூபா)	371,530	381,161	396,486	411,804	425,035
<b>(4) பல பேரண்ட பொருளாதார குறிகாட்டிகள்</b>					
வேலையின்மை வீதம்	4.0	4.4	4.3	4.6	4.4
உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி	9.1	3.4	4.9	4.8	4.4
வருடாந்த சராசரி பணவீக்கம்	7.6	6.9	3.3	2.2	4.0

மூலம்: புள்ளிவிபரவியல் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி.

அட்டவணை 01 ஆனது 2012 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரையான தேசிய கணக்குகளை நடைமுறை விலை மற்றும் நிலையான விலையில் பிரதிபலிப்பதோடு ஆண்டின் நடுப்பகுதியிலான சனத்தொகை, பொருளாதார வளர்ச்சி வீதம், வேலையின்மை வீதம்

போன்றவற்றினையும் வழங்குகின்றது. இக்காலப் பகுதியில் பொருளாதார வளர்ச்சி வீதம் மற்றும் வேலையின்மை வீதமானது பாரிய மாற்றங்களுக்கு உட்படவில்லை என்பதை அட்டவணை காட்டுகின்றது.

எமது நாட்டின் மனித வள அபிவிருத்தி சுட்டியானது தெற்காசிய பிராந்தியத்தில் தொடர்ந்தும் பல வருடங்களாக உயர் நிலையில் காணப்படுகின்றது. 2016 ஆம் ஆண்டிற்கான மனித வள அபிவிருத்தி அறிக்கையின்படி 2015ஆம் ஆண்டில் இலங்கையின் மனித அபிவிருத்திச் சுட்டியானது 0.76 ஆகும். இது இலங்கையினை 188 நாடுகளுக்கிடையில் 72 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மனித அபிவிருத்தி குறிக்காட்டியானது பிறப்பின் போதான ஆயுள் எதிர்பார்க்கை, பாடசாலை செல்லுகையின் சராசரி காலம் மற்றும் தலைக்குரிய மொத்த தேசிய வருமானம் என்பவற்றை உள்ளடக்கியதோடு, 2015 இல் இலங்கையில் அவற்றின் பதிவுகளானது முறையே 75 வருடங்கள், 10.9 சராசரி பாடசாலை செல்லும் காலம் மற்றும் ஐ.அ.டொ. 10,789 ஆகும். இலங்கையில் பதிவு செய்யப்பட்ட குழந்தைகள் இறப்பு வீதம் 1000 உயிருடனான பிறப்புக்களுக்கு 6.3 இறப்புக்களாகும். இது இலங்கையின் சுகாதாரத் துறையின் சிறப்பான வளர்ச்சியை எடுத்துக் காட்டுகின்றது.

இலங்கையில் தொடர்ச்சியாக வறுமையானது குறைந்து செல்லும் நிலை காணப்பட்டாலும் பல பலவீனமான குழுக்கள் தொடர்ந்தும் வறுமைக்குள் தள்ளப்படும் நிலையில் காணப்படுகின்றன. கடந்த ஒன்றரை தசாப்த காலமாக பொருளாதாரத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான வளர்ச்சி காரணமாக 2000 ஆம் ஆண்டில் 22.7 சதவீதமாகக் காணப்பட்ட தலைக்குரிய வறுமைச் சுட்டியானது 2012 இல் 6.7 சதவீதமாக குறைவடைந்துள்ளது. நாட்டின் சனத்தொகையில் 80 சதவீதம் கிராமப் புறங்களிலேயே வாழ்கின்றனர். இவர்களிடத்தில் வறுமையானது மிகவும் உயர்வானதாகும். ஆகவே முதலீட்டு நிகழ்ச்சித் திட்டங்களானது, பிரதானமாக வறுமைக் கோட்டிற்கு கீழே காணப்படும் பிரதேசங்களை அடையாளம் கண்டு அவற்றிற்கு விஷேட கவனம் செலுத்தி அமுல்படுத்தப்படல் வேண்டும். அதே வேளை சமூக பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டங்களானது உண்மையில் தேவையான குழுக்கள் மற்றும் சமூக வலுவிழந்தவர்களை அடையும் வகையில் சீர் செய்யப்படுதல் வேண்டும்.

தேசிய திட்டமிடல் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள (2017 – 2020) பொது முதலீட்டுத் திட்டமானது சமூக நிதியை நிலைநிறுத்தி உயர் பொருளாதார வளர்ச்சியை அடையும் வகையில் பின்வரும் நடுத்தர கால விடயங்களை அடையாளம் கண்டுள்ளது.

- கைத்தொழில்களின் போட்டித் தன்மையினை மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதனுடாக தற்போது குறைவடைந்து செல்லும் ஏற்றுமதியை சீராக்குதல்.
- நாட்டை முதலீட்டாளர்களுக்கு வசதியளிக்கும் நாடாக மாற்றியமைத்து வெளிநாட்டு முதலீட்டினை ஊக்குவித்தல்.
- வரி நிர்வாகம் தொடர்பாக விஷேட கவனம் செலுத்தி அரசு வருமானம் தொடர்பில் தேவையான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுதல்.
- மனிதவள அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு பொது முதலீட்டில் அதிக அளவை ஒதுக்குதல்.
- மாகாண மற்றும் உள்ளூராட்சி நிறுவகங்களை உறுதிப்படுத்துவதில் உரிய கவனம் செலுத்தி சமூக மற்றும் பொருளாதார விடயங்களில் சமநிலையை ஊக்குவித்தல்.
- வள ஒதுக்கீடுகளின் போது உயர் வறுமை காணப்படும் பிரதேசங்களுக்கு முக்கியத்துவம் அளித்து தற்போதுள்ள பிராந்திய வேற்றுமைகளைக் குறைத்தல்.

- அடிக்கடி இடம்பெற்றுவரும் இயற்கை அனர்த்தங்களின் தாக்கங்களைக் கருத்திற் கொண்டு சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பதில் விஷேட கவனம் செலுத்துதல்.

**அட்டவணை 2: பேரண்ட பொருளாதார இலக்குகள் (மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதத்தில்)**

குறிக்காட்டி	2015	2018	2020
மொ.உ.உற்பத்தியின் வளர்ச்சி வீதம்	4.80	6.50	7.00
முதலீடுகள்	30.10	31.00	31.50
உள்நாட்டு சேமிப்பு	22.60	25.00	26.40
தலா வருமானம் ஐ.அ.டொ.	3924.00	4790.00	5797.00
வரவு செலவுத்திட்ட பற்றாக்குறை	-7.5	-4.30	-3.50

மூலம்: பொது முதலீட்டுத்திட்டம் (2017 - 2020)

## மாகாண மற்றும் மாவட்ட மட்டத்திலான சமூக பொருளாதார வேறுபாடுகள்

1987 ஆம் ஆண்டில் இலங்கை அரசியல் அமைப்பிற்கு கொண்டுவரப்பட்ட 13 திருத்த சட்டத்தினூடாக அறிமுகப்படுத்தப்பட்ட பிராந்தியங்களுக்கான அதிகாரப் பரவலாக்கமானது இலங்கையின் அரசியல் மற்றும் நிர்வாக முறையில் ஒரு பிரதான திருப்பு முனையாகும். இது சமூக பொருளாதார அபிவிருத்தியில் காணப்பட்ட பிராந்திய வேறுபாட்டை குறைப்பதிலும் மற்றும் நிர்வாக அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கு வழிவகுத்தது எனலாம்.

நிதி ஆணைக்குழுவானது மாகாணங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான வருடாந்த பரிந்துரையின் போது பிராந்திய மட்டத்தில் காணப்படும் சமூக பொருளாதார வேறுபாடுகளானது பிரதானமாக கவனம் செலுத்தப்படும் காரணியாகும். இவ் அத்தியாயமானது தெரிவு செய்யப்பட்ட சில பிரதானமான சமூக பொருளாதார குறிக்காட்டிகளின் பிராந்திய மட்டத்திலான போக்குகளை ஆய்வு செய்வதாகும். இதன் கீழ் மாகாண மட்டத்திலான மொத்த உள்நாட்டு உற்பத்தி, வருமானப் பகிர்வு மற்றும் பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பு ஆய்வு செய்யப்படுகின்றது.

### 2.1 மாகாண மொத்த உள்நாட்டு உற்பத்தி

அட்டவணை 3 ஆனது 2009 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குரிய மாகாண மட்டத்திலான மாகாண மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் மாகாணங்களின் பங்களிப்பின் வீதாசாரத்தை விளக்குகின்றது. அட்டவணை 3 இல் குறிப்பிட்டுள்ளது போல் மேல் மாகாணமானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பகுதிக்கு பங்களிப்புச் செய்துள்ளது. மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணம் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடும்படியான பங்களிப்பை செய்துள்ளது. நீண்ட கால யுத்தத்திற்கு பின்னரான சமாதானமான சூழ்நிலை, தனியார்துறையின் சிறப்பான பங்களிப்பு மற்றும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பல அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் என்பன தொடர்ச்சியான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்துள்ளன.

அட்டவணை 3: மாகாண மட்டத்திலான மொத்த உள்நாட்டு உற்பத்தி சந்தை விலையில், 2009 - 2015

மாகாணம்/ வருடம்	(ரூபா. மில்)						
	2009	2010	2011	2012	2013(a)	2014 (அ)(ஆ)	2015 (அ)(ஆ)
மேல்	2,216,346	2,512,908	2,894,428	3,243,854	4,078,402	4,346,682	4,610,509
மத்தி	473,416	562,744	644,332	775,580	1,005,052	1,089,048	1,152,391
தெற்கு	509,053	598,976	718,768	834,287	1,001,254	1,136,458	1,159,693
வடக்கு	155,828	189,740	242,512	277,828	338,799	374,403	390,689
கிழக்கு	279,363	333,969	379,184	478,401	562,090	622,759	670,760
வடமேல்	466,041	534,831	655,182	760,148	1,006,437	1,122,258	1,223,830
வடமத்தி	221,294	266,954	305,975	379,243	480,967	535,476	607,118
உளவா	219,293	253,177	297,335	361,975	471,002	521,699	587,118
சப்ரகமுவ	294,659	350,806	405,596	467,238	648,122	699,695	781,112
<b>இலங்கை</b>	<b>4,835,293</b>	<b>5,604,104</b>	<b>6,543,313</b>	<b>7,578,554</b>	<b>9,592,125</b>	<b>10,448,479</b>	<b>11,183,220</b>

மொத்த உ.உ. பங்களிப்பின் வீதாசாரம் 2009 - 2015							
மாகாணம்/ வருடம்	2009	2010	2011	2012	2013(a)	2014 (அ)(ஆ)	2015 (அ)(ஆ)
மேல்	45.80	44.80	44.20	42.80	42.50	41.60	41.20
மத்தி	9.80	10.00	9.80	10.20	10.50	10.40	10.30
தெற்கு	10.50	10.70	11.00	11.00	10.40	10.90	10.40
வடக்கு	3.20	3.40	3.70	3.70	3.50	3.60	3.50
கிழக்கு	5.80	6.0	5.80	6.30	5.90	6.00	6.00
வடமேல்	9.60	9.50	10.00	10.00	10.50	10.70	10.90
வடமத்தி	4.60	4.80	4.70	5.00	5.00	5.10	5.40
ஊவா	4.50	4.50	4.50	4.80	4.90	5.00	5.20
சப்ரகமுவ	6.10	6.30	6.20	6.20	6.80	6.70	7.00
<b>இலங்கை</b>	<b>100</b>	<b>100</b>	<b>100</b>	<b>100</b>	<b>100</b>	<b>100</b>	<b>100</b>

மூலம்: இங்கை மத்திய வங்கி

(அ) தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களமானது தேசிய கணக்குகள் தொகுப்பிற்கான அடிப்படை வருடத்தினை 2002ஆம் ஆண்டில் இருந்து 2012 ஆம் ஆண்டாக மாற்றியுள்ளது. 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான மாகாண மொ.உ.உ.உற்பத்தியானது 2010 ஆம் ஆண்டினை அடிப்படையாகக் கொண்டு தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்டுள்ள புதிய மொத்த தேசிய உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

(ஆ) தற்காலிகமானது

2009 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மீதான மேல் மாகாணத்தின் பங்களிப்பானது 45.8 சதவீதத்தில் இருந்து 41.2 சதவீதமாக குறைவடைந்துள்ளது. இதே காலப்பகுதியில் ஏனைய மாகாணங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான பங்களிப்பானது குறிப்பிடும்படியாக அதிகரித்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏனைய மாகாணங்களின் பங்களிப்பின் சதவீதத்தில் பதியப்பட்டுள்ள குறிப்பிடும்படியான அதிகரிப்பானது அம்மாகாணங்களின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை காட்டுவதோடு அது நாட்டில் சமமான பிராந்திய அபிவிருத்திக்கான ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் கருதலாம். மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தை சுற்றி பெரும்பாலான பொருளாதார மற்றும் சேவைகளுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகள் செறிந்து காணப்படுகின்றமையே மேல் மாகாணமானது கூடுதல் பங்களிப்புச் செய்வதற்கு காரணமாயுள்ளது.

## 2.2 வருமானப் பகிர்வு

நகர, கிராமிய மற்றும் பெருந்தோட்டத்துறை மற்றும் மாகாணங்கள் மற்றும் மாவட்ட மட்டத்தில் சமாந்தரமான பிராந்திய அபிவிருத்தியை அடைந்துகொள்வதை உறுதி செய்துகொள்ள வேண்டுமாயின் வருமானப் பகிர்வில் காணப்படும் சமமின்மையானது ஓரங்கட்டப்படல் வேண்டும். நாட்டின் வருமானத்தில் 50 சதவீதமானது அனைத்து மாகாணங்களிலுமுள்ள 20 சதவீதமான மக்களினால் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது. அனைத்து மாகாணங்களிலும் மிகவும் வறுமைக்கு உட்பட்ட 20 சதவீதமானவர்கள் மாகாணங்களின் வருமானத்தில் 5 சதவீத்தினையே உழைக்கின்றனர். (நிதி ஆணைக்குழுவின் 2015 ஆம் ஆண்டின் ஆண்டறிக்கை)

ஒரு நாட்டின் குடிமகனின் வருமானப் பங்கீட்டினை அளவிடும் குறிக்காட்டியாக கினி குணகம் காணப்படுகின்றது. இது குடியிருப்பாளரின் வருமானத்தின் அடிப்படையில் கணிப்பிடப்படுவதோடு அது 0 இற்கும் 1 இற்கும் இடையிலான வரம்பில் காணப்படும் கினி குணகமானது செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் காணப்படும் இடைவெளியினை விளக்குகின்றது. பூச்சியமானது முழுமையான சமத்துவத்தை வெளிப்படுத்துவதோடு 1 ஆனது ஒரு முழுமையான சமத்துவமின்மையை வெளிக்காட்டுகின்றது.

வருமானம் செலவு கணக்கெடுப்பின் படி நகரத்துறையில் காணப்படும் வருமான சமத்துவமின்மையானது கிராமிய மற்றும் பெருந்தோட்ட துறையைவிட அதிகமானதாகும். நகரப் பகுதியின் கினி குணகமானது 0.4 ஆக காணப்படும் போது பெருந்தோட்டத் துறையின் கினி குணகமானது 0.3 பெறுமதியைக் காட்டி நிற்கின்றது.

அட்டவணை 4 ஆனது 2009/10 மற்றும் 2012/13 ஆண்டுகளுக்கான குடியிருப்பு குடித் தொகுதிகளின் வருமானத்தின் கிளி குணகத்தினை காட்டுகின்றது. இக் கிளி குணகமானது கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அதிகரித்துள்ளதோடு இக்காலப் பகுதியில் நாட்டின் கிளி குணகமானது 0.49 இல் இருந்து 0.48 ஆகக் குறைவடைந்துள்ளது. அட்டவணை 4 இன் படி அதிகூடிய கிளி குணக பெறுமதியானது மொனராகலை, யாழ்ப்பாணம், மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காணக்கூடியதாக உள்ளது. இக்காலப் பகுதியில் இரத்தினபுரி, குருநாகலை, புத்தளம் மற்றும் அநுராதபுர மாவட்டங்களில் கிளி குணகத்தின் பெறுமதியில் குறிப்பிடும்படியான சரிவு பதிவாகியுள்ளது. 2012/2013 காலப் பகுதியில் அநுராதபுர மாவட்டத்தில் மிகவும் குறைந்த கிளி குணக பெறுமதியை காட்டுகின்றது.

**அட்டவணை 4: குடியிருப்பாளர்களின் வருமானத்தின் கிளி குணகம்**

மாவட்டம்	குடியிருப்பாளரின் வருமானத்தின் கிளி குணகம்	
	2009/10	2012/13
கொழும்பு	0.45	0.48
கம்பஹா	0.51	0.46
களுத்துறை	0.41	0.43
கண்டி	0.49	0.45
மாத்தளை	0.5	0.41
நுவரெலியா	0.45	0.42
காலி	0.43	0.45
மாத்தறை	0.41	0.45
ஹம்பாந்தோட்டை	0.42	0.45
யாழ்ப்பாணம்	0.37	0.50
மன்னார்	NA	0.37
வவுனியா	0.45	0.45
முல்லைதீவு	NA	0.45
கிளிநொச்சி	NA	0.50
மட்டக்களப்பு	0.44	0.42
அம்பாறை	0.42	0.46
திருகோணமலை	0.39	0.46
குருநாகலை	0.56	0.48
புத்தளம்	0.49	0.44
அநுராதபுரம்	0.45	0.37
பொலன்னறுவை	0.42	0.41
பதுளை	0.49	0.45
மொனராகலை	0.39	0.53
இரத்தினபுரி	0.57	0.49
கேகாலை	0.44	0.42
<b>இலங்கை</b>	<b>0.49</b>	<b>0.48</b>

மூலம்: தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்

**2.3 வறுமை**

இலங்கையில் வறுமையானது அடிப்படாத தேவைகளான உணவு, உடை மற்றும் வீட்டுத் தேவை போன்றவற்றை பூர்த்தி செய்வதற்கு அவசியமான பணத்தின் தொகையைக் கொண்டே வரைவிலக்கணப்படுத்தப் படுகின்றது. உத்தியோகபூர்வ வறுமைக் கோடு என்பது ஒரு தனி மனிதன் தனக்கு அவசியமான ஊட்டச் சத்துக்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஒரு நாளைக்கு 2030 கலோரி உணவினைப் பெறுவதற்கான ஒரு தலைக்குரிய செலவினையே குறித்து நிற்கின்றது. இதுவே நாட்டில் வறுமைக்கு உட்பட்டவர்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு மேற்பட்டவர்களை அளவிடுவதற்காக பயன்படுத்தப்படும் குறைந்தபட்ச எல்லையாகும்.

உத்தியோகபூர்வ வறுமைக் கோடானது மாதாந்தம் கணிப்பீடு செய்யப்படுகின்றது. இதன்படி 2016ஆம் ஆண்டின் சராசரி பெறுமதி ரூபா 4130 ஆகும்.

மிகவும் அண்மிய கால புள்ளிவிபரத் தரவான 2012/2013 ஆண்டிற்கான தகவல்களின் படி நாட்டின் தலைக்குரிய வறுமைச் சுட்டியானது 6.7 சதவீதமாகும். இது 1990/1991 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 26.1 சதவீத வீழ்ச்சியை காட்டி நிற்கின்றது. இலங்கையானது வறுமை குறைப்பு முயற்சியில் சிறந்த முன்னேற்றத்தைக் காட்டினாலும் நாட்டின் பல பகுதிகளிலும் வறுமையானது தொடர்ந்தும் ஒரு சவாலாகவே காணப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக வறுமையானது எச்சந்தர்ப்பத்திலும் மாற்றத்திற்கு உட்படக் கூடியது. மேலும் இது பண வீக்கம், தனிப்பட்ட நபர்கள் மற்றும் குடித் தொகுதிகளின் செலவுப் போக்கு மற்றும் சமூக நடத்தைகளுடன் நேரடித் தொடர்புபட்டதாகும்.

அட்டவணை 5 ஆனது வறுமை தொடர்பான மிகவும் அண்மிய காலத்திற்குரிய தரவுகளை வழங்குகின்றது. அது ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கிடையில் வறுமையின் வேறுபாடு எவ்வாறு காணப்படுகின்றது என்பதை விளக்குகின்றது.

2013 ஆம் ஆண்டில் சராசரி தலைக்குரிய வறுமைச் சுட்டியானது 6.7 சதவீதமாகக் காணப்பட்ட அதே வேளை பிரதேச செயலகப் பிரிவுகளின் அடிப்படையில் தலைக்குரிய வறுமைச் சுட்டியானது 0.62 இலிருந்து 45.4 வரையில் வேறுபட்டுக் காணப்படுகின்றது. பிரதேச செயலாளர் பிரிவுகளின் அடிப்படையில் சராசரி தலைக்குரிய வறுமைச் சுட்டியானது 8.08 ஆகும். நாட்டில் உள்ள 331 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 213 பிரதேச செயலாளர் பிரிவுகளில் வறுமையானது தேசிய சராசரி தலைக்குரிய வறுமைச் சுட்டியைவிட உயர்வாகவே காணப்படுகின்றது.

**அட்டவணை 5: அமைவிடம் சார்ந்த வறுமையின் பங்கீடு -2012 - 2015**

மாவட்டம்	மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளின் எண்ணிக்கை	தேசிய சராசரிக்கும் அதிகமான தலைக்குரிய வறுமைச் சுட்டியினை கொண்டுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளின் எண்ணிக்கை	பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கிடையில் மதிப்பீடு செய்யப்பட்ட தலைக்குரிய சுட்டிக்கு காணப்படும் வேறுபாடு (%)	
			குறைந்தபட்சம்	அதிகபட்சம்
கொழும்பு	13	0	0.62	5.21
கம்பஹா	13	0	1.66	6.09
களுத்துறை	14	2	2.88	8.40
கண்டி	20	13	4.17	16.80
மாத்தளை	11	10	5.71	10.67
நுவரெலியா	5	4	6.13	11.90
காலி	19	16	5.74	11.87
மாத்தறை	16	15	3.80	11.92
ஹம்பாந்தோட்டை	12	3	3.71	8.13
யாழ்ப்பாணம்	15	14	6.58	16.75
மன்னார்	5	5	15.97	26.90
வவுனியா	4	2	4.86	10.74
முல்லைதீவு	6	6	18.25	35.66
கிளிநொச்சி	4	4	18.64	22.73
அம்பாறை	14	13	3.16	15.94
மட்டக்களப்பு	20	13	5.26	45.14
திருகோணமலை	11	7	4.69	15.89
குருணாகலை	30	20	4.33	10.00
புத்தளம்	16	4	5.20	8.85
அநுராதபுரம்	22	11	1.96	10.20
பொலன்னறுவை	7	2	3.69	10.59
பதுளை	15	13	4.89	14.77
மொனராகலை	11	11	18.07	28.70
இரத்தினபுரி	17	17	9.16	13.18
கேகாலை	11	8	6.25	11.85
	<b>331</b>	<b>213</b>	<b>0.62</b>	<b>45.14</b>

மூலம்: தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்.

அட்டவணை 6 ஆனது அதிகூடிய தலைக்குரிய வறுமைச் சுட்டியை கொண்டுள்ள 40 பிரதேச செயலாளர் பிரிவுகளை காட்டுகின்றது. இவற்றின் தலைக்குரிய வறுமைச் சுட்டியில் 14.17 தொடக்கம் 45.00 வரை வேறுபட்டுக் காணப்படுகின்றது. அட்டவணை 6 இல் காட்டப்பட்டுள்ளதன்படி கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பிரதேச செயலாளர் பிரிவுகளே உயர் அளவிலான வறுமையை பதிவு செய்துள்ளது.

**அட்டவணை 6: அதிகூடிய வறுமையைக் கொண்டுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகள்**

இல.	பிரதேச செயலகம்	மாவட்டம்	தலைக்குரிய வறுமைச் சுட்டி	மதிப்பீடு செய்யப்படும் வறுமைக்கு கீழான சனத்தொகை
1	மண்முனை மேற்கு	மட்டக்களப்பு	45.14	12,776
2	கோரலைப்பற்று தெற்கு	மட்டக்களப்பு	37.68	9,811
3	புதுக்குடியிருப்பு	முல்லைதீவு	35.66	8,466
4	துணுக்காய்	முல்லைதீவு	34.03	3,244
5	மாந்தை கிழக்கு	முல்லைதீவு	33.68	2,336
6	ஒட்டுசுட்டான்	முல்லைதீவு	33.49	4,972
7	மண்முனை தெற்கு - மேற்கு	மட்டக்களப்பு	28.93	7,090
8	சியம்பலாண்டுவ	மொனராகலை	28.70	15,041
9	மருதம்பற்று	முல்லைதீவு	28.61	8,096
10	கோரளைப்பற்று வடக்கு(வாகரை)	மட்டக்களப்பு	27.99	5,950
11	மாந்தை மேற்கு	மன்னார்	26.90	3,893
12	மாதுல்ல	மொனராகலை	25.95	7,830
13	போரதீவுப்பற்று	மட்டக்களப்பு	25.84	9,323
14	முசலி	மன்னார்	25.74	2,064
15	ஏறாவூர்பற்று	மட்டக்களப்பு	24.69	18,242
16	மேதகம	மொனராகலை	23.66	8,245
17	பூநகரி	கிளிநொச்சி	22.73	4,543
18	மடு	மன்னார்	22.00	1,631
19	தனமல்வில	மொனராகலை	21.33	5,561
20	கந்தவளை	கிளிநொச்சி	21.13	4,875
21	பிபிளை	மொனராகலை	20.67	8,085
22	கரச்சி	கிளிநொச்சி	20.36	12,291
23	மன்னார் ரவுன்	மன்னார்	19.88	9,801
24	மொனராகலை	மொனராகலை	19.56	9,297
25	படல்கும்புர	மொனராகலை	19.13	7,497
26	பச்சிலைப்பள்ளி	கிளிநொச்சி	18.64	1,541
27	புத்தள	மொனராகலை	18.55	9,597
28	கதீர்காமம்	மொனராகலை	18.55	3,219
29	கோரளைப்பற்று(வாழைச்சேனை)	மட்டக்களப்பு	18.42	4,244
30	செவனகல	மொனராகலை	18.34	7,573
31	வெலிஓயா	முல்லைதீவு	18.25	1,249
32	வெல்லவாய	மொனராகலை	18.07	10,584
33	அகுரனை	கண்டி	16.80	10,451
34	தீவு தெற்கு (வேலனை)	யாழ்ப்பாணம்	16.75	2,803
35	வடமராட்சி கிழக்கு	யாழ்ப்பாணம்	16.37	2,077
36	நானாட்டான்	மன்னார்	15.97	2,766
37	மஹாலூயா	அம்பாறை	15.94	3,146
38	கிண்ணியா	திருகோணமலை	15.89	10,172
39	தீவு வடக்கு (Kayts)	யாழ்ப்பாணம்	15.25	1,476
40	மீகஹகிவுல	பதுளை	14.77	2,826

மூலம்: தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களம்

## 2.4 கல்வித் துறை


தெற்காசியாவில் இலங்கையானது உயர்ந்தபட்ச கல்வி அறிவு வீதமான 97.2 சதவீதத்தை கொண்டுள்ளது. அரசாங்கமானது பொதுக் கல்வி மற்றும் உயர் கல்விக்கான வாய்ப்புக்களை அதிகரித்து மேம்படுத்துவதற்கு உயர்ந்த பட்ச முன்னுரிமை கொடுத்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் மொத்தச் செலவில் பொதுக் கல்விக்கான செலவினம் 10 சத விதமாகக் காணப்பட்ட அதே வேளை பல்கலைக்கழகக் கல்விக்கான செலவினம் 1.7 சத வீதமாகும். 2016 ஆம் ஆண்டில் அரசாங்கமானது மூலதன மற்றும் மீண்டெழும்கொடையின் கீழ்மகாண மட்டத்தில் கல்வித் துறைக்காக ரூபா 1324006.04 மில்லியன்கள் ஒதுக்கியது.

நாட்டில் ஆரம்ப கல்வியானது வெற்றிகரமான முறையில் செயலாற்றுகின்றது. 5 வயது தொடக்கம் 16 வயது வரையிலான கட்டாயக் கல்வி மற்றும் சிறார்களின் ஆரம்பக் கல்வி தொடர்பாக சமூகத்தின் மனப்பான்மை என்பன இவ்வெற்றிக்கு பிரதானமான காரணங்களாக கருதப்படுகின்றன.

நாட்டின் இரண்டாம் நிலைக் கல்வியானது பிரதானமாக மூன்று பிரிவுகளைக் கொண்டது. அவையாவன, விஞ்ஞானம், கலை, வர்த்தகம் மற்றும் அண்மைக் காலத்தில் தொழிநுட்ப பிரிவும் அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கையில் காணப்படும் மொத்த பாடசாலையில் 9.9 சதவீதமான பாடசாலைகளிலேயே உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவுக்கான வசதிகள் காணப்படுகின்றன.


வரைபு 1 ஆனது ஒவ்வொரு மாகாணத்திலும் உயர்தரத்தில் விஞ்ஞான கல்விக்கான வசதிகளைக் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கையைக் காண்பிக்கின்றது. 2006 ஆம் ஆண்டில் 659 பாடசாலைகளிலேயே உயர்தர விஞ்ஞான பிரிவு காணப்பட்டது. கடந்த ஒரு தசாப்த காலத்தில் அது 1016 பாடசாலைகளாக அதிகரித்துள்ளது. தெற்கு, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் இதில் அதிக முன்னேற்றத்தைக் காட்டும் அதே வேளை ஏனைய மாகாணங்களில் மிகச் சொற்ப அளவிலேயே இது அதிகரித்துள்ளது.

**வரைபு 1: உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவினைக் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கை 2006–2016**



மூலம்: கல்வி அமைச்சு – பாடசாலை புள்ளிவிபர அறிக்கை

வரைபு 2: 2016ஆம் ஆண்டில் உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவு மாணவர்களின் செயலாற்றுகை.



மூலம்: பரீட்சைத் திணைக்களம்


வரைபு 2இன் படி விஞ்ஞான பிரிவில் (உயிரியல் விஞ்ஞானம், பௌதீக விஞ்ஞானம்) உயர்தரப் பரீட்சைக்கு மேல் மாகாண பாடசாலைகளில் இருந்தே அதிகமானோர் தோற்றியுள்ளனர். அடுத்தபடியாக தென் மாகாணப் பாடசாலைகளில் இருந்து தோற்றியுள்ளனர். மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் பாடசாலைகள் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களைப் பிடித்துள்ளன.

## 2.5 பாதுகாப்பான குடிநீர்

2015 ஆம் ஆண்டின் போது பாதுகாப்பான குடிநீர் மற்றும் அடிப்படை துப்புரவு சுகாதார வசதிகள் கிடைக்கப் பெறாத மக்களின் தொகையை அரைவாசியாக குறைத்தல் என்ற மிலேனிய அபிவிருத்தி இலக்கினை இலங்கையானது குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே அடைந்துள்ளது. தற்போது இலங்கையானது 2030 இல் அனைவருக்கும் நிலைபேறான குடி நீர் மற்றும் துப்புரவு ஏற்பாடுகளை உறுதி செய்தல் என்ற நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் 6 ஆவது இலக்கினை அடைந்து கொள்வதற்கு தயாராக உள்ளது.

பாதுகாப்பான குடி நீரின் கிடைப்பனவானது ஒரு அடிப்படை மனிதத் தேவையாகும். பாதுகாப்பான குடி நீருக்கான தேசிய சராசரி அடைவானது 89 சத வீதமாகும். எவ்வாறாயினும் தேசிய மட்டத்தில் சராசரியாக உயர் சத வீதம் காணப்பட்டாலும் நகர, கிராமிய மற்றும் பெருந்தோட்ட மட்டத்தில் மற்றும் மாவட்டங்களுக்குள்ளேயும் பாதுகாப்பான குடி நீர் கிடைப்பனவில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது.

**வரைபு 3: துறை ரீதியாக பாதுகாப்பான குடி நீர் வசதியைக் கொண்டுள்ள குடித் தொகுதிகளின் சத வீதம்**



மூலம்: தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்

வரைபு 3 ஆனது 2006/2007 மற்றும் 2012/2013 காலப்பகுதியில் பாதுகாப்பான குடி நீர் வசதிகளைப் பெற்றிருந்த குடித் தொகுதிகளின் சத வீதத்தை காட்டுகின்றது. நாட்டின் பெருந்தோட்டத் துறையில் தொடர்ந்தும் பாதுகாப்பான குடி நீர் கிடைக்கப் பெறாமையை அவதானிக்க முடிகின்றது. மேலும் மேற்படி வரைபின் புள்ளிவிபரங்களின் படி பெருந்தோட்ட துறையில் பாதுகாப்பான குடி நீர் கிடைப்பனவில் எவ்விதமான குறிப்பிடும் படியான மாற்றங்களும் இடம்பெறவில்லை என்பது தெளிவாகின்றது.

அட்டவணை 7 ஆனது மாவட்ட மற்றும் நீரைப் பெற்றுக்கொள்ளும் மூலங்களின் அடிப்படையில் குடி நீர் வசதிகளைக் கொண்டுள்ள வீட்டுத் தொகுதிகளின் சத வீதத்தின் புள்ளிவிபரத் தரவுகளை காட்டுகின்றது.

2012 ஆம் ஆண்டின் குடித்தொகை மதிப்பீட்டு தகவலின்படி (மிக அண்மைக் காலத்திற்கான கிடைக்கப் பெறும் தகவலின்படி) நாட்டின் 89 சதவீதமான குடித் தொகுதிகளுக்கு பாதுகாப்பான குடி நீர் வசதி காணப்படுகின்றது. நாட்டின் மலைநாட்டுப் பிராந்தியத்தில் உள்ள பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்தும் பாதுகாப்பற்ற நீர் மூலங்களில் இருந்தே குடி நீரைப் பெற்றுக் கொள்கின்றனர். கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு மாவட்டங்களில் 26 சத வீதமான மற்றும் 24.8 சத வீதமான குடித் தொகுதிகள் பாதுகாப்பற்ற கிணறுகள் மற்றும் ஏனைய மூலங்கள் மூலம் குடி நீரைப் பெற்றுக் கொள்கின்றனர்.

**அட்டவணை 7: மாவட்ட அடிப்படையில் பாதுகாப்பான குடிநீர் கிடைக்கப்பெறும் குடித் தொகுதிகளின் சத வீதம் - 2012**


மாவட்டம்	பாதுகாப்பான கிணறுகள்	கிராமிய குழாய் நீர் விநியோகத் திட்டம் / குழாய்க் கிணறுகள்	ஆறுகள் / குளங்கள் / ஓடைகள் / நீர் வீழ்ச்சிகள்	பாதுகாப்பற்ற கிணறுகள்	ஏனையவை
கொழும்பு	23.60	75.40	0.30	0.30	0.40
கம்பஹா	59.80	37.20	0.00	2.20	0.80
களுத்துறை	58.90	34.60	1.60	4.40	0.50
கண்டி	25.30	63.50	6.90	2.90	1.30
மாத்தளை	38.20	52.00	5.10	4.00	0.60
நுவரெலியா	10.70	51.40	33.20	3.80	0.90
காலி	57.50	32.70	2.20	7.00	0.60
மாத்தறை	44.10	43.10	6.40	6.00	0.50
ஹம்பாந்தோட்டை	19.50	74.60	2.10	2.30	1.50
யாழ்ப்பாணம்	70.70	25.10	0.00	0.90	3.30
மன்னார்	51.50	33.30	0.10	2.80	12.30
வவுனியா	66.90	26.50	0.00	3.90	2.70
முல்லைதீவு	65.90	5.60	0.20	26.00	2.40
கிளிநொச்சி	65.90	5.80	0.00	24.80	3.50
மட்டக்களப்பு	79.50	16.80	0.70	2.20	0.80
அம்பாறை	46.60	47.50	0.50	4.50	0.90
திருகோணமலை	51.10	38.50	1.10	3.30	6.10
குருணாகலை	77.10	16.00	0.50	5.80	0.60
புத்தளம்	45.20	44.80	0.20	1.80	8.00
அநுராதபுரம்	49.70	43.50	1.40	3.40	2.10
பொலன்னறுவை	49.90	40.80	1.50	6.90	0.90
பதுளை	26.30	46.30	20.90	5.90	0.60
மொனராகலை	38.30	49.10	5.70	5.90	1.00
இரத்தினபுரி	30.50	51.30	12.20	5.00	1.00
கேகாலை	50.60	30.60	10.40	7.20	1.20
<b>இலங்கை</b>	<b>46.10</b>	<b>44.00</b>	<b>4.60</b>	<b>4.00</b>	<b>1.40</b>

மூலம்: தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களம்

**2.6 சுகாதாரத் துறை**

2016 ஆம் ஆண்டில் அரசாங்கமானது மாகாணகுறித்தொதுக்கிய அபிவிருத்திக் கொடை மற்றும் வெளிநாட்டு நிதியீட்டத்திலான கருத்திட்டங்களினூடாகவும் சுகாதாரத் துறையின் அபிவிருத்திக்காக ரூபா 10,026 மில்லியன்களை ஒதுக்கீடு செய்தது. 2015 ஆம் ஆண்டுக்கான சுகாதார அமைச்சின் மனிதவள முகாமைத்தவ தரவுகளின் படி மாகாண சுகாதாரத்துறையின் ஆளணியானது 10,547 தாதிகள், மாகாண சுகாதார நிறுவனங்களில் கடமையாற்றுகின்றனர். தற்போது மாகாண சபைகளின் நிர்வாகத்தின் மாகாண சுகாதார திணைக்களங்களின் கீழ் 1040 நோய் சிகிச்சையளிப்பு நிறுவனங்கள் காணப்படுகின்றன.

வரைபு 4: மாவட்ட அடிப்படையில் 100000 பேருக்கான மருத்துவ அதிகாரிகளின் பகிர்வு – 2015



மூலம்: சுகாதார அமைச்சு

வரைபு 4 இன் படி அதிகமான மாவட்டங்களில் தேசிய சராசரிக்கும் குறைவான மருத்துவ அதிகாரிகளே சேவையாற்றுகின்றனர். மாத்தளை மாவட்டத்திலேயே 100,000 பேருக்கு மிகவும் குறைவான மருத்துவ அதிகாரிகளைக் கொண்டுள்ளனர்.

## 2.7 சிறுவர் போசணைப் பற்றாக்குறை

அட்டவணை 8: மாவட்ட அடிப்படையில் வயதுடன் ஒப்பிடும் போது பாரம் குறைந்த சிறார்களின் சராசரி – 2013 மற்றும் 2015

மாவட்டம்	வருடம்	குறை நிறையுடன் பிறந்த குழந்தைகள் %	வயதுக்கான நிறை குறைந்த குழந்தைகள் %	நிறை குறைந்த சிறுவர்கள் (1 – 2 வருடம்) %	நிறை குறைந்த ஆரம்ப பாடசாலை சிறார்கள் (3 – 5 வயது) %
கொழும்பு	2013	6.67	69.33	15.13	50.94
	2015	6.76	62.94	12.26	52.56
கம்பஹா	2013	12.94	4.98	12.33	15.29
	2015	10.79	4.60	9.07	20.80
களுத்துறை	2013	11.97	6.00	14.03	17.56
	2015	10.08	6.08	11.91	17.49
கண்டி	2013	13.63	8.96	21.3	24.48
	2015	11.44	7.46	12.51	19.24
மாத்தளை	2013	13.70	6.59	14.89	22.19
	2015	11.94	7.01	10.39	16.42
நுவரெலியா	2013	20.57	13.26	25.48	24.52
	2015	17.79	13.14	18.04	20.26
காலி	2013	12.20	7.70	16.66	24.03
	2015	9.89	6.85	11.43	15.29
மாத்தறை	2013	12.08	7.30	17.81	32.86
	2015	11.92	3.83	9.24	17.62
ஹம்பாந்தோட்டை	2013	9.69	6.20	15.02	24.96
	2015	9.79	5.49	10.01	14.45
யாழ்ப்பாணம்	2013	9.66	5.59	12.52	18.3
	2015	8.90	6.07	9.39	14.36
மன்னார்	2013	10.82	3.47	11.73	15.01
	2015	11.92	3.83	9.24	17.62
வவுனியா	2013	14.92	7.18	21.59	25.51
	2015	13.35	8.99	12.06	13.50
முல்லைதீவு	2013	10.88	4.74	17.29	24.09
	2015	9.99	6.49	12.96	17.40
கிளிநொச்சி	2013	11.52	5.77	17.47	34.11
	2015	10.24	4.39	9.83	12.52
அம்பாறை	2013	15.83	8.01	19.45	24.42
	2015	10.18	6.58	13.72	20.07
மட்டக்களப்பு	2013	11.92	6.95	14.02	20.87
	2015	10.53	6.35	11.25	21.18
திருகோணமலை	2013	13.43	6.32	18.22	20.82
	2015	10.94	6.71	12.35	16.39
குருநாகலை	2013	12.09	5.73	15.13	19.95
	2015	10.59	5.48	9.77	16.82
புத்தளம்	2013	10.97	11.22	17.19	21.56
	2015	9.62	6.55	11.77	20.4
அநுராதபுரம்	2013	13.34	8.13	19.35	26.99
	2015	10.96	7.38	12.95	14.18
பொலன்னறுவை	2013	15.27	8.55	18.28	26.28
	2015	13.80	8.29	12.65	14.80
பதுளை	2013	17.50	10.30	22.50	28.56
	2015	14.62	10.48	15.23	17.79
மொனராகலை	2013	13.57	6.83	15.81	28.26
	2015	10.77	6.47	11.12	12.28
இரத்தினபுரி	2013	16.30	8.54	17.06	25.4
	2015	13.90	7.93	12.01	14.02
கேகாலை	2013	16.94	8.69	18.55	26.1
	2015	13.83	7.95	12.34	13.33

மூலம்: குடும்ப சுகாதார பிரிவு

குறிப்பு: குறித்த ஆண்டுகளில் குறித்த பிரதேசங்களில் குடும்ப சுகாதார அதிகாரிகளினால் பரிசீலிக்கப்பட்ட சிறார்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டே இவ் எண்ணிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

சிறுவர்களின் போசாக்கு மட்டத்தை அளவீடு செய்வதற்கு அவர்களின் உயரம் ஒரு அளவீடாகப் பயன்படுத்தப்படுகின்றது. குடும்ப சுகாதார பணிமனையினால் பிரசுரிக்கப்பட்ட புள்ளி விபரத் தரவுகளின் படி ஏனைய வயதுப்பிரிவுகளுடன் ஒப்பிடுகையில் முன்பள்ளிச் சிறார்களிடத்தில் (3-5 வயது) போசாக்கின்மையானது மிகவும் உயர்வானதாகும். மாவட்ட மட்டத்தில் குறை நிறை பிறப்பு வீதமும் உயர்வாகும்.

## 2.8 வீதிகள்

வீதிகளானது நாட்டின் குடிமக்களின் போக்குவரத்துக்கு இன்றியமையாததாக கருதப்படுகின்றது. அவை உட்கட்டமைப்பு வசதிகளின் ஒரு பகுதியாகவும் கருதப்படுகின்றன. மாகாண வீதிகளானது C மற்றும் D தர வீதிகளைக் கொண்டதாகும். மாகாண வீதிக் கட்டமைப்பின் நீளமானது தொடர்ந்தும் எவ்வித அதிகரிப்பும் இன்றி நிலையாகக் காணப்படுகின்றன. மாகாண வீதிகளுக்காக ஒதுக்கப்படும் நிதியானது வழமையாக வீதிப் பராமரிப்பு மற்றும் வீதி மேம்பாடுகளுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன. கீழ்வரும் அட்டவணை 9 ஆனது 2012 மற்றும் 2015 ஆண்டுகளில் காணப்பட்ட மாகாண வீதிகளின் நீளத்தைக் காட்டுகின்றது.

### அட்டவணை 9: மாகாண வீதிகள் 2012 – 2015

(கி.மீ)

மாகாணம்	2012			2015		
	தரம் C	தரம் D	மொத்தம்	தரம் C	தரம் D	மொத்தம்
மேல்	998	954	1,952	998	954	1,952
மத்தி	1,665	578	2,243	1,666	578	2,244
தென்	924	720	1,644	915	715	1,630
வடக்கு	1,886	134	2,020	1,959	161	2,120
கிழக்கு	722	376	1,098	722	376	1,098
வடமேல்	1,091	1,065	2,156	1,954	831	2,785
வடமத்தி	1,211	736	1,947	1,211	736	1,947
ஊவா	1,559	180	1,739	1,689	682	2,371
சப்ரகமுவ	1,247	1,544	2,791	1,247	1,544	2,791
<b>நாடு பூராகவும்</b>	<b>11,304</b>	<b>6,287</b>	<b>17,591</b>	<b>12,361</b>	<b>6,577</b>	<b>18,938</b>

மூலம்: இலங்கை மத்திய வங்கி

2015 ஆம் ஆண்டில் C மற்றும் D தரத்திலான மாகாண வீதிகளின் மொத்த நீளமானது 18,938 கி.மீற்றர்களாகும். இது 2012 ஆம் ஆண்டின் 17,591 கி.மீற்றர்களுடன் ஒப்பிடுகையில் 1347 கி.மீற்றர்கள் அதிகரிப்பாகும்.

இவ் அதிகரிப்பானது பிரதானமாக உள்ளூராட்சி மன்றங்களின் வீதிகளானது மாகாண வீதிகளாக தரமுயர்த்தப்பட்டமை. மற்றும் மாகாண மட்டத்தில் புதிதாக வீதிகள் நிர்மாணிக்கப்பட்டமையாகவும் இருக்கலாம்.

இலங்கையானது சமூக பொருளாதார அபிவிருத்தியில் குறிப்பிடும்படியான முன்னேற்றங்களை காட்டினாலும் பல பிராந்தியங்களில் சிறிய அளவிலான கடுமையான வறுமை நிலைமை காணப்படுகின்றது. அரசியல் அமைப்பிற்கான 13ஆவது திருத்த சட்டமானது அதிகாரத்தினை பன்முகப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை அளித்துள்ளது. எவ்வாறாயினும் நிதி வளங்களின் பற்றாக்குறை, நிர்வாக சிக்கல்கள் மற்றும் முறையான ஒருங்கிணைப்பு காணப்படாமையின் காரணமாக மாகாணங்களுக்கும் மற்றும் மாகாணங்களுக்கிடையிலும் குறிப்பிடத்தக்களவான பிராந்திய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

## நடவடிக்கைகள் மற்றும் சாதனைகள்

பிரதான தொழிற்பாடுகளின் கீழ் நிதி ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

நிதி ஆணைக்குழுவின் நோக்கங்களை அடைந்து கொள்ளும் வகையில், நிதி ஆணைக்குழுவானது பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவை அதன் பிரதான முனைப்பு நடவடிக்கைகளின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன.

### 3.1 மாகாணங்களுக்கான நிதி வளங்களை ஒதுக்குதல் மற்றும் பகிர்ந்தளிப்பது தொடர்பான கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் தெரியப்படுத்துதல்.

இலங்கை அரசியல் அமைப்பு 13 ஆவது திருத்தத்தில் உறுப்புரை 154 (ண) இன் கீழ் நிதி ஆணைக்குழுவானது தாபிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவானது நாட்டில் சுதந்திரமான பிராந்திய அபிவிருத்திக்கு அரசியல் யாப்பின் மூலம் பொறுப்புச் சாட்டப்பட்டுள்ளது. இவ் ஆணையை அடிப்படையாகக் கொண்டு மாகாண மட்டத்தில் 2017 ஆம் ஆண்டிற்கு அவசியமான மூலதன மற்றும் மீண்டெலும் தேவைகளை மதிப்பீடு செய்வதற்கான தேவை மதிப்பீட்டை மேற்கொள்வதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டல்கள் அனுப்பப்பட்டுள்ளன. மாகாண சபைகளினால் சமர்ப்பிக்கப்பட்ட தேவைகளானது நிதி ஆணைக்குழுவினால் அவர்களது தேவைகளானது மீள் மதிப்பீடு செய்யப்பட்டது. அதன் பிறகு, மாகாண சபைகளுக்கு தேவையான மொத்த நிதித் தேவைகளானது ஒரு புள்ளி விபரவியல் முறைமையின் அடிப்படையில் பிராந்திய வேறுபாடுகளை சீராக்கும் வகையில் ஒதுக்கம் செய்யப்பட்டது. இதற்கு மேலதிகமாக, 2017 ஆம் ஆண்டு மாகாண சபைகளுக்கான மூலதன மற்றும் மீண்டெலும் செலவுகளுக்கான நிதிகளை ஒதுக்குவதற்கான சிபாரிசுகளானது ஜனாதிபதியிடம் 2016 செப்டம்பரில் கையளிக்கப்பட்டது. மற்றும் 2017 ஆம் ஆண்டிற்கான மாகாண வரவு செலவுத்திட்ட தேவைப்பாடுகள் தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

மாகாண சபைகள் குறிப்பிட்ட ஆண்டுக்குரிய திட்டங்களை திட்டமிட்டுக் கொள்ளக்கூடிய வகையில் பொதுத் திறைசேரியானது இறுதியாக மாகாணங்களுக்கான வரவு செலவுத்திட்ட ஒதுக்கங்களை ஒதுக்குகின்றது.

### 3.2 மாகாணங்களுக்கிடையில் நியாயமான வள ஒதுக்கீட்டை உறுதிப்படுத்துதல்

அரசியல் யாப்பின் ஊடாக அளிக்கப்பட்டுள்ள பிராந்திய வேறுபாடுகளை குறைத்தல் என்ற பொறுப்பின் அடிப்படையில் நிதி ஆணைக்குழுவானது மாகாண சபைகள் தமது அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்துவதற்கு அவசியமான நிதியினை சிபாரிசு செய்வதற்கும் பொருத்தமான அணுகுமுறைகள் மற்றும் கருத்திட்டங்களைத் தயாரிப்பதற்கும் அவசியமான தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் எதிர்பார்க்கின்றது. இப்பணிக்காக, தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் உதவியுடன் ஒரு விரிவான புள்ளிவிபர முறையொன்று பின்பற்றப்பட்டது. இப்புள்ளிவிபர முறையானது, உப பிராந்திய மட்டங்களில் வெளிப்படையாக காணப்படும் சமூக, பொருளாதார வேறுபாடுகளை வெளிப்படுத்தக்கூடியதாக அடையாளம் காணப்பட்ட மாறிகள் மற்றும் குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.

**அட்டவணை 10: புள்ளிவிபர முறையில் சேர்க்கப்பட்டுள்ள மாறிகள்.**

மாறிகள்
சனத்தொகை – 2015 ('000)
மாகாண மொத்த உள்நாட்டு உற்பத்தி 2014 (ரூபா / மில்)
தலைக்குரிய வறுமை வீதம் (%) 2012/ 13
சராசரி தலைக்குரிய வருமானம் ரூபா 2012/13
ஒரு மருத்துவ அதிகாரிக்கான பொது மக்கள் 2013
மாகாண அடிப்படையில் விஞ்ஞான பிரிவில் பல்கலைக்கழகத்திற்கு தகுதியான பரீட்சாத்திகள் % -2015

நிதி ஆணைக்குழுவானது மாகாணங்களின் ஆள்சார் வேதனங்கள், மற்றும் பிரயாண செலவுகள் வளங்கள் மற்றும் பராமரிப்புச் செலவுகள், ஒப்பந்த சேவைகள், மாற்றல்கள் மற்றும் கொடைகள் மற்றும் ஏனைய மீண்டெழும் செலவுகள் உள்ளடக்கியதாக ஏனைய செலவுகள் தொடர்பாக ஒரு மதிப்பீட்டினை மேற்கொள்ளும். இம் மதிப்பீட்டின் போது நிதி ஆணைக்குழுவானது மதிப்பீடு செய்யப்பட்ட மாகாண வருவாய் (சேகரிப்பு) மற்றும் திறைசேரியிலிருந்தான வருமான மாற்றல்கள் மற்றும் அவற்றை மொத்தக் கொடைகள் என்ற வகையில் மாகாணங்களுக்கிடையில் பகிர்ந்தளிக்கப்படுதல் என்பன இதன்போது கருத்திற் கொள்ளப்படும்.

இவ் ஒதுக்கீட்டுப் பொறிமுறையானது தனிப்பட்ட கருத்துடன் கூடிய சார்புத் தன்மையில் இருந்து விலகிய மற்றும் நல்லாட்சியின் கோட்பாடுகளைக் கொண்டதாகும். இதன் போது மாகாண சபைகளின் சிரேஷ்ட அதிகாரிகளின் கருத்துக்களும் திறந்த கலந்துரையாடலின் மூலம் பெற்றுக்கொள்ளப்படும். மாகாண சபைகளுக்கான மூலதன செலவுகளானது மாகாண குறித்தொதுக்கிய அபிவிருத்திக் கொடை மற்றும் பிரமாண அடிப்படையிலான கொடை என வகைப்படுத்தப்படும்.

**3.3 பிராந்திய வேறுபாடுகளைக் குறைத்தல் மற்றும் மனிதவள அபிவிருத்தியை மேம்படுத்தல்**

**சமமான பிராந்திய அபிவிருத்தி**

சம நிலையான பிராந்திய அபிவிருத்தியானது ஒரு நாட்டின் சாதகமான மற்றும் சீரான அபிவிருத்திக்கு மிகவும் முக்கியமானதாகும். நாட்டின் அனைத்து பிராந்தியங்களும் சமமான அபிவிருத்தியை தானாகவே அடைந்துகொள்வதில்லை. அது சாத்தியமான மற்றும் இயலளவைக் கருத்திற் கொண்டு மாகாணங்களின் அபிவிருத்தி இயலுமைகளை பயன்படுத்துவதை குறித்து நிற்கின்றது. ஆகவே முழுமையான பொருளாதார அபிவிருத்தியின் நன்மைகளை நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் உள்ள மக்களால் அனுபவிக்க முடிகின்றது.

நிதி ஆணைக்குழுவின் 28 வருடகால வரலாற்றில் 2016 ஆம் ஆண்டில் முதன் முதலாக அது மாகாண மட்டத்தில் காணப்படும் செங்குத்தான மற்றும் கிடையான வேறுபாடுகள் தொடர்பாக ஒரு ஆய்வினை மேற்கொண்டது. நிதி ஆணைக்குழுவானது தனது பிரதான கட்டாய தொழிற்பாடு ஒன்றை பூர்த்தி செய்யும் முகமாக மாகாண மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டினை மேற்கொண்டது.

**அட்டவணை 11: இலங்கையில் நிலைக்குத்தான இறை வேறுபாடுகள் - 2017**

(ரூபா. மில்)

மாகாணம்	மதிப்பீடு செய்யப்பட்ட மாகாண தேவை மதிப்பீடு			மதிப்பிடப்பட்ட மாகாண வருமானம் கிடைக்கப் பெற்றது					செங்குத்தான வேறுபாடு	ஒழுங்கு
	மூலதனம்	மொ.மீ. மு.க மற்றும் நீ. த. தவிர்த்த	மொத்தம்	மூலதனம்	மீ.செலவுக்கான மொ. கொடை	மதிப்பீடு செய்யப்பட்ட வங்கலின் வருமானம்	மதிப்பீடு செய்யப்பட்ட மாற்றல்கள்	மொத்தம் (2)		
மேல்	2,126	46,483	48,609	765	14,887	22,080	7,500	45,232	3,377	9
மத்தி	3,250	29,838	33,088	1,169	22,489	4,140	1,629	29,427	3,660	8
தென்	3,246	26,482	29,728	1,168	19,204	4,140	1,500	26,012	3,716	7
வடக்கு	4,607	20,886	25,493	1,657	16,477	2,300	545	20,979	4,514	1
வடமேல்	3,413	29,141	32,554	1,228	21,587	4,140	1,698	28,653	3,902	5
வடமத்தி	4,025	17,924	21,949	1,448	13,526	2,300	936	18,210	3,739	6
ஊவா	4,677	20,239	24,916	1,682	15,899	2,300	760	20,641	4,275	3
சப்ரகமுவ	3,795	24,140	27,935	1,365	19,195	2,300	1,050	23,910	4,024	4
கிழக்கு	4,293	21,895	26,188	1,544	17,361	2,300	700	21,905	4,282	2
<b>மொத்தம்</b>	<b>33,432</b>	<b>237,028</b>	<b>270,460</b>	<b>12,026</b>	<b>160,624</b>	<b>46,000</b>	<b>16,318</b>	<b>234,968</b>	<b>35,492</b>	

மொ. மீ. செல - மொத்த மீண்டெழும் செலவு

நீ.க. - நீதிமன்ற கட்டணம்

மு.க. - முத்திரைக் கட்டணம்

நா.க.வ - நாட்டைக் கட்டியெழுப்பும் வரி

**அட்டவணை 12: இலங்கையில் கிடையான இறை வேறுபாடுகள் - 2017**

(மாகாண தேவைகளுக்கு அதிகாரம் பகிரப்பட்ட வருமான மூலங்களுக்கும் இடையிலான பொருத்தமற்ற தன்மை) (ரூபா. மில்.)

மாகாணம்	மதிப்பீடு செய்யப்பட்ட மாகாண தேவைகள்			அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்ட மூலங்களிலான வருமானம் மு.க மற்றும் நீ. தண்டப்பணம் நீங்கலாக	செங்குத்தான வேறுபாடு	ஒழுங்கு
	மூலதனம்	மீண்டெழும் செலவு	மொத்தம்			
மேல்	2,126	46,483	48,609	7,500	41,109	1
மத்தி	3,250	29,838	33,088	1,629	31,459	2
தென்	3,246	26,482	29,728	1,500	28,228	4
வடக்கு	4,607	20,886	25,493	545	24,948	7
வடமேல்	3,413	29,141	32,554	1,698	30,856	3
வடமத்தி	4,025	17,924	21,949	936	21,013	9
ஊவா	4,677	20,239	24,916	760	24,156	8
சப்ரகமுவ	3,795	24,140	27,935	1,050	26,885	5
கிழக்கு	4,293	21,895	26,188	700	25,488	6
<b>மொத்தம்</b>	<b>33,432</b>	<b>237,028</b>	<b>270,460</b>	<b>16,318</b>	<b>254,142</b>	

நீ.க. - நீதிமன்ற கட்டணம்

மு.க. - முத்திரைக் கட்டணம்

மூலம்: நிதி ஆணைக்குழு ஆய்வுக் கற்கைகள்

**மாகாண சபைகளின் இயலளவைக் கட்டியெழுப்புதல்**

இயலளவைக் கட்டியெழுப்புதல் என்பது ஒரு நீண்ட கால தொடர்ச்சியான அபிவிருத்தி செய்முறையாகும். அதில் அமைச்சுக்கள், மாகாணங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பனவும் இடம்பெறும்.

மாகாண சபைகளின் இயலாணைவக் கட்டியெழுப்புவதற்காக மூன்று கருத்தரங்குகளை நிதி ஆணைக்குழுவானது ஒழுங்கு செய்தது.

1. மாகாண நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பு கூறும் தன்மையை மேம்படுத்துதல் மற்றும் கணக்காய்வு கேள்விகளைக் குறைத்தல் கருத்தரங்கானது இலங்கை தொழில் வல்லுனர்கள் சங்க அமைப்பின் கேட்போர் கூடத்தில் 30.04.2016 இல் இடம்பெற்றது.
2. அரசு தனியார் பங்குபற்றல் கருத்தரங்கானது, இலங்கை நிர்வாக அபிவிருத்தி நிறுவகத்தில் 08.07.2016 இல் மாகாண சபைகளின் சிரேஷ்ட அதிகாரிகளின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
3. சொத்துக்கள் முகாமை தொடர்பான கருத்தரங்கானது ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

### 3.4 மாகாணங்களில் வளங்களை பயனுள்ளதாக பயன்படுத்துவதை உறுதி செய்தல்

வளங்களை மிகவும் வினைத்திறனாக பயன்படுத்துவது நல்லாட்சியின் ஒரு இன்றியமையாத அம்சமாகும். இது அனைத்து மாகாணங்களினதும் அத்தியாவசியமான இலக்காகும். நிதி ஆணைக்குழு மற்றும் மாகாண அதிகாரிகளுக்கிடையிலான நெருங்கிய இணைப்பானது குறிப்பிடும் படியான அளவில் நோக்கங்களை அடைந்துகொள்வதற்கான எதிர்பார்ப்பிற்கு வழிவகுத்துள்ளது.

பொதுக் கல்வி தொடர்பான தேசிய கொள்கையில் சிறந்த நடைமுறைகளை சேர்த்துக் கொள்வதற்காக தேசிய கல்வி ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படல்.

வட மாகாண சபையினால் கல்வி முறை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மீளாய்வு தொடர்பாக மாகாண அதிகாரிகளை விழிப்புணர்வுட்படுத்துவதற்காக நிதி ஆணைக்குழுவின் பங்களிப்புடன் தேசிய கல்வி ஆணைக்குழுவானது ஒரு கருத்தரங்கை ஒழுங்கு செய்திருந்தது. இக்கருத்தரங்கின் இறுதியில் அனைத்து மாகாண சபைகளும் கல்வி முறைமை தொடர்பான தமது மீளாய்வு முன்மொழிவுகளை தயாரித்து தேசிய கல்வி ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிப்பதற்கு இணங்கியது. தேசிய கல்வி ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு இரண்டு மாகாண சபைகள் மாத்திரமே தமது மீளாய்வுகளை சமர்ப்பித்துள்ளன.

### கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான ஆய்வு

அனைத்து மாகாணங்களிலும் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகள் மீதான மூலதன மற்றும் மீண்டெழும் செலவினங்களானது, தனியார்துறையும் இத்துறைகள் மீது கூடுதலான முதலீடுகளை மேற்கொள்ளும் போது தொடர்ந்தும் உயர்வாகவே காணப்படுகின்றது. ஆகவே, நிதி ஆணைக்குழுவானது 2016 ஆம் ஆண்டில் கல்வி மற்றும் சுகாதாரத்துறை மீதான 2014 இருந்து 2016 ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பான ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ் ஆய்வின் பிரதான நோக்கம், கல்வி மற்றும் சுகாதாரத்துறை மீதான மாகாணங்களின் நிதி ஒதுக்கத்தின் போக்கினை அவதானிப்பதாகும். இவ் ஆய்வானது பிரதானமாக இரண்டாம் தர தகவல்களை அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டது. கல்வி மற்றும் சுகாதாரத் துறை மீதான தனியார்த்துறையின் முதலீடுகள் அதிகரித்துச் செல்லும் அதே வேளை இத்துறைகள் மீதான மாகாண சபைகளின் மூலதன மற்றும் மீண்டெழும் செலவும் அதே வேளை அதிகரித்து செல்லும் போக்கை அவதானிக் முடிந்துள்ளது. இவ் ஆய்வின் படி அதி கூடிய மீண்டெழும் செலவானது கல்வித் துறையில் காணப்படுகின்றது. ஏனெனில் இத்துறையிலேயே அனைத்து மாகாணங்களுக்கும் கூடிய ஆளணி காணப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக ஏனைய கொடுப்பனவுகள் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவு தொடர்பில்

அனைத்து மாகாணங்களினதும் சுகாதாரத் துறையானது கூடிய மீண்டெழும் செலவுக்கு பங்களிப்புச் செய்வதைக் காணக் கூடியதாக உள்ளது.

### பிரதான திட்டம் மற்றும் வளங்களை அடையாளம் காணல்

வினைத்திறனான வள முகாமைத்துவத்தை குறித்த காலப்பகுதியில் அடைந்துகொள்ள வேண்டுமாயின் அனைத்து மாகாண சபைகளும் பிரதான திட்டம் மற்றும் மூலவள அடையாளம் காணலையும் கட்டாயம் மேற்கொள்ளல் வேண்டும் என நிதி ஆணைக்குழு சிபாரிசு செய்துள்ளது.

### 3.5 மாகாண மட்டத்திலும் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் மட்டத்திலும் வருமான உருவாக்கத்தை மேம்படுத்தல்

அரசாங்கச் செலவினத்திலான வருடாந்த அதிகரிப்பானது பொதுத் திறைசேரியின் மீது கடுமையான தாக்கத்தை செலுத்தியுள்ளது. ஆகவே, திறைசேரியின் மீதான இச் சமையை குறைப்பதற்காக வருமான சேகரிப்பை அதிகரித்தல் ஒரு முக்கியமான நடவடிக்கையாகும்.

#### வருமான செயலாற்றுகை அடிப்படையிலான கொடை

வருமான அதிகரிப்பின் முக்கியத்துவத்தை கருத்திற் கொண்டு நிதி ஆணைக்குழுவானது, மாகாண சபைகளின் கூடிய வருமான சேகரிப்பை ஊக்குவிக்கும் முகமாக அவைகள் சேகரிக்கும் அதிகாரமளிக்கப்பட்ட மூலங்களிலான கூடுதல் முறையான வருமான சேகரிப்பின் அடிப்படையில் ஒரு அபிவிருத்தி சார்ந்த கொடையை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. இக் கொடைத் திட்டத்தினூடாக பிராந்தியங்களில் காணப்படும் சூழல் முகாமைத்துவம், சிறுவர் பாதுகாப்பு மற்றும் சமூக சேவைகள் போன்ற தெரிவுசெய்யப்பட்ட சில முக்கிய பிரச்சினைகளை தீர்த்து வைக்கலாம் என நம்பப்படுகின்றது. இவ் வருமான செயலாற்றுகை அடிப்படையிலான ஊக்குவிப்பு கொடையை 2018 ஆம் ஆண்டிலிருந்து அறிமுகம் செய்வதற்கு ஆணைக்குழுவானது ஒப்புதல் அளித்துள்ளது.

#### உள்ளூராட்சி மன்றங்களின் மட்டத்தில் வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கை திட்டத்தை தயாரித்தல்

2013 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பிரதான அமைச்சர்களின் வருடாந்த மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட சிபாரிசின் அடிப்படையில் வருமானத்தை அதிகரிப்பதற்கான அறிக்கை 2014 இல் தயாரிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டில், நிதி ஆணைக்குழுவின் செயலாளரை தலைமையாக கொண்ட குழுவினால் உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தை அதிகரிப்பது தொடர்பாக செய்யப்பட்டிருந்த சிபாரிசுகள் மீளாய்வு செய்யப்பட்டன. இக்குழுவானது 9 உறுப்பினர்களைக் கொண்டது. மாகாண பிரதி, பிரதம செயலாளர் (நிதி) நான்கு உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்கள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் சட்ட அதிகாரியை உள்ளடக்கியதாகும்.

ஆணைக்குழுவானது பல தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் பின்பு வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைத் திட்டங்களில் கூடிய முன்னுரிமை விடயங்கள் அடையாளம் காணப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது.

சிபாரிசுகளுடன் கூடிய இறுதி அறிக்கையானது ஜனாதிபதி செயலகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு, அனைத்து மாகாண சபைகள் மற்றும் ஏனைய உரிய அமைச்சுக்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. அடையாளம் காணப்பட்ட நடவடிக்கைகளை உரிய பொறுப்புவாய்ந்த நிறுவனங்கள் அமுல்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு மேலதிகமாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான

முன்மொழியப்பட்டுள்ள சட்டமானது இம் முன்மொழிவுகளின் சிறப்பான அமுல்படுத்தலை உறுதிப்படுத்தும் முகமாக சில சிபாரிசுகளை உள்வாங்குவதற்கு சிபாரிசு செய்துள்ளது.

### 3.6 நல்லாட்சிக்கான மாகாண மற்றும் உள்ளூர் நிறுவனங்களின் நிருவாக ரீதியான அபிவிருத்தியை உறுதிப்படுத்துதல்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களானது நிருவாக இயலளவை மற்றும் நிர்வாகக் கட்டமைப்பை உறுதிப்படுத்தி தனது எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்தி வகிபாகத்தை பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கின்றது. நிதி ஆணைக்குழுவானது மாகாண சபைகளின் இம்முயற்சிகள் வெற்றியடைவதற்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குகின்றது.

மாகாண அபிவிருத்தி தொடர்பாக வடமேல் மாகாண சபையின் அரசியல்வாதிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுக்கான விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு.

வடமேல் மாகாண சபையின் பிரதம செயலாளரின் அழைப்பிற்கு அமைய 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் 2ஆம் திகதிகளில் இடம்பெற்ற விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கில் நிதி ஆணைக்குழுவின் தலைவர், செயலாளர் மற்றும் சிரேஷ்ட பணிப்பாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். சிறப்பான மாகாண திட்டம், மாகாண அபிவிருத்தி திட்டங்களை மதிப்பீடு செய்தல், நிதி ஆணைக்குழுவினால் திட்டங்களுக்கான சிபாரிசுகளை வழங்குவதற்கான பொறிமுறை, அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின் பிரதான கூறுகள் மற்றும் 2017 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட உரையின் முக்கிய விடயங்கள் தொடர்பாக அவர்கள் முன்வைப்புகளை செய்தனர்.

மாகாண நிர்வாகத்தில் பொறுப்புக்கூறுதல், வெளிப்படைத் தன்மையினை மேம்படுத்துதல் மற்றும் கணக்காய்வு கேள்விகளைக் குறைப்பதற்கான கருத்தரங்கு.



நிதி ஆணைக்குழுவானது 2016 ஏப்ரல் 30 ஆம் திகதி இலங்கை தொழில் வல்லுனர்கள் சங்கத்திற்கான அமைப்பில் மாகாண நிர்வாகத்தில் பொறுப்புக் கூறுதல், வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துதல் மற்றும் கணக்காய்வு கேள்விகளைக் குறைத்துக் கொள்ளுதல் தொடர்பான கருத்தரங்கை ஒழுங்கு செய்தது. 5 மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதி பிரதம செயலாளர் (திட்டமிடல்) பிரதி பிரதம செயலாளர் (நிதி) பிரதி பிரதம செயலாளர் (பொறியியல்) மற்றும் மாகாண சபைகள் உள்ளகக் கணக்காய்வின் சிரேஷ்ட அதிகாரிகள் இக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர். இக் கருத்தரங்கின் பிரதான நோக்கங்களாவன:

- நிதி அறிக்கையிடல் மற்றும் நிதி முகாமைத்துவ கொள்கைகள் மற்றும் இயலளவைக் கட்டியெழுப்புதல் போன்றன மூலமாக சிறப்பான நிதி முகாமைத்துவம் மற்றும் நிதி பொறுப்புக் கூறுதலை ஊக்குவித்தல்.

- மாகாண நிதி முகாமைத்துவத்தில் காணப்படும் பொறுப்புடைமை மற்றும் வெளிப்படைத் தன்மை தொடர்பாக காணப்படும் பிரச்சினைகளை அடையாளம் காணல்.
- ஒரு வினைத்திறனான ஆபத்து முகாமை மற்றும் உள்ளகக் கட்டுப்பாட்டு செயல்முறை ஒன்றை அமுல்படுத்துமாறு அனைத்து மாகாணங்களையும் ஊக்குவித்தல்.
- துறைவாரியான மேற்பார்வை கட்டமைப்பு/ அமைப்பினை உருவாக்குதலும் மற்றும் அனுசரணை வழங்குதலும்.
- கணக்காய்வு வினாக்களை குறைத்துக் கொள்ளும் முகமாக அரசு கணக்காய்வு முறைமை தொடர்பில் சிறப்பான விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளுதல்.

### சொத்து முகாமைத்துவம் தொடர்பான கருத்தரங்கு



நிதி ஆணைக்குழுவினால் சொத்துக்களின் முகாமைத்துவம் தொடர்பான ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு அது 2016 ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதியன்று ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கல்லூரியில் இடம்பெற்றது. இக் கருத்தரங்கில் மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் மாகாண அமைச்சுக்களின் செயலாளர் மற்றும் பிரதி பிரதம செயலாளர்களும் பங்குபற்றினர்.

இக்கருத்தரங்கின் பிரதான நோக்கங்கள் ஆவன:

- பொதுச் சொத்துக்களின் சிறப்பான முகாமைத்துவம், மற்றும் அவற்றை பாதுகாத்தலும்.
- சொத்துக்களின் கொள்வனவு முதல் அகற்றலானது அனுமதி பெற்றுக்கொள்ளுதல் கணக்கில் பதிவு செய்தல், பராமரித்தல், பாவித்தல் மற்றும் பாதுகாத்தல். உரிய ஒழுங்கு விதிகளின் படி இடம்பெற்றுள்ளதை உறுதி செய்தல்.
- தீர்மானம் எடுத்தல் மற்றும் அறிக்கையிடல் நோக்கங்களுக்காக சொத்துக்களை பராமரித்தல் மற்றும் உரிய நேரத்திலான சொத்து முகாமைத்துவ தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக முகாமைத்துவ தகவல் முறைமை ஒன்றை அபிவிருத்தி செய்தல்.
- பொதுச் சொத்துக்களின் சிறப்பான மற்றும் பொருளாதார ரீதியான சொத்துப் பாவனையை உறுதிப்படுத்தல்.

### 3.7 மாகாணங்கள் மற்றும் தேசிய மட்டத்தில் சிறப்பான ஒருங்கிணைப்பினை அடைதல்.

#### தரவுகளை இணக்கப்படுத்தல் குழு

நாட்டில் சமாந்தரமான சமூக பொருளாதார அபிவிருத்தியை அடைந்துகொள்ளும் நோக்குடன் நிதி ஆணைக்குழுவானது மாகாணங்களுக்கான நிதியீட்டம் செய்தல் என்பதன் பிரதான வகிபாகத்தை செயற்படுத்துவதற்கு தேவையான சரியான தகவல்கள் பிராந்திய மட்டத்தில் காணப்படாமை ஒரு சவாலாக காணப்படுகின்றது. இவ்வருட காலப்பகுதியினுள் நிதி ஆணைக்குழுவானது பிரதான பங்கு நிறுவனங்களான பொதுத் திறைசேரி, தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் மற்றும் இலங்கை மத்திய வங்கி போன்ற நிறுவனங்களின் தரவு தேவைப்பாடுகள் தொடர்பாக ஒரு மீளாய்வினை மேற்கொண்டது. இது பிரதான பங்குபற்றல் நிறுவனங்களுடன் இணைந்து ஒரு தகவல் இணக்கப்படுத்தல் குழுவினை உருவாக்குவதற்கு இட்டுச் சென்றது.

#### நிதி ஆணைக்குழுவின் தரவுத்தளம் மற்றும் முகாமைத்துவ தகவல் முறைமை

நிதி ஆணைக்குழுவுடன் அவசியமான தகவல் மற்றும் அறிக்கைகளை உருவாக்குவதற்கான வினைத்திறனான பொறிமுறையொன்று காணப்படவில்லை. ஆகவே நிதி ஆணைக்குழுவானது தரவுத்தளம்/ முகாமைத்துவ தகவல் முறைமையொன்றை உருவாக்குவதற்காக அதனது கடந்தகால முயற்சியை மீண்டும் ஆரம்பித்துள்ளது. இது தொடர்பாக நிதி ஆணைக்குழுவானது கருத்திட்ட முகாமை மற்றும் கண்காணிப்புத் திணைக்களம், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவராண்மை (ICTA) மற்றும் நிதி வளங்கும் நிறுவனங்களுடன் பல கலந்துரையாடல்களை மேற்கொண்டது. கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்பு திணைக்களமானது ஏற்கனவே கருத்திட்ட கண்காணிப்பு தொடர்பாக பல மில்லியன் ரூபா பெறுமதியான ஒரு திட்டத்தை மேற்கொண்டுள்ளது. ஆகவே நிதி ஆணைக்குழுவானது தனது தரவுத்தளம் மற்றும் முகாமைத்துவ தகவல் முறைமைக்கு அவர்களின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளது. கருத்திட்ட முகாமை மற்றும் கண்காணித்தல் திணைக்களத்தின் புதிய முயற்சியானது சாத்தியமடைவதற்கு சில காலம் செல்லும் என்பதால் நிதி ஆணைக்குழுவானது நிதிக் கட்டுப்பாடுகளுக்காக உள்ளக தரவுத்தளம் மற்றும் முகாமைத்துவ தகவல் முறைமையொன்றை அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானித்துள்ளது. இவ் உள்ளக தரவுத்தளம்/ முகாமைத்துவ தகவல் முறையானது 2017 ஆம் ஆண்டில் முழுமையாக பூரணப்படுத்தப்படும்.

#### அபிவிருத்தி செயல்முறையை தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் உயர்ந்த மட்ட ஒருங்கிணைப்பின் மூலமாக மேம்படுத்துதல் தொடர்பான கருத்தரங்கு.

அபிவிருத்தி செயல்முறையை மேம்படுத்துதல் தொடர்பான கருத்தரங்கு ஒன்று ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி ஆணைக்குழுவின் கூட்டு முயற்சியாக 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் பண்டாரநாயக்க ரூபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கௌரவ பிரதம மந்திரி, சிரேஷ்ட அரசியல் தலைவர்கள் மற்றும் மாகாண அதிகாரிகள் பங்குபற்றினர். இக்கருத்தரங்கில் அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகள் மற்றும் அதற்காக முன்மொழியப்பட்ட தீர்வுகள் தொடர்பாக நிதி ஆணைக்குழுவினால் மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ஒரு நடவடிக்கை தயாரிக்கப்பட்டது.

வினைத்திறனான ஒருங்கிணைப்பினை ஊக்குவிக்கும் நோக்குடன் ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி அமைச்சில் இரண்டு கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

### ஏனைய பங்குபற்றல் நிறுவனங்களுடான உறவு

நிதி ஆணைக்குழுவானது தனது பங்காளி நிறுவனங்களுடான நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் பங்குபற்றல் நிறுவனங்களுடான சிறப்பான உறவின் அவசியத்தை அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் மாகாண மற்றும் அரச நிறுவனங்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்யலாம். இவ்வருட காலப்பகுதியில் நிதி ஆணைக்குழுவானது மேம்படுத்தப்பட்ட தகவல் பரிமாற்றம் மற்றும் சிறப்பான ஆலோசனைகள் மற்றும் மாகாண சபைகளின் அபிவிருத்தி சவால்களுக்கு வினைத்திறமான தீர்வுகளை அடையாளம் காண்பதற்காக கூட்டாக செயல்படுதல் போன்ற உபாயங்களினூடாக பங்காளிகளுக்கிடையிலான உறவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதாவது தகவல் தொடர்பு மற்றும் முகாமைத்துவ செயன்முறையானது பங்காளர்களுக்கிடையிலான உறவுகளை எதிர்காலத்தில் மேம்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

### 3.8 அரச தனியார் பங்குபற்றலினூடாக தொழில் முயற்சியாண்மையை ஊக்குவித்தல்

அரச தனியார் பங்குபற்றலினூடாக தொழில் முயற்சியாண்மையை ஊக்குவிப்பதற்கான கருத்தரங்கு.



முதலீடுகளை ஊக்குவிப்பது தொடர்பாக அரசாங்க கொள்கைக்கு சார்பாக நிதி ஆணைக்குழுவானது அரச தனியார் பங்குபற்றல் தொழில் முயற்சிகளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இது தொடர்பில் மாகாண அதிகாரிகளை அரச தனியார் பங்குபற்றல் தொழில் முயற்சியின் நவீன கண்ணோட்டம் தொடர்பாக விழிப்புணர்வுட்டும் கருத்தரங்கானது 2016 ஜூலையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இக் கருத்தரங்கானது ஆசிய பவுண்டேஷனின் நிதி உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிதி ஆணைக்குழுவினால் அரச தனியார் பங்குபற்றல் முயற்றியாண்மை ஊக்குவிப்பானது மூன்று நாள் உள்ளக கருத்தரங்கு ஒன்றினூடாக தீவிரப்படுத்தப்பட இருந்தது. எவ்வாறாயினும், நிதி அமைச்சின் அனுசரணையுடன் தேசிய பெறுகை ஆணைக்குழுவானது இலங்கையில் அரச தனியார் பங்குடமை தொழில் முயற்சியாண்மையின் அபிவிருத்தியை கருத்திற் கொண்டு அதற்கான வழிகாட்டல்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதனால் அக் கருத்தரங்கானது பின் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மாகாணங்களில் தொழில் முயற்சியாண்மையின் அபிவிருத்திக்கு ஊக்கமளிக்கக்கூடிய மாகாண உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கையினை நிதி ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் ஆணைக்குழுவானது உரிய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களினூடாக வெளியக நிபுணர்களை வரவழைத்து வளங்கள் மற்றும் பெறுமதி சேர்ப்பு தொடர்புகளை ஊக்குவிக்கும் முகமான ஆய்வுகள் மற்றும் நடவடிக்கைத் திட்டங்களை ஆரம்பித்தது.

### 3.9 நிதி ஆணைக்குழுவின் மனித மற்றும் நிறுவக இயலளவை கட்டியெழுப்பதல்

நிதி ஆணைக்குழுவானது அதனது மனித மற்றும் நிறுவக இயலளவைக் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தை நன்றாக உணர்ந்துள்ளது. இது தொடர்பில் ஆணைக்குழுவினால் பல சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

**நிதி ஆணைக்குழுவிற்கான புதிய காரியாலயத்திற்கான கட்டிட நிர்மாணம்.**



தற்போது நிதி ஆணைக்குழுவானது வாடகைக்கு அமர்த்தப்பட்ட கட்டிடம் ஒன்றில் இயங்கி வருகின்றது. இது ஆணைக்குழுவின் அனைத்து ஆளணியிற்கும் இடம் கொடுப்பதில் மிகவும் சிரமங்களை கொண்டுள்ளது. ஆகவே, 2015 ஆம் ஆண்டில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டதன் பிரகாரம், ஆணைக்குழுவானது ரூபா 300 மில்லியன் செலவில் இராஜகிரிய சரண மாவத்தையில் புதிய காரியாலயத்தை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

கௌரவ சபாநாயகரும் அரசியல் பேரவைத் தலைவருமான திரு. கரு ஜயசூரிய அவர்களினால் இன்னும் பல விஷேட அதிதிகள் பிரசன்னத்துடன் புதிய காரியாலயத்திற்கான அடிக்கல்லானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடப்பட்டதுடன் நிர்மாணப் பணிகளானது உரிய வேலைத்திட்டத்தின் படி நடைபெறுகின்றது. நிர்மாணப் பணிகள் 2018 ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்படும்.

#### உபாய திட்டம் (2017-2020)

ஒரு நிறுவனத்தின் இலக்குகள் மற்றும் நோக்கங்களை அடைந்துகொள்வதற்கான மிகவும் சிறந்த கருவியாக உபாயத்திட்டம் காணப்படுகின்றது. ஆகவே, நிதி ஆணைக்குழுவானது முன்னாள் செயலாளரின் வழிகாட்டலின் கீழ் 2016 ஆம் ஆண்டில் உபாயத் திட்டத்தை தயாரிப்பதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டது. இவ் இலக்கின் போது, மீள உருவாக்கப்பட்ட தொலைநோக்கு மற்றும் பணிக் கூற்றின் அடிப்படையில் தற்போதுள்ள விடயப் பரப்புக்கள் மீளாய்வு செய்யப்பட்டு புதிய நடவடிக்கைகள் அடையாளம் காணப்பட்டன.

உபாயத் திட்டமானது பின்வரும் பிரதான கொள்கை வழிகாட்டல்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

1. நிதி ஆணைக்குழுவின் நோக்கங்களை அடைந்துகொள்வதற்கு வழிகாட்டல்களை வழங்குதல்.
2. பங்குதாரர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் நிறுவக செயற்றிறனை உச்சப்படுத்தல்.

3. சமாந்தரமான பிராந்திய அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்ளக்கூடிய உபாயங்களை வழங்குதல்.
4. நிதி ஆணைக்குழுவின் வகிபாகம் பற்றி மிகவும் தெளிவான விளக்கம் காணப்படல்.
5. நிறுவன இலக்குகளை அடைந்து கொள்ளத்தக்கதாக திறன்கள், அனுகுமுறை என்பவற்றை அபிவிருத்தி செய்வதோடு அறிவை விருத்தி செய்தல்.
6. கூட்டாக, அர்ப்பணிப்புடன், நேர்மையாக மற்றும் பொறுப்புடன் நிறுவனத்தின் பணிக் கூற்றுடன் சார்ந்ததாக சுய பங்களிப்பினை உறுதிப்படுத்துதல்.
7. ஒரு இலத்திரனியல் அரசு கொள்கையின் கீழ் ஏனைய பங்காளர்களுடன் தகவல்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளுதல்.

### முன்மொழியப்பட்ட பிரதான உந்துதல் விடயங்கள்/ பிரதான பெறுபேற்று விடயங்கள்

1. தேவை மதிப்பீட்டு அடிப்படையில் நிலைபேறான சமாந்தர பிராந்திய அபிவிருத்திக்கு அவசியமான நிதியினை நீண்ட கால அடிப்படையில் பங்கீடு செய்தல்.
2. மாகாண அபிவிருத்தி திட்டமிடலை வழிநடாத்துதல்.
3. கொள்கை வகுத்தலுக்கு அவசியமான தரவுகள் மற்றும் தகவல்களை பெற்றுக் கொடுத்தல்.
4. நிதி ஆணைக்குழுவின் மனித மற்றும் நிறுவக இயலளவை கட்டியெழுப்புதல்.

### நிறுவன திறனை மேம்படுத்துதல்.

2016 இல் நிதி ஆணைக்குழுவினது உள்ளக வினைத்திறன் மற்றும் நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. தகவல் தொழிநுட்பத்தின் அடிப்படையிலான முறைமைகளை அறிமுகம் செய்தல், வேலை பாய்ச்சலை மீளாய்வு செய்தல், மனித வள அபிவிருத்தி, தரவு இணக்கம், முகாமைத்துவ தகவல் முறைமை போன்றவற்றை அறிமுகம் செய்தது. ஆணைக்குழுவின் நடைமுறைகளை மீளாய்வு செய்து மாகாண தேவை மதிப்பீடு அங்கீகரிப்பு செயன்முறையில் காணப்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டமை ஒரு பிரதான வெற்றியாகும். இதன் மூலம் மாகாண சபைகள் தமது திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கு தேவையான நிதியினை விரைவாக திறைசேரியில் இருந்து பெற்றுக்கொள்ள முடியுமாகவுள்ளது.

### ஆராய்ச்சி அலகு

ஆணைக்குழுவின் தீர்மானம் எடுத்தல் செயன்முறைக்கு உதவும் வகையில் 2016 இல் ஆராய்ச்சிப் பிரிவு உருவாக்கப்பட்டது. இதன் கீழ் பொருத்தமான தரவுத்தளம் பேணப்பட்டு ஆராய்ச்சி ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

ஆராய்ச்சி அலகானது ஒரு முக்கியமான பங்கை ஆற்ற இருக்கின்றது. இது விஷேடமாக பிராந்திய வேறுபாடுகளை குறைப்பதற்காக மாகாணங்களின் தேவைகளை மதிப்பீடு செய்வதாகும். இதற்கு மேலதிகமாக, இவ் அலகானது மாகாண திட்டங்கள்/ கருத்திட்டங்கள் மற்றும் வருடாந்த அபிவிருத்தி திட்டம் மற்றும் ஏனைய ஆவணங்களுக்கு அவசியமான உள்ளீடுகளையும் பெற்றுக் கொடுக்கவுள்ளது.

இவ் ஆராய்ச்சி அலகின் நீண்ட கால இலக்கானது, மாகாண சபைகள் தொடர்பாக அரசாங்கத்தின் கொள்கை தீர்மானம் மேற்கொள்ளும் செய்முறைக்கு உதவி செய்வதாகும். மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள், வரிசை அமைச்சுக்கள் மற்றும் ஏனைய ஆராய்ச்சி

நிறுவனங்கள் என்பவற்றின் உதவியுடன் ஒவ்வொரு மாகாணத்திற்கும் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்ட தரவுத்தளம் பேணப்படும்.

2016 ஆம் ஆண்டில் பல விஷேட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவையாவன:

- மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களுக்கு மூலதன நிதியினை ஒதுக்குவதற்கான முறைமையினை திருத்துதல் - 2017
- மாகாணங்களின் வருமானம் உழைத்தல் முயற்சிகளை ஊக்குவிக்கும் முகமாக வருமான செயலாற்றுகை அளப்படையிலான கொடையினை மீள் அறிமுகம் செய்தல்.
- 2016 இல் மாகாண மீண்டெழும் மற்றும் மூலதன தேவைகளுக்கான நிதியினை மாகாணங்களுக்கிடையில் பகிர்ந்தளித்தல்.
- 2015 இல் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கான விடுமுறை நாள் கொடுப்பனவு மேலதிக நேரக் கொடுப்பனவு.
- நிதி ஆணைக்குழுவின் மூலம் தேசிய வரவு செலவுத்திட்டத்திற்கான முன்மொழிவுகள்.
- அரசாங்கத்தினால் மாகாணங்களுக்கான துறைவாரியான நிதி ஒதுக்கம்.
- மூலதன கொடைகளின் பாவனை முன்னேற்றம் - 2016 (மா.கு.அ.கொ + பி.அ.கொ) 2016 ஜூன் 30 இற்கு
- உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கை திட்டம்.
- பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் உரிய திருத்தல் நடவடிக்கைகளும்.
- கடந்த 5 ஆண்டுகால தரவுகளைக் கொண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஆய்வு செய்தல்.
- மூலதன நிதி தொடர்பிலான மாகாண சபைகளின் கோரிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் விடுவிக்கப்பட்ட கட்டு நிதியும்.
- கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கான ஒதுக்கங்கள் (2014 – 2016)
- நிதி ஆணைக்குழுவின் தொழிற்பாடுகளும் பங்கும்.
- மாகாணங்களுக்கிடையில் மொ. உள்நாட்டு உற்பத்தியில் காணப்படும் வேறுபாடு தொடர்பான குறிப்பு.
- மூலதன கொடை மற்றும் மொத்தக் கொடை ஆகியவற்றின் பாவனை தொடர்பான முன்னேற்றம்.

### நிதி ஆணைக்குழு திருத்த சட்ட வரைவு

அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் இன்று வரையில் நிதி ஆணைக்குழு சட்டத்தினை நிதி ஆணைக்குழுவினால் அறிமுகம் செய்ய முடியாதுள்ளது. பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தினால் வழங்கப்படும் அதிகாரத்தைக் கொண்டு நிதி ஆணைக்குழுவானது தனது செயற்பாடுகளை மிகவும் திறம்பட ஆற்றலாம். இது தொடர்பான நகல் சிபாரிசுகள் 1989 ஆம் ஆண்டில் செய்யப்பட்டாலும், தயாரிக்கப்பட்ட வரைவானது 2008 ஆம் ஆண்டில் பதவியில் இருந்த அதிமேதகு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. எவ்வாறாயினும் நகல் வரைவு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவில்லை. ஒரு புதிய நகல் வரைவு ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டில் அதிமேதகு ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

## நல்லாட்சி சட்டங்களுக்கு இணங்குதல்

### 4.1 நல்லாட்சிக்கான அறிமுகம்

நல்லாட்சியானது சிறந்த முகாமைக்கு வழிவகுக்கின்றது. சிறந்த செயலாற்றுகை, பொது நிதிக்கான சிறந்த வழிகாட்டியாக செயற்படுதல், சிறந்த பொது மக்கள் தொடர்பு என்பதனுடாக இறுதியில் மக்களுக்கு மற்றும் சேவை பெறுநர்களுக்கு சிறந்த வெளியீட்டைப் பெற்றுக் கொடுத்தல்.

### 4.2 சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு கட்டுப்படல்

நிதி ஆணைக்குழுவுக்கான நல்லாட்சி முறைமை மற்றும் நடைமுறைகளை தயாரிப்பதற்கான பிரதான கொள்கைகள் பின்வருமாறு:

#### அட்டவணை 13: சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு கட்டுப்படல்(நல்லாட்சித் தத்துவம்)

பிரதான கொள்கைகள்	நிதி ஆணைக்குழுவில் பிரயோகித்தல்
(அ)நேர்மை, நெறிமுறை பெறுமதிகள் மற்றும் நாட்டின் சட்ட விதிகளுக்கு கட்டுப்படுவதற்கான உறுதியான உறுதிப்பாடு.	<p>நிதி கட்டுப்பாடுகள், தாபனக் கோவை, அரசாங்க சுற்று நிபுணங்கள் மற்றும் ஏனைய வழிகாட்டல்களுக்கு உரிய கவனம் செலுத்தி நிதி ஆணைக்குழுவானது நல்லாட்சியை கடைபிடிக்கின்றது.</p> <p>ஆற்றல் மற்றும் உற்பத்தித்திறன் என்பவற்றை மேம்படுத்தும் நோக்கில் ஆணைக்குழுவானது ஊழியர்களிடத்தில் கூட்டு முயற்சியை ஊக்குவிக்கின்றது.</p> <p>நிதி ஆணைக்குழுவின் நாளாந்த நடவடிக்கைகள் மற்றும் முக்கியமான விடயங்களை திறந்த முறையில் கலந்துரையாடுவதற்காக ஊழியர்கள் கூட்டமானது வழக்கமான அடிப்படையில் நடைபெறுகின்றது. நிதி ஆணைக்குழுவின் 2016 ஆம் ஆண்டிற்கான நடவடிக்கை திட்டத்தின் இலக்குகளை அடைந்து கொள்வதை உறுதி செய்யும் வகையில் பின்னூட்டல் நடவடிக்கைகளுக்கு வலியுறுத்துதல்.</p> <p>வழக்கமாக செயலாற்றுகை மதிப்பீடுகளை மேற்கொள்ளுதல்.</p>
(ஆ)திறந்ததும் மற்றும் முழுமையானதுமான பங்களிப்புகளுடனான தொடர்பு	<p>ஐனாதிபதி செயலகம், அரசியல் அமைப்பு பேரவை, இலங்கை மத்திய வங்கி, பொதுத் திறைசேரி, வரிசை அமைச்சுக்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ஆகிய பங்களிப்புகளுடன் நிதி ஆணைக்குழுவானது தொழிநுட்ப விடயங்கள் தொடர்பாக மிகவும் நெருக்கமாக செயற்படுகின்றது.</p> <p>மாகாணங்களின் திட்டமிடல், வரவு செலவுத்திட்டம் மற்றும் கண்காணிப்பு தொடர்பில் நிதி ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்ட அதிகாரி பொறுப்பாக உள்ளார். அவர்கள் மாகாண சபை அதிகாரிகளுடனான பரஸ்பர புரிந்துணர்வை உருவாக்கிக் கொள்வதனுடாக மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் தொழிநுட்புகளை சிறப்பாக மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p> <p>மாகாண சபை மட்டத்திலும் நிதி ஆணைக்குழுவானது பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் காணப்படுகின்றனர். அவர்கள் மாகாணங்கள் மற்றும் நிதி ஆணைக்குழுவிற்கும் இடையிலான அதிகாரபூர்வமான கொடுக்கல் வாங்கல்களுக்கு வசதியளிப்பவர்களாக செயற்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p>
(இ)நிலைபேறான பொருளாதார, சமூக மற்றும் சூழல் நலன்களின் அடிப்படையில் வெளியீடுகளை வரையறுத்தல்	<p>நிதி ஆணைக்குழுவின் கடமையினை சிறப்பாக மேற்கொள்வதற்காக தேசிய மற்றும் பிராந்திய மட்டத்திலான அதிகாரிகளுடன் சிறப்பான ஒருங்கிணைப்பை பேணுதல்.</p>

பிரதான கொள்கைகள்	நிதி ஆணைக்குழுவில் பிரயோகித்தல்
(ஈ)எதிர்பார்க்கப்படும் வெளியீடுகளை அடைந்து கொள்வதற்காக தேவையான தலையீடுகளை தீர்மானித்தல்	<p>நிதி ஆணைக்குழுவானது நிலைபேறான வெளியீடுகளை அடைந்துகொள்ளும் வகையில் தனது உபாய திட்டத்தினை ஏற்கனவே தயாரித்துள்ளது.</p> <p>நிலைபேறான அபிவிருத்தியை அடைந்துகொள்வதற்காக கண்காணிப்பு மற்றும் மீளாய்விலூடாக ஆபத்தினை ஆய்வு செய்தல் மற்றும் செயலாற்றுகையை முகாமை செய்தல்.</p>
(உ)நிறுவனத்தின் இயலாமை அபிவிருத்தி செய்தல். இது அதன் தலைமைத்துவத்தின் இயலாமை மற்றும் தனிப்பட்டவர்களின் இயலாமை என்பவற்றை உள்ளடக்கியதாகும்.	<p>நிதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் ஆளணியினர் தமது பாங்கினை திறம்பட மேற்கொள்வதற்காக தமது அறிவு திறன்கள் மற்றும் அனுகுமுறைகளை மேம்படுத்திக் கொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர்.</p> <p>மூலதன நிதியினை வினைத்திறனாக முகாமை செய்வதற்காக பெருகை திட்டமானது தயாரிக்கப்பட்டுள்ளது.</p>
(ஊ)சிறப்பான உள்ளகக் கட்டுப்பாடு மற்றும் உறுதியான பொது நிதி முகாமையினூடாக ஆபத்துக்கள் மற்றும் செயலாற்றுகையை முகாமை செய்தல்.	<p>தம்மால் முகாமை செய்யக்கூடிய அளவிலான சவால்களை (ஆபத்துக்களை) ஏற்றுக்கொள்வது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு உரிய ஆபத்து மதிப்பீடு செய்யப்படல் வேண்டும். நிறுவனத்தின் நோக்கங்களை அடைவதற்கு பொருத்தமான கட்டப்பாடுகளை அமுல்படுத்துதல்.</p> <p>அரசாங்கத்தின் இலத்திரனியல் ஆட்சி கொள்கையின் கீழ் நிதி ஆணைக்குழு, மாகாண சபைகளின் திட்டமிடல், வரவு செலவுத்திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு என்பவற்றை ஒருங்கிணைத்து தரவுத்தளம் மற்றும் முகாமைத்துவ தகவல் முறைமை ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.</p>
(எ)சிறப்பான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக வெளிப்படைத்தன்மை மற்றும் அறிக்கையிடலில் சிறந்த நடைமுறைகளை அமுல்படுத்துதல்.	<p>ஒதுக்கீட்டுக் கணக்கு மற்றும் முற்பண பீ கணக்குகளானது கணக்காய்வு தலைமை அதிபதியின் காரியாலயத்தினால் கணக்காய்வு செய்யப்படுகின்றது. இறுதிக் கணக்கறிக்கைகள் தயாரிக்கப்படும் போது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கீட்டு கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன.</p> <p>2015 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை ஏற்கனவே தயாரிக்கப்பட்டு பராமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டன.</p>

ஆணைக்குழுவின் மாதாந்த கூட்டத்தில் இணக்கப்பாட்டு அறிக்கையானது சமர்ப்பிக்கப்படுகின்றது.

### 4.3 மாகாண சபைகளின் முறைமையில் நல்லாட்சி

மாகாண சபைகள் தமது நடவடிக்கைகளானது சட்டங்கள், மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக இடம்பெற்றுள்ளது. மற்றும் பொது நிதியானது பாதுகாக்கப்பட்டு பொருளாதார ரீதியாக சிறப்பாக மற்றும் திறனாக பயன்படுத்தப்பட்டு கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் உறுதி செய்வது மாகாண சபைகளின் கடமையாகும்.

### 4.4 நிதி ஆணைக்குழுவின் கூட்டங்கள் - 2016


அட்டவணை 14: நிதி ஆணைக்குழுவின் 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற கூட்டங்கள்

2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற கூட்டங்களின் எண்ணிக்கை					
திகதி	தலைவர் திரு. உதித ஹரிலால் பலிஹக்கார	திறைசேரியின் செயலாளர் கலாநிதி. ஆர்.எச்.எஸ். சமரதுங்க	இலங்கை மத்திய வங்கி ஆளுநர் திரு. அர்ஜுன் மகேந்திரன்	உறுப்பினர் திரு. வீ. கனகசபாபதி	உறுப்பினர் பேராசிரியர். எச்.எம். ஸபருல்லாஹ்
27 ஜனவரி 2016	✓	✓	பங்குபற்ற முடியாமைக்கு காரணம் தெரிவிக்கப்பட்டது	✓	✓
20 பெப்ரவரி 2016 (விடுமுறை கூட்டம்)	✓	✓	பங்குபற்ற முடியாமைக்கு காரணம் தெரிவிக்கப்பட்டது	✓	✓
29 பெப்ரவரி 2016	✓	✓	பங்குபற்ற முடியாமைக்கு காரணம் தெரிவிக்கப்பட்டது	✓	✓
30 மார்ச் 2016	✓	பங்குபற்ற முடியாமைக்கு காரணம் தெரிவிக்கப்பட்டது	✓	✓	✓
28 ஏப்ரல் 2016	✓	✓	✓	✓	பங்குபற்ற முடியாமைக்கு காரணம் தெரிவிக்கப்பட்டது
30 மே 2016	✓	✓	✓	✓	✓
23 ஜூன் 2016	✓	✓	பங்குபற்ற முடியாமைக்கு காரணம் தெரிவிக்கப்பட்டது	✓	✓
			<b>கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி</b>		
26 ஜூலை 2016	✓	✓	பங்குபற்ற முடியாமைக்கு காரணம் தெரிவிக்கப்பட்டது	✓	✓
29 ஆகஸ்ட் 2016	✓	பங்குபற்ற முடியாமைக்கு காரணம் தெரிவிக்கப்பட்டது	✓	✓	✓
03 செப்டெம்பர் 2016 (விடுமுறை கூட்டம்)	✓	✓	✓	✓	✓
06 செப்டெம்பர் 2016 (விடுமுறை கூட்டம்)	✓	✓	பங்குபற்ற முடியாமைக்கு காரணம் தெரிவிக்கப்பட்டது	✓	பங்குபற்ற முடியாமைக்கு காரணம் தெரிவிக்கப்பட்டது.
28 செப்டெம்பர் 2016	✓	✓	✓	✓	பங்குபற்ற முடியாமைக்கு காரணம் தெரிவிக்கப்பட்டது
24 ஒக்டோபர் 2016	✓	✓	✓	✓	✓
29 நவம்பர் 2016	✓	✓	✓	✓	✓
29 நவம்பர் 2016	✓	✓	✓	✓	✓

## மாகாணங்களுக்கு நிதியினை பகிர்ந்தளித்தல் மற்றும் செலவு

போதிய அளவிலான மூலவளங்களைப் பெற்றுக்கொடுத்தலும் மற்றும் மாகாணங்களை சிறந்த அபிவிருத்தி திட்டங்களினூடாக வழிப்படுத்தி அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள ஆட்சி முறையை செயல்படுத்துவதும் நிதி ஆணைக்குழுவின் கடமையாகும். நிதி ஒதுக்கீடு செய்யப்படும் செயன்முறையின் கட்டமைப்பு கீழே காட்டப்பட்டுள்ளது.

வரைபு 5: நிதி வளங்களை ஒதுக்கீடு செய்தல்



### 5.1 மூலதன நிதிகள்

#### மாகாண சபைகளுக்கு நிதிகளை பகிர்ந்தளித்தல்

நிதி ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைய மாகாணங்களுக்கான கொடைகள் வழங்கப்படுகின்றன. நிதி ஆணைக் குழுவானது, மாகாண சபைகளினால் சமர்ப்பிக்கப்படும் வருடாந்த தேவைகளை அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் மாகாணங்களின் நடுத்தர கால அபிவிருத்தி திட்டங்களையும் கருத்திற் கொண்டு ஆய்வு செய்யப்படும். 2016 ஆம் ஆண்டில் திறைசேரியானது மூலதனச் செலவின் கீழ் மாகாணக் குறித்தொதுக்கிய அபிவிருத்தி கொடையாக ரூபா 27,025.5 மில்லியன்களையும் ரூபா 4000 மில்லியன்களையும் பிரமாண அடிப்படக் கொடையாகவும் ஒதுக்கியது.

இரண்டாவது படியாக, அடுத்து வரும் ஆண்டுக்கான மூலதனக் கொடை ஒதுக்கங்களுக்கான ஆய்வு செய்யப்பட்ட மாகாண தேவைகளானது பொதுத் திறைசேரிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. திறைசேரியானது ஒவ்வொரு மாகாணத்திற்குமான முழுத் தொகையையும் ஒதுக்கும். நிதி ஆணைக்குழுவானது முன் நிர்ணயிக்கப்பட்ட துறைகளுக்கிடையில் நிதியினை ஒதுக்கீடு

செய்யும். துறைகளுக்கான ஒதுக்கத்தை மேற்கொள்ளும் போது நிதி ஆணைக்குழுவானது மாகாணங்களின் கருத்துக்களுக்கு கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல் துறைகளுக்கான கடந்த வருட ஒதுக்கம் மீதும் கவனம் செலுத்தும்.

மூலதன நிதியானது இரண்டு வகையாக பகிர்ந்தளிக்கப்படும். அவை பெயர் கூறி குறிப்பிடப்படுமாயின் மாகாணக் குறித்தொதுக்கிய அபிவிருத்திக் கொடை (மா.கு.அ.கொ) மற்றும் பிரமாண அடிப்படைக் கொடை (பி.அ.கொ)

**மூலதன நிதிகள் பகிர்ந்தளிப்பு - 2017**

**அட்டவணை 15: மூலதன நிதிகள் பகிர்ந்தளிப்பு – 2017**

(ரூபா. மில்லியன்)

மாகாணம்	பி.அ.கொ	மா.கு.அ.கொ	உப மொத்தம்	மாகாணங்களின் %	வெளிநாட்டு கருத்திட்டம்	மொத்தம்	மாகாண பங்கு % இல்
மேல்	254.40	764.86	1019.26	6.36%	630.00	1649.26	6.67%
மத்தி	388.80	1168.93	1557.73	9.72%	665.00	2222.73	8.99%
தென்	388.40	1167.73	1556.13	9.71%	640.00	2196.13	8.88%
வடக்கு	551.20	1657.18	2208.38	13.78%	3409.73	5618.11	22.72%
வடமேல்	408.40	1227.86	1636.26	10.21%	655.00	2291.26	9.27%
வடமத்தி	481.60	1447.93	1929.53	12.04%	691.90	2621.43	10.60%
ஊவா	559.60	1682.44	2242.04	13.99%	680.00	2922.04	11.82%
சப்ரகமுவ	454.00	1364.95	1818.95	11.35%	645.00	2463.95	9.96%
கிழக்கு	513.60	1544.14	2057.74	12.84%	685.00	2742.74	11.09%
மொத்தம்	<b>4000.00</b>	<b>12026.02</b>	<b>16026.02</b>		<b>8701.63</b>	<b>24727.65</b>	


மூலம்: நிதி ஆணைக்குழு

அட்டவணை 15 ஆனது மாகாணக் குறித்தொதுக்கிய அபிவிருத்தி கொடை, பிரமாண அடிப்படையிலான கொடை மற்றும் வெளிநாட்டு உதவிக் கருத்திட்டம் என்பவற்றின் கீழ் ஒவ்வொரு மாகாணங்களுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியினையே காட்டுகின்றது. அட்டவணை 5 இன் படி ஊவா மாகாணத்திற்கே அதிகூடிய ஒதுக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு மேல் மாகாணத்திற்கு மிகவும் குறைந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

**குறிப்பு:** தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களமானது இவ் ஒதுக்கீட்டு செயன்முறைக்கு தொழிநுட்ப உதவியைப் பெற்றுத் தருகின்றது. மாகாணங்களுக்கிடையில் நிதி ஒதுக்கம் மேற்கொள்ளும் போது பின்வரும் சமூக பொருளாதார காரணிகள் கவனிக்கப்படல் வேண்டும் என அரசியல் அமைப்பின் 13 ஆவது சரத்து கூறுகின்றது.

- ஒவ்வொரு மாகாணத்தினதும் சனத்தொகை.
- மாகாண தலைக்குரிய வருமானம்.
- மாகாண மொத்த உள்நாட்டு உற்பத்தி.
- மாகாணங்களுக்குள் காணப்படும் சமூக பொருளாதார விடயங்களில் காணப்படும் வேறுபாடுகளை முன்னேற்றகரமாக குறைப்பதற்கான தேவை.

வரைபு 6: மூலதனச் செலவினம் 2011-2016



வரைபு 6 ஆனது 2011 – 2016 வரையான காலப்பகுதிக்கான மூலதன நிதியின் ஒதுக்கீடுகள், மொத்த நிதிக் கிடைப்பனவு மற்றும் உண்மையான மூலதனச் செலவு என்பவற்றை விபரிக்கின்றது. வரைபின் படி பெருமளவான நிதியானது ஒதுக்கம் செய்யப்பட்டிருந்தாலும் மாகாணங்களுக்கு கிடைக்கப் பெற்ற நிதியானது ஒரு சொற்ப தொகையாகும். எவ்வாறாயினும், சில மாகாணங்களில் உண்மையான செலவுகளானது மொத்த கிடைப்பனவை விட அதிகமாகும். அதனால் மேலதிக ஒதுக்கத்தினை வேண்டி நிற்பல் மற்றும் உள்ளக ரீதியாக உருவாக்கப்பட்ட நிதியினையும் பயன்படுத்துவதை வேண்டி நிற்பல்.

## 5.2 மீண்டெழும் செலவு நிதிகள்

### மீண்டெழும் தேவைகளுக்கான கொடைகள்

கடந்த மூன்று தசாப்தங்களாக நிதி ஆணைக்குழுவானது அதனது கட்டாயமான ஒரு வேலையாக மாகாணங்களுக்கான மீண்டெழும் தேவைகளுக்கான வருடாந்த மதிப்பீடு, மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பங்கீடு என்பவற்றை மேற்கொள்கின்றது. அதே போல் நாட்டில் சமந்தரமான பிராந்திய அபிவிருத்தியை உறுதிப்படுத்தும் நோக்குடன் பன்முகப்படுத்தப்பட்ட தொழிற்பாடுகளை செயற்படுத்துவதற்கான செய்முறை மற்றும் நடைமுறைகளினூடாக மாகாண கட்டப்பாடுகளானது வசதியளிக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டில் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதிலிருந்து, மாகாண மற்றும் மத்திய அரசின் தொழிற்பாடுகளை மாகாண மட்டத்தில் அமுல்படுத்துவதற்கும் மீண்டெழும் செலவுக்கான ஒதுக்கமானது மிகவும் முக்கியமானதாகும். அதன் அடிப்படையில் 2017 இன் நிதியாண்டுக்கான அனைத்து மாகாணங்களுக்குமான மொத்த கொடையானது வருடாந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. அது அட்டவணை 16 இல் காட்டப்பட்டுள்ளது.

அட்டவணை 16: மொத்த கொடை ஒதுக்கம் - 2017

மாகாணம்	மொத்தக் கொடை (ரூ.மீ)
மேல்	14,867
மத்தி	22,489
தென்	19,204
வடக்கு	16,477
வடமேல்	21,587
வடமத்தி	13,526
ஊவா	15,899
சப்ரகமுவ	19,195
கிழக்கு	17,361
<b>மொத்தம்</b>	<b>160,605</b>

மூலம்: நிதி ஆணைக்குழு

2017 ஆம் ஆண்டுக்கு மாகாணங்களுக்கிடையில் பகிர்தளிக்கப்பட்ட ரூபா 160,604.8 மில்லியன் மொத்தக் கொடையானது மேலே அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது. மதிப்பீடு செய்யப்பட்ட மற்றும் ஒதுக்கம் செய்யப்பட்ட தொகையானது எப்போதும் மாகாணங்களால் வேண்டிக் கொள்ளப்பட்ட தொகையினை விட குறைவானதாகும். இதற்கு பிரதான காரணம் நாட்டில் காணப்படும் நிதிப் பற்றாக்குறையாகும். 2017 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கமானது 2016 ஆம் ஆண்டின் ஒதுக்கமான ரூபா 166,418.2 மில்லியனுடன் ஒப்பிடுகையில் குறைவானதாகும். இது ஒரு மிகவும் முக்கியமான விடயமாகும்.

அட்டவணை 7 ஆனது 2010 – 2016 வரையான கடந்த ஏழு வருட காலத்தில் மொத்தக் கிரயத்தின் பாவனை மற்றும் நிதியீட்ட போக்கானது அதிகரித்துச் செல்வதை காட்டுகின்றது. சில வருடங்களில் உண்மையான கிடைப்பனவுகள் குறை நிரப்பு ஒதுக்கங்களின் காரணமாக பிரதான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட ஆரம்ப ஒதுக்கங்களை விட அதிகமாகக் காணப்பட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில் இது மாகாண நிதிகளின் மேலதிக வருமானங்களை பயன்படுத்துவதனுடாகவும் ஏற்படலாம். இதற்கு மாற்றமாக, சில வருடங்களில் முறையற்ற நிதிப் பாய்ச்சல் போக்கின் காரணமாக உண்மையான செலவினமானது உண்மையான பெறுகைகளைவிட குறைவாக காணப்பட்டுள்ளது. இறுதியில் இது மாகாண நிதியில் சேர்க்கப்பட்டுள்ளது.


**அட்டவணை 17: மொத்தக் கொடையின் நிதியீட்டம் மற்றும் பயன்பாட்டின் போக்கு 2010 - 2016**

(ரூபா மில்.)

	2010	2011	2012	2013	2014	2015	2016
நிதி ஆணைக்குழுவினால் மாகாண சபைகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டது.	123,430	130,063	145,617	160,211	184,112	223,387	217,718
திறைசேரி ஒதுக்கம்.	123,430	130,068	145,617	160,211	183,396	231,553	220,494
உண்மையாக கிடைக்கப்பெற்றது.	121,805	142,108	142,234	158,853	187,563	235,256	247,718
உண்மையான மீண்டெழும் செலவுகள்.	122,390	131,086	131,086	155,269	170,961	216,158	231,143

மூலம்: நிதி ஆணைக்குழு, திறைசேரி தொழிற்பாட்டு திணைக்களத்தினால் விடுவிக்கப்பட்ட கட்டு நிதி, மாகாண சபைகளின் மாதாந்த செலவு அறிக்கை.

வரைபு 7: அனைத்து மாகாணங்களினதும் மொத்த மீண்டெழும் செலவினம் 2010 - 2016



## நிதி வருமானங்கள்

மாகாணங்களின் வருமானமானது பிரதானமாக அதிகாரமளிக்கப்பட்ட மூலங்களில் இருந்தான வருமான சேகரிப்பு மற்றும் மத்தியில் இருந்தான மாற்றல்களை உள்ளடக்கியதாகும். அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் 19 ஆவது அட்டவணையின் 36.01 மற்றும் 36.20 பிரிவுகளின் கீழ் அதிகாரமளிக்கப்பட்ட வருமான மூலங்கள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டில் அதிகாரமளிக்கப்பட்ட மூலங்களின் மூலம் உண்மையாக சேர்க்கப்பட்ட வருமானமானது அட்டவணை 18 இல் தரப்பட்டுள்ளது.

### 6.1 அதிகாரமளிக்கப்பட்ட வருமானம்

அட்டவணை 18: மாகாண வருமான சேகரிப்பு வருமான மூலங்களின் அடிப்படையில் - 2016

(ரூபா.மீ)

மாகாணம்	இலக்குகள் மு.க மற்றும் நீ.த மூலமான உள்ளடக்களாக	அதிகாரமளிக்கப்பட்ட மூலங்களின் மூலமான வருமான சேகரிப்பு						மொத்தம்
		மொத்த விற்பனை புரள்வு*	மோட்டார் வாகன வருமான வரிக் கட்டணம்	கலால் வரி	ஏனையவை **	முத்திரைக் கட்டணம்	நீதிமன்ற தண்டப்பணம்	
மேல்	18,000	29	3,869	812	2,125	15,214	905	22,955
மத்தி	2,750	5	851	431	396	1,659	93	3,435
தென்	2,840	2	703	197	444	1,714	21	3,081
வடக்கு	410	0	305	42	199	519	177	1,243
வடமேல்	3,070	3	1,234	155	360	1,779	386	3,918
வடமத்தி	1,145	1	482	67	567	162	210	1,489
ஊவா	855	2	387	119	432	316	127	1,381
சப்ரகமுவ	1,390	2	672	124	559	620	162	2,138
கிழக்கு	940	0	455	82	283	434	135	1,389
<b>மொத்தம்</b>	<b>31,400</b>	<b>44</b>	<b>8,960</b>	<b>2,028</b>	<b>5,364</b>	<b>22,417</b>	<b>2,216</b>	<b>41,029</b>

மூலம்: மாகாண சபைகளின் மாதாந்த வருமான அறிக்கை 2010

\*சேகரிக்க வேண்டிய மொத்த விற்பனை புரள்வு 2010 வரை.

\*\*ஏனையவையினுள் வாடகை,வட்டி, பரிட்சைக் கட்டணம், மூலதனச் சொத்துக்களின் விற்பனை, சூதாட்ட வரி

மாகாண சபைகளுக்கான வருமான இலக்குகளானது பிரதானமாக மாகாணங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மற்றும் இறைக் கொள்கை திணைக்களத்தின் சுற்று நிருபம் இல. 1/2010 இன் அறிவுறுத்தல்களுக்கு அமைய தேசிய வருமானத்திலிருந்து மாகாண சபைகளுக்கு மாற்றப்படும் தொகையின் அடிப்படையில் நிதி ஆணைக்குழுவினால் மாகாண சபைகளுக்கான வருமான இலக்குகள் முன்வைக்கப்படுகின்றன.

அட்டவணை 19: சட்ட ரீதியான மூலங்களிலிருந்தான வருமான எதிர்வுகூறல் - 2017

(ரூபா. மில்)

மாகாணம்	வருமான எதிர்வுகளில் முத்திரைத் தீர்வை மற்றும் நிதிமன்ற தண்டப்பணம் நீங்கலாக			முத்திரைத் தீர்வை மற்றும் நிதி மன்ற தண்டப்பணம் உட்பட வருமான எதிர்வுகூறல்		
	மாகாண மதிப்பீடு	நிதி ஆணைக்குழு எதிர்வுகூறல்	நிதி ஆணைக்குழு எதிர்வு கூறல். மாகாண பங்கின் %	மாகாண மதிப்பீடு	நிதி ஆணைக்குழு எதிர்வுகூறல்	நிதி ஆணைக்குழு எதிர்வு கூறல். மாகாண பங்கின் %
மேல்	6,444	7,500	46	19,782	22,800	58
மத்தி	1,615	1,629	10	2,965	3,314	8
தென்	1,305	1,500	9	2,838	3,175	8
வடக்கு	484	545	3	1,002	1,068	3
வடமேல்	1,686	1,699	10	3,536	3,649	9
வடமத்தி	933	936	6	1,243	1,251	3
ஊவா	669	760	5	849	1,140	3
சப்ரகமுவ	1,046	1,050	6	1,688	1,750	4
கிழக்கு	569	700	4	950	1,175	3
<b>மொத்தம்</b>	<b>14,751</b>	<b>16,319</b>	<b>100</b>	<b>34,853</b>	<b>39,322</b>	<b>100</b>

மூலம்: 2017 ஆம் ஆண்டிற்கான மாகாண வரவு செலவுத்திட்ட மதிப்பீடு மற்றும் நிதி ஆணைக்குழு

2010 ஆம் ஆண்டு வரையில் மாகாண சபைகளின் பிரதான வருமான மூலமானது விற்பனை புரள்வு வரியாகும். எவ்வாறாயினும் இவ் விற்பனை புரள்வு வரியானது 2010 ஆம் ஆண்டில் நீக்கப்பட்டதில் இருந்து (இது ஏனைய தேசிய வரிளுக்கு மேலதிகமாக அறவிடப்படல், வரிக்கு மேல் வரி, உயர் வரிச் சமை, விசேடமாக சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்கள் மற்றும் நுகர்வோர்) மாகாண சபைகளுக்கான முக்கியமான வருமான மூலம் ஒன்று தடுக்கப்பட்டுள்ளது.

6.2 அரசாங்க வருமானத்தில் இருந்தான மாற்றல்கள்

வியாபார புரள்வு வரி ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாகாண சபைகளின் வருமானத்தில் ஏற்பட்ட குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக விஷேட வருமானம் பகிர்ந்து கொள்ளல் முறைமையொன்று 2011 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தினூடாக அறிமுகம் செய்யப்பட்டது. திறைசேரி செயலாளரினால் 2010 டிசம்பர் 29 ஆம் திகதியிட்டு வெளியிடப்பட்ட அரச இறைக் கொள்கை சுற்று நிருப இல. 01/2010 இன் படி, தேசிய நிறுவகங்களினால் அதாவது உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர், சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகம், மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆகியவற்றினால் சேகரிக்கப்படும் வருமானத்தில் கீழ்வரும் வீதங்களில் மாகாண சபைகளுக்கு 2011 ஜனவரி 01 இல் இருந்து மாற்றப்படுகின்றது.

- a. நாட்டை கட்டியெழுப்பும் வரியில் 33½ வீதம்
- b. முத்திரை கட்டணம் 100%
- c. மோட்டார் பதிவுக் கட்டணத்தில் 70% (முன்னைய 60%)

நாட்டைக் கட்டியெழுப்பல் வரி மற்றும் முத்திரை கட்டணம் என்பவற்றின் மூலம் சேகரிக்கப்படும் வருமானமானது மாகாணங்களுக்கிடையில் பின்வரும் சதவீதத்தில் பகிர்ந்தளிக்கப்படும்.

அட்டவணை 20: நாட்டைக் கட்டியெழுப்பும் வரி மற்றும் முத்திரைக் கட்டணம் பகிர்ந்தளிக்கும் சத வீதம்

மாகாணம்	வீதம் (%)
மேல்	48
மத்தி	09
தென்	09
வடமேல்	09
சப்ரகமுவ	05
வடமத்தி	05
ஊவா	05
கிழக்கு	05
வடக்கு	05

திறைசேரி செயலாளரின் 2010 டிசம்பர் 29 ஆம் திகதிய அரச இறைக் கொள்கை திணைக்கள சுற்றுநிருப இலக்கம் 01/2010 இன் படி 2015 இல் இருந்து 2017 ஆம் ஆண்டு வரையில் அரசாங்க வருமானத்தில் இருந்தான மாற்றல்கள்

அட்டவணை 21: அரச வருமானத்தில் இருந்தான மாற்றல்கள் (2015-2017)

(ரூபா மில்.)

மாகாணம்	2015		2016		2017	
	இலக்கு	மாற்றல்	இலக்கு	மாற்றல்	இலக்கு	மாற்றல் (2017 மே மாதம் வரை)
மேல்	18,960	15,785	17,568	18,248	22,080	10,089
மத்தி	3,555	2,997	3,294	3,439	4,140	1,631
தென்	3,555	2,883	3,294	3,388	4,140	1,497
வடக்கு	1,975	1,592	1,830	1,873	2,300	958
வடமேல்	3,555	3,035	3,294	3,465	4,140	1,697
வடமத்தி	1,975	1,618	1,830	2,064	2,300	800
ஊவா	1,975	1,645	1,830	1,915	2,300	948
சப்ரகமுவ	1,975	1,314	1,830	1,952	2,300	958
கிழக்கு	1,975	1,643	1,830	1,924	2,300	958
<b>மொத்தம்</b>	<b>39,500</b>	<b>32,513</b>	<b>36,600</b>	<b>38,267</b>	<b>46,000</b>	<b>19,538</b>

மூலம்: மாகாண சபைகள்

## மாகாண கணக்காய்வு அறிக்கையின் நிதியியல் சிறப்பம்சங்கள்

### 7.1 பொது நடைமுறை

இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் அரசியல் யாப்பின் 154 (1) சரத்தின் பிரகாரம் மற்றும் 1987 ஆம் ஆண்டின் இல. 42 மாகாண சபைகள் சட்டத்தின் பிரகாரமும் மாகாண சபைகளின் கணக்கு அறிக்கையானது கணக்காய்வின் தலைமை அதிபதியினால் கணக்காய்வு செய்யப்படல் வேண்டும். மாகாண சபைகளின் கணக்காய்வு அறிக்கையானது உரிய மாகாணங்களின் ஆளுனர்களுக்கு சமர்ப்பிக்கப்படும். நிதி ஒழுங்கு விதிகளின்படி ஆளுனர் கணக்காய்வு அறிக்கையினை மாகாண சபைக்கு சமர்ப்பிப்பார். அதன் பின்பு அவதானிப்புக்களுடன் மாகாண பொது கணக்கு குழுவுக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

கணக்காய்வு தலைமை அதிபதியினூடாக மாகாண கணக்காய்வு அறிக்கையானது கிடைக்கப் பெற்றதன் பின்பு நிதி ஆணைக்குழுவானது தனது அவதானிப்புக்களை மேற்கொண்டு அவற்றை மாகாண சபைகளின் பிரதம செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கும்.

### 7.2 சில முக்கியமான அவதானிப்புகள்

2015 ஆம் நிதியாண்டுக்கான (2016 கணக்காய்வு செய்யப்படுகின்றது) மாகாண கணக்காய்வு அறிக்கையில் காணப்பட்ட சில முக்கிய அவதானிப்புகள்.


- சட்டம், விதிகள், கட்டுப்பாடுகள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை.
- மோசமான வருவாய் முகாமை.
- முகாமைத்துவ இயலாமைகள்.
- செயற்பாட்டு இயலாமைகள்.
- சொத்துக்களின் குறை பயன்பாடு.
- மேலதிக மற்றும் பயனற்ற ஆளணி.
- முறையற்ற கொடுக்கல் வாங்கல்கள்.
- கணக்காய்வுக்கு போதுமான சாட்சிகள் காணப்படாமை.
- நிதிகளின் குறை பயன்பாடு.
- வாகன நிர்வாகத்தில் குறைபாடு.
- நடவடிக்கை திட்டம் மற்றும் பெறுகை திட்டங்கள் காணப்படாமை.
- முகாமைத்துவ கணக்காய்வு குழு செயற்படாமை.

# மனித வள முகாமை

## 8.1 நிறுவக கட்டமைப்பு


நிதி ஆணைக்குழுவானது தனது குறிப்பிட்ட இலக்குகளை நோக்கி செயலாற்றுவதற்கு மேம்படுத்தப்பட்ட மனித வளத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளது. ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள உபாயத் திட்டமானது ஒரு சிறப்பான நிறுவகக் கட்டமைப்பினை கொண்டிருப்பதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது. தற்போதுள்ள நிறுவகக் கட்டமைப்பு கீழே தரப்பட்டுள்ளது.

வரைபு 8: நிதி ஆணைக்குழுவின் நிறுவக கட்டமைப்பு



### 8.2 நிதி ஆணைக்குழுவின் பதவி ஆளணி

வரைபு 9: நிதி ஆணைக்குழுவின் ஆளணி




அட்டவணை 22: நிதி ஆணைக்குழுவின் அனுமதிக்கப்பட்ட பதவி ஆளணி

பிரிவு	அனுமதித்த பதவியணி	உண்மையில் உள்ளது
சிரேஷ்ட நிலை	16	8
இரண்டாம் நிலை	3	2
மூன்றாம் நிலை	44	25
ஆரம்ப நிலை	13	8
மொத்தம்	76	43

அட்டவணை 23: செயற்பாட்டு ஆளணியின் கல்வித் தகைமைகள் - 2016

	பட்டப் படிப்பு	பட்டப் பின் படிப்பு	டிப்ளோமா	துறைசார் தகைமைகள்	ஏனையவை
நிறைவேற்றுத் தரம்	7	3	5	1	0
நிறைவேற்றுத் தரமல்லா ஆளணியினர்	20	11	1	1	0

வரைபு 10: செயற்பாட்டு ஆளணியின் கல்வித் தகைமைகள் 2016



### 8.3 அதிகாரிகளின் திறன் அபிவிருத்தி

#### வெளிநாட்டு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் - 2016

நிதி ஆணைக்குழுவானது தனது உத்தியோகத்தர்களின் திறன்களை கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பங்களை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களினூடாக பெற்றுக் கொடுக்கின்றது. 2016 ஆம் ஆண்டில் பின்வரும் உத்தியோகத்தர்களின் வெளிநாட்டு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களில் பங்குபற்றியுள்ளனர்.

#### அட்டவணை 24: வெளிநாட்டு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களில் பங்குபற்றியோர் - 2016

பெயர்	நிகழ்ச்சித்திட்டம்	நாடு	காலம்
செல்வி. எம்.எஸ். ஏரண்டி குணசேகர	பிராந்திய அபிவிருத்திக் கொள்கை தொடர்பான குறிப்பிட்ட நாட்டிற்கான பயிற்சித் திட்டம்	தென் கொரியா	2016.04.04 - 2016.04.24
திரு. எஸ்.கே.கே. காமிந்த	ஆசிய நாடுகளுக்கான ஒரு கோடு ஒரு பாதை சர்வதேச உற்பத்தி திறன் கூட்டுறவு கருத்தரங்கு	சீனா	2016.04.06- 2016.04.26
செல்வி. திலோகா அபேசேகர	கிராமிய பெண்களினூடாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை மேம்படுத்துதல் குறிப்பிட்ட நாட்டிற்கான பிரத்தியேக பயிற்சித்திட்டம்.	கொரியா	2016.06.02 - 2016.06.18

#### வெளிநாட்டு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள்

##### பிராந்திய அபிவிருத்திக் கொள்கை தொடர்பான குறிப்பிட்ட நாட்டிற்கான பிரத்தியேக பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்

இப்பயிற்சியானது கொரிய சர்வதேச ஒத்துழைப்புக்கான முகவராண்மையினால் ஒழுங்குபடுத்தப் பட்டதாகும். இப்பயிற்சியின் பிரதான நோக்கம் கொரியாவின் (கொரிய செமூல் உண்டொங்) கிராமிய அபிவிருத்தி கொள்கை மற்றும் முறைமை மற்றும் தென் கொரியாவில் அவ்வாறான கொள்கைகள் அமுல்படுத்தும் வழிகளைப் பற்றிய ஒரு அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதாகும். இப்பயிற்சியானது விரிவுரைகள், கள சுற்றுலா, கல்விச் சுற்றுலா போன்றவை உள்ளடங்கியதாக பிரயோக அறிவானது பங்குபற்றியவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

##### ஆசிய நாடுகளுக்கான “ஒரு கோடு ஒரு பாதை” சர்வதேச உற்பத்தித்திறன் கருத்தரங்கு.

சீன மக்கள் குடியரசின் வர்த்தக அமைச்சினால் இந்த கருத்தரங்கானது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இது “மாரசல் திட்டத்தின்” சீனாவின் பதிப்பாககருதப்படுகின்றது. “ஒரு கோடு ஒரு பாதை” திட்டம் தொடர்பாக விழிப்புணர்வை வழங்குவதே இக்கருத்தரங்கின் நோக்கமாகும். இக்கருத்தரங்கானது விரிவுரைகள், களச் சுற்றுலாக்களை உள்ளடக்கியதோடு பண்ணிரண்டு நாடுகளில் இருந்து கலந்து கொண்டவர்களுடன் அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

##### கிராமிய பிரதேசங்களில் உள்ள பெண்களினூடாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை வலுவூட்டுதல் குறிப்பிட்ட நாட்டுக்கான பிரத்தியேகமான பயிற்சித்திட்டம்.

இப்பயிற்சியானது சர்வதேச ஒத்துழைப்புக்கான கொரிய முகவராண்மையினால் ஒழுங்குபடுத்தப்பட்டது. இப்பயிற்சியின் பிரதான நோக்கம் பெண்களை வலுவூட்டும் நிகழ்ச்சித் திட்டங்களை அபிவிருத்தி செய்வதனூடாக திறன்களை விருத்தி செய்வதாகும். மேலும் இப்பயிற்சியின் போது பண்ணை முகாமை, வியாபார அபிவிருத்தி மற்றும் கிராமிய பிரதேசங்களில் சமூக நடவடிக்கைகள் மற்றும் பால் அபிவிருத்தியில் அபிவிருத்தி அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் கொரியாவில் சமூக அபிவிருத்தி போன்ற துறைகளில் அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

# நிதி ஆணைக்குழுவின் நிதியியல் செயலாற்றுகை

## 9.1 நிதிச் செயலாற்றுகை

நிதியினைப் பெற்றுக் கொள்ளுதல், செலவு செய்தல் மற்றும் சரியான முறையில் நிதியினை முகாமை செய்தல் என்பன நிதிப் பிரிவின் பொறுப்பாகும். 2016 ஆம் ஆண்டில் நிதி ஆணைக்குழுவிற்கு மீண்டெழும் செலவாகவும் மற்றும் மூலதனச் செலவாகவும் முறையே ரூபா 38.8 மில்லியன் மற்றும் ரூபா 200 மில்லியன் ஒதுக்கப்பட்டன. மூலதனச் செலவில் ரூபா 200 மில்லியன்கள் இராஜகிரியவில் புதிய கட்டிட நிர்மாணத்திற்காக ஒதுக்கப்பட்டதாகும்.

மீண்டெழும் செலவின் பயன்பாட்டு வீதம் 98% ஆக காணப்பட்ட மூலதனச் செலவின் பயன்பாட்டு வீதம் 34% ஆக குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டது. புதிய கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிப்பதில் ஏற்பட்ட தாமதம் மூலதனச் செலவின் குறைபாட்டிற்கு காரணமாயிற்று.

பொது நிர்வாக சுற்று நிருபம் 252/ 2016 இன்படி ஒதுக்கீட்டு கணக்குகள் மற்றும் ஏனைய அனைத்து கணக்குகளும் உரிய திகதிக்கு முன்பே நிதி ஆணைக்குழுவினால் அரசு கணக்குகள் திணைக்களம் மற்றும் கணக்காய்வு நாயகத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிதி ஆணைக்குழுவின் நிதி ஒதுக்கம், செலவுகள் மற்றும் நிதிச் செயலாற்றுகை தொடர்பான விரிவான தகவல்கள் கீழே அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

அட்டவணை 25: நிதி ஒதுக்கம், செலவுகள் மற்றும் நிதிச் செயலாற்றுகை – 2016

விடயக் குறியீடு	விபரம்	ஒதுக்கம் ரூபா	மாற்றல்கள் ரூபா	வழங்கல்கள் ரூபா	தேறிய கோடை ரூபா	செலவு ரூபா	நிதி செயலாற்றுகை %
<b>மீண்டெழும் செலவு</b>							
1001-1003	தனியார் வேதனங்கள்	21,300	310	5,007	26,617	26,338	99%
1101-1102	போக்குவரத்து செலவுகள்	2,150	- 1,990	-	160	124	78%
1201-1205	வழங்கல்கள்	1,650	140	-	1,790	1,643	92%
1301-1303	பராமரிப்பு	2,650	-	-	2,650	2,565	97%
1401-1405	சேவைகள்	10,350	1,505	887	12,742	12,295	96%
1506	மாற்றல்கள்	700	35	-	735	717	98%
<b>மொத்தம்</b>		<b>38,800</b>	<b>-</b>	<b>5,894</b>	<b>44,694</b>	<b>43,682</b>	<b>98%</b>
<b>மூலதனம்</b>							
2002-2003	பொறித் தொகுதி இயந்திர உபகரணம்	800	-	-	800	-	0%
2102-2103	தளபாடம் அலுவலக உபகரணம்	1,200	-	-	1,200	1,100	92%
2401	பயிற்சி மற்றும் ஆளுமை விருத்தி	1,000	-	-	1,000	896	90%
2104	கட்டிடங்கள் மற்றும் அமைப்பு	200,000	-	-	200,000	68,556	34%
		<b>203,000</b>	<b>-</b>	<b>-</b>	<b>203,000</b>	<b>70,552</b>	<b>35%</b>
<b>மூழு மொத்தம்</b>		<b>241,800</b>	<b>-</b>	<b>5,894</b>	<b>247,694</b>	<b>114,234</b>	<b>46%</b>

மூலம்: நிதி ஆணைக்குழு

அட்டவணை 26: அரசு ஊழியர்களின் முற்பணக் கணக்கு

விடயம்	செலவுக்கான உயர் எல்லை ரூபா (000)	பெறுவனவுக்கான குறைந்த எல்லை ரூபா (000)	பற்று நிதியின் உயர்ந்த பட்ச எல்லை ரூபா (000)
ஒதுக்கம்	3,000	700	12,000
உண்மை	2,298	1,290	6,386

மூலம்: நிதி ஆணைக்குழு

## முன்னுள்ள சவால்கள் மற்றும் முன்னோக்கிய பயணம்

**10.1** அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்த சட்டமூலமானது நிதி ஆணைக்குழுவின் பொறுப்புக்களையும் கடமைகளையும் தெளிவாக குறிப்பிடவில்லை. இதனால் ஆணைக்குழுவானது தனக்கு அரசியல் அமைப்பினால் வழங்கப்பட்டுள்ள ஆணையை செயல்படுத்துவதில் பல சிக்கல்களை எதிர்நோக்குகின்றது. ஆகவே நிதி ஆணைக்குழுவின் பொறுப்புக்களையும் கடமைகளையும் வரையறுத்துக் கூறுவதற்கு பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றை இயற்றல் வேண்டும்.

**10.2** மூலதனத் திட்டங்களானது மாகாணம் குறித்தொதுக்கிய அபிவிருத்தி கொடை மற்றும் பிரமாண அடிப்படைக் கொடை மூலம் மேற்கொள்ளப் படுவதோடு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிலும் அனைத்து சம்பளங்களும் கொடுப்பனவுகளும் மொத்தக் கொடையின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. எவ்வாறாயினும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தமது வருவாய்களை மேம்படுத்திக் கொள்வதற்கு பல வாய்ப்புக்கள் காணப்படுவதையும் காணலாம். அவற்றின் வருமான மேம்படுத்தல் செயல்முறைக்கு வசதியளிக்கும் முகமாக ஆணைக்குழுவின் மேற்பார்வை தொழிற்பாடானது மேலும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

அதிகாரம் பகிரப்பட்ட மூலங்களில் இருந்து உயர்ந்த பட்ச வருமானத்தை சேகரிக்கும் வகையில் மாகாண சபைகளானது வழிநடாத்தப்படல் வேண்டும். இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம், திறைசேரி மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் என்பவற்றுடனான வழக்கமான கலந்துரையாடலை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை நிதி ஆணைக்குழு அடையாளம் கண்டுள்ளது.

**10.3** அனைத்து மாகாணங்களினாலும் தமது ஆளணியினரை உச்ச அளவில் பயன்படுத்த முடியாதுள்ளது. இது மாகாண சபைகளின் மீண்டெழும் செலவினத்திற்கு பெரும் சமையை உருவாக்கியுள்ளது. மேலும் உயர் சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகளும் அரசாங்க நிதிக்கு உயர் அழுத்தத்தைக் கொடுக்கின்றது. இதன் விளைவாக அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான மூலதன நிதியினை குறைப்பதற்கு அரசாங்கம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. சரியான அளவில் மாகாண ஆளணியினரை முகாமை செய்வதில் நிதி ஆணைக்குழுவின் பங்கானது தற்போதுள்ள ஆளணிப் பிரயோகம் தொடர்பான முறைமையின் காரணமாக மிகவும் பலவீனமாகவே காணப்படுகின்றது.

மாகாணத்தின் தேவைக்கு பொருத்தமான உகந்த அளவிலான ஆளணியினை பராமரிப்பது கட்டாயமாகும். ஆகவே, ஆணைக்குழுவானது மாகாணங்களுக்கு யதார்த்தமான ஆளணித் தேவையினை அடையாளம் காணும் வகையில் முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் மற்றும் சம்பளங்கள் மற்றும் ஆளணி ஆணைக்குழுவின் தொழிநுட்ப உதவியுடன் ஒரு முழுமையான ஆளணி மீளாய்வினூடாக மதிப்பீடு ஒன்றை மேற்கொள்வதற்கு மாகாணங்களை வழிநடாத்தும்.

**10.4** நிதி ஆணைக்குழுவின் மனித வளமானது மாகாண அபிவிருத்தியின் இன்றைய தேவைகளுடன் பொருந்துவதில்லை. மேலும் ஆணைக்குழுவில் அவசியமான தொழிநுட்ப வல்லமை கொண்ட ஆளணிக்கும் பற்றாக்குறை காணப்படுகின்றது. விஷேடமாக பிராந்திய அபிவிருத்தி, நிதி, பொருளாதாரம் வரி, சட்டம் மற்றும் அபிவிருத்தி திட்டமிடல் போன்றவற்றுக்கு நிபுணத்துவ ஆளணி அவசியமாகின்றது. இந்நிலைமைக்கு உடனடியாக உயர் அதிகாரிகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.

நிதி ஆணைக்குழுவானது உபாய திட்டத்தை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்துள்ளது. மனித அபிவிருத்தியில் தற்போது காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு உரிய மனிதவளத்தை பிரயோகிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

**10.5** ஆணைக்குழுவானது அரசாங்கத்தின் தேசிய மொழிக் கொள்கையை பின்பற்ற வேண்டியுள்ளது. ஆகவே, ஆணைக்குழுவினால் தயாரிக்கப்படும் அனைத்து ஆவணங்களும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் இருத்தல் வேண்டும். இதனால் ஆவணங்களை மொழிபெயர்ப்புச் செய்ய வேண்டியுள்ளது. இது செலவு மற்றும் காலத்தையும் எடுக்கும் நடவடிக்கையாகும். ஆகவே மொழிபெயர்ப்பாளர் பதவி ஒன்று உடனடியாக உருவாக்குதல் வேண்டும்.

**10.6** ஒரே சீரான பிராந்திய அபிவிருத்தியை அடைந்துகொள்வதே நிதி ஆணைக்குழுவின் பிரதான வகிபாகமாகும். இது ஆதாரங்களின் அடிப்படையிலான கொள்கைகளை மேற்கொள்ளும் செயன்முறையினூடாக மேற்கொள்ளுதல் வேண்டும். இவ் இலக்கை அடைந்து கொள்வதற்கு, திறைசேரியினால் மேற்கொள்ளப்படும் வள ஒதுக்கீடு அதே போல் தனியார்த்துறையின் முதலீடுகள் தொடர்பான போதுமான தரவுகளின் கிடைப்பை மிகவும் இன்றியமையாததாகும். தற்போது, இது தொடர்பாக தேசிய ரீதியாகவும் மற்றும் மாகாண மட்டத்திலும் போதுமான தரவுகளைப் பெற்றுக்கொள்வது கடினமாகும். ஆதலால் நிதி ஆணைக்குழுவானது வரையறுக்கப்பட்ட சமூக பொருளாதார மற்றும் முதலீட்டு தரவுகளை வைத்தே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே, ஆணைக்குழுவானது உரிய தேசிய மற்றும் உப தேசிய மட்ட நிறுவனங்களை இணைத்துக் கொண்டதான ஒரு தரவுத் தளத்தையும் மற்றும் முகாமைத்துவ தகவல் முறைமை ஒன்றையும் உருவாக்குதல் வேண்டும்.

**10.7** மூலதன பாதிடு தொடர்பாக ஆணைக்குழுவின் சிபாரிசானது நாட்டின் மூலதன பாதிட்டுடன் ஒப்பிடும் போது ஒரு சிறு தொகையாகும். எனவே நிதி ஆணைக்குழுவினால் பிராந்திய வேறுபாடுகளை குறைப்பதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குதல் என்பதை முழுமையாக அடைய முடியாத விடயமாகும். ஆகவே இது தொடர்பாக அரசு நிதி முகாமைத்துவம் தொடர்பான உயர் அதிகாரிகளின் உடனடி கவனம் தேவைப்படுகின்றது.

**10.8** நிதி ஆணைக்குழுவானது அரசியல் யாப்பினூடான கடமைப்பாட்டிற்கு உட்பட்டு நாட்டில் ஒரே சீரான பிராந்திய அபிவிருத்தியை அடைந்துகொள்ளும் நோக்குடன் வருடாந்த வரவு செலவுத்திட்டத்தினூடாக பொதுத் திறைசேரியிலிருந்து மாகாணங்களுக்கு நிதியை ஒதுக்குவதற்கு தேவையான சிபாரிசுகளை பெற்றுக்கொடுத்தல் வேண்டும். எனவே, உரிய வரிசை செலவினங்களின் வருடாந்த பாதிட்டிலிருந்து நியாயமான நிதி ஒதுக்கத்தினை பெற்றுக் கொள்வதற்கும் அதேபோல் சீரான பிராந்திய அபிவிருத்தியும் கருதிற் கொண்டும் நிதி ஆணைக்குழுவினால் சிபாரிசுகள் செய்யப்படல் வேண்டும். நிதி ஆணைக்குழுவானது நிதிகளைப் பங்கீடு செய்வதற்காக இன்னும் பல குறிக்காட்டிகளுடன் கூடிய விரிவான முறையினை அபிவிருத்தி செய்வதில் கவனம் செலுத்துதல் வேண்டும்.

**10.9** தற்போதுள்ள ஆழுகை கட்டமைப்பில் உள்ளூராட்சி மன்றங்களானது அடுத்ததாக காணப்படுகின்றது. இம் மன்றங்களின் மீண்டெழும் செலவினம் மற்றும் மூலதனச் செலவினங்களின் பிரதான பங்கானது மொத்தக் கொடைகள் மற்றும் மாகாணம் குறித்தொதுக்கிய அபிவிருத்திக் கொடைகளினால் பூரணப்படுத்தப்படுவதனால், ஒரு உறுதியான சமச்சீரான மற்றும் நிலைக்குத்தான உறவு மற்றும் ஒருங்கிணைப்பானது தேசிய, மாகாண மற்றும் உள்ளூர் ஆகிய மூன்று மட்டங்களிக்கிடையிலும் பேணப்படல் வேண்டும். இதன் மூலம் உப பிராந்திய மட்டங்களில் இடம்பெறும் தேவையற்ற செலவு செய்தல் மற்றும் வீண் விரயங்களை குறைக்கலாம்.

**10.10** மாகாண சபைகளினால் பொது நிதியானது வினைத்திறனாக முகாமை செய்யப்படும் அதே வேளை சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் மீதான தனியார் முதலீட்டுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் வேண்டும். அரசு தனியார் பங்குபற்றல்

நிகழ்ச்சித்திட்டமானது ஆபத்துக்களை குறைப்பதற்கும் பொது வளங்களின் வினைத்திறனானபாவனையை உறுதி செய்வதற்கும் இன்றியமையாததாகும். எனவே, தேசிய பெறுவனவு ஆணைக்குழுவானது உரிய வழிகாட்டல்களை பிரசுரித்தவுடன் மாகாண சபையானது அரசு பங்குடமை முறைமையை ஊக்குவிப்பதற்கு எதிர்பார்க்கின்றது. இந்த சூழ்நிலையில், மாகாண சபைகளானது தனியார் துறையின் முதலீடுகளுக்கு வசதியளிக்கக்கூடிய உட்கட்டமைப்பு வசதிகளில் முதலீடுகளை ஊக்குவித்தல் வேண்டும்.

## பின் இணைப்புகள்

பின் இணைப்புகள் i

மாகாண சபைகளின் வருமான மூலங்கள்

இல.	வருமான மூலங்கள்
36.01	பாரளமன்றத்தினால் இயற்றப்பட்ட சட்டத்திற்கு அமைவாக வரையறைக்கு உட்பட்டதும் விதிவிலக்கானதுமான மொத்த மற்றும் சில்லறை விற்பனை மீதான புரள்வு வரி
36.02	பந்தய வரிகள், பரிசுப் போட்டிகள், இலங்கை லொத்தர் சபை, இலங்கை அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்படும் லொத்தர்கள் தவிர்ந்த ஏனைய லொத்தர் சீட்டிழுப்புக்கள்.
36.03	அனுமதிப்பத்திரங்களுக்கான வரிகள், கள், சாராயத்திற்கான கூலிகள், கள் இறக்குவதற்கான அனுமதிக்க கட்டணம், மற்றும் மதுபான வரி
36.04	மோட்டார் வாகன அனுமதிப்பத்திரம், வரையறைக்கு உட்பட்ட பாராளுமன்ற சட்ட மூலத்தின் மூலம் பெற்றுக் கொடுக்கப்பட்ட விதிவிலக்குகள் தவிர.
36.05	மருந்துப் பொருட்கள் மற்றும் ஏனைய இரசாயனப் பொருட்களுக்கான வினியோகத்தர் அனுமதிப்பத்திர கட்டணம்.
36.06	காணி மற்றும் மோட்டார் வாகனம் போன்ற சொத்து கைமாற்றலுக்கான முத்திரை வரி.
36.07	
36.08	நீதி மன்றத்தினால் விதிக்கப்படும் தண்டப்பணங்கள்.
36.09	மருத்துவ சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் கட்டணங்கள்.
36.10	மோட்டார் போக்குவரத்து சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் கட்டணங்கள்.
36.11	இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்ட எந்தவொரு விடயம் தொடர்பாகவும் திணைக்களக் கட்டணம்.
36.12	விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு சட்டத்தில் விதிக்கப்படும் கட்டணங்கள்.
36.13	காணிகள் அபிவிருத்தி சட்டத்தின் கீழ் காணிகளை பிரித்துக் கொடுப்பதற்கான கட்டணம்.
36.14	நீதிமன்றக் கட்டணங்கள், இது நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மீதான முத்திரைக் கட்டணம் உட்பட.
36.15	அளவை நிறுவனங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குபடுத்தல் கட்டணங்கள்.
36.16	காணிகள் வருமானம், வருமான மதிப்பீடு மற்றும் சேகரிப்பு, வருமான நோக்கத்திற்காக காணிகளை அளவிடுதல் மற்றும் பராமரித்தல் உள்ளடங்கலாக.
36.17	காணிகள் மற்றும் கட்டிடங்களுக்கான வரிகள், பாராளுமன்றத்தினால் உருவாக்கப்பட்ட சட்டத்தினால் அனுமதிக்கப்பட்ட அரசு சொத்துக்களின் பரப்பு உட்பட.
36.18	கனியங்களின் உரிமம் மீதான வரிகள், பாராளுமன்றத்தினால் உருவாக்கப்பட்ட சட்டத்தினால் பரிந்துரைக்கப்பட்ட வரையறைகள் மற்றும் விதிவிலக்களிப்புகளுக்கு அமைவாக.
36.19	போதை தரக்கூடிய மதுபானங்களை வைத்திருப்பதற்கான, கொண்டு செல்வதற்கான, கொள்வனவு செய்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான அனுமதிக்க கட்டணம்.
36.20	பாராளுமன்றத்தினால் உருவாக்கப்பட்ட சட்டத்தினால் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மாகாண சபையின் நோக்கங்களுக்காக மாகாணத்திற்குள் சேகரித்துக் கொள்ளக்கூடிய ஏனைய வரிகள்

பின் இணைப்புகள் ii

மாகாண குறித்தொதுக்கிய அபிவிருத்திக் கொடையின் கீழ் ஒதுக்கம் 2016

(ரூபா.மில்)

இல.	துறை	மோத்த ஒதுக்கம் 2016	மேல்	மத்தி	தென்	வடக்கு	கிழக்கு	வடமேல்	வடமதி	ஊவா	சப்ர
1	<b>சமூக உட்கட்டமைப்பு</b>	16,241	1,922	2,235	1,465	1,971	1,979	1,946	1,565	1,433	1,725
1	பொதுக் கல்வி	8,765	1,091	1,250	775	969	1,080	1,080	820	705	995
1	சுகாதாரம்	6,741	760	915	580	901	815	785	675	655	655
1.2.1	மருத்துவம் (மேற்கத்தேய)	5,731	650	795	500	801	690	660	560	545	530
	1.2.1.1. பாதி பூர்த்தியாக்கப்பட்ட வைத்தியசாலை கட்டிடங்களை முடிவுறுத்தல் மற்றும் மூலதன சொத்துக்களை பராமரித்தல்	2,302	345	310	200	327	260	260	200	200	200
	1.2.1.2. விடுதிகள் உட்பட பொது வசதிகளை வழங்குதல்	1,134	80	180	104	170	140	130	115	115	100
	1.2.1.3. மருத்துவ உபகரணங்கள்/பொறிகள் கொள்வனவு மற்றும் பராமரிப்பு	574	85	75	44	85	70	65	50	50	50
	1.2.1.4. நோய் தவிப்பு மற்றும் கட்டுப்படுத்துதல்	459	55	60	37	62	55	50	50	45	45
	1.2.1.5. மருத்துவ அதிகாரியின் காரியாலய மட்டத்தில் ஆரம்ப சுகாதார பராமரிப்பை மேம்படுத்துதல்	458	30	60	41	57	65	55	55	50	45
	1.2.1.6. பிரதேச மற்றும் தள வைத்தியசாலைகளில் வெளி நோயாளர், அவசர சிகிச்சை பிரிவு, பெர் சிகிச்சை பிரிவு மற்றும் ஏனைய பிரிவுகளை மேம்படுத்துதல்	456	30	60	44	57	60	55	55	45	50
	1.2.1.7. மேற்கத்திய மருத்துவம் தொடர்பான ஏனைய திட்டங்கள்	348	25	50	30	43	40	45	35	40	40
1.2.2	சுதேச தருத்துவம் (ஆயுர்வேதம் சித்த மருத்துவம் மற்றும் யூனானி மருத்துவம்)	1,010	110	120	80	100	125	125	115	110	125
	1.2.2.1. பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பாதுகாத்துதல்	202	22	24	16	20	25	25	23	22	25
	1.2.2.2. மருந்து மூலிகை வளர்ப்பு மற்றும் மருத்து உற்பத்தி	303	33	36	24	30	38	37	35	32	38
	1.2.2.3. வைத்திய சாலைகளில் மற்றும் ஏனைய பொது கட்டிடங்களில் பாரம்பரிய வைத்திய சேவைகளை ஆரம்பித்தல்	202	22	24	16	20	25	25	23	22	25
	1.2.2.4. புராதன சொத்துக்களைப் பராமரித்தல்	149	16	18	12	15	18	18	16	18	18
	1.2.2.5. சுதேச மருத்துவம் தொடர்பான ஏனைய திட்டங்கள்	154	17	18	12	15	19	20	18	16	19
1	விளையாட்டு	180	20	20	18	22	20	20	18	20	22
1	நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு	200	18	15	31	31	21	25	19	20	20
2	சமூக சேவைகள்	200	16	17	44	30	26	19	16	16	16
2	கலாச்சாரம் மற்றும் மத விவகாரம்	75	9	9	8	9	8	8	8	8	8
2	வீடமைப்பு	80	8	9	9	9	9	9	9	9	9

மாகாண குறித்தொதுக்கிய அபிவிருத்திக் கொடையின் கீழ் ஒதுக்கம் - 2016

(ரூபா.மில்)

இல .	துறை	மொத்த ஒதுக்கம் 2016	மேல்	மத்தி	தென்	வடக்கு	கிழக்கு	வடமேல்	வடமதி	ஊவா	சப்ர
2	<b>பொருளாதார உட்கட்டமைப்பு</b>	<b>8,834</b>	<b>752</b>	<b>1,195</b>	<b>617</b>	<b>998</b>	<b>1,068</b>	<b>1,050</b>	<b>1,059</b>	<b>1,103</b>	<b>989</b>
2	மாகாண வீதிகள் (C & D வகை)	3,149	296	470	77	343	371	348	397	447	397
2	பெருந்தோட்ட உட்கட்டமைப்பு	105	18	30	7	0	0	0	0	26	24
2	போக்குவரத்து	133	18	17	10	16	16	14	14	14	14
2	காணி	30	3	5	3	3	2	2	2	5	5
3	விவசாயம்	1,952	125	260	192	240	230	245	221	227	212
3	கால்நடைகள்	991	91	138	86	111	134	134	100	111	86
3	சுற்றுலா	429	49	60	40	50	60	50	40	40	40
3	நன்னீர் மின் வளர்ப்பு	120	6	7	10	19	21	20	18	13	6
3	நீர்ப்பாசனம்	485	25	35	43	55	60	70	110	52	35
2	கிராமிய அபிவிருத்தி	265	20	30	30	30	30	35	30	30	30
2.1	1 சிறு கைத்தொழில்	130	15	18	14	15	13	15	12	13	15
2.1	2 கிராமிய மின்சாரம்	80	6	10	10	8	8	8	10	10	10
2.1	3 சீரான பிராந்திய அபிவிருத்திக்கான கருத்திட்டம்	145	10	15	15	18	18	14	15	20	20
2.1	4 பின்தங்கிய மற்றும் தனிமையான கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கான கருத்திட்டம்	820	70	100	80	90	105	95	90	95	95
3	<b>உள்ளூராட்சி மன்றங்கள் சமூக சேவைகள்</b>	<b>1,861</b>	<b>210</b>	<b>244</b>	<b>154</b>	<b>220</b>	<b>240</b>	<b>210</b>	<b>204</b>	<b>190</b>	<b>189</b>
3	உள்ளூராட்சி மன்றங்கள்	1,831	207	241	151	216	237	206	201	186	186
	3.1.1. உள்ளூராட்சி மன்ற பாதைகள்	880	100	110	60	100	100	100	110	100	100
	3.1.2 சமூக குடிநீர் நிகழ்ச்சித்திட்டங்கள்	380	30	50	40	50	55	45	40	35	35
	3.1.3. கழிவு முகாமைத்துவம்	380	50	55	35	45	55	40	30	35	35
	3.1.4. ஏனைய உள்ளூராட்சி சேவைகள்	180	25	25	15	20	25	20	20	15	15
	3.1.5. மாநகர சபைகளின் இயலானவை கட்டியெழுப்பதல்	11	2	1	1	1	2	1	1	1	1
3	கூட்டுறவு	30	3	3	3	4	3	4	3	4	3
4	நெகிழ்ச்சித் தொகையின் கீழான கருத்திட்டங்கள்	<b>90</b>	<b>10</b>								
	<b>மொத்தம்</b>	<b>27,026</b>	<b>2,894</b>	<b>3,684</b>	<b>2,246</b>	<b>3,199</b>	<b>3,297</b>	<b>3,216</b>	<b>2,838</b>	<b>2,736</b>	<b>2,913</b>

மூலம்நிதி ஆணைக்குழு

பின் இணைப்புகள் iii

மொத்த கொடைக்கான நிதி ஒதுக்கம் மற்றும் நிதி விடுவிப்பு 2009 - 2016

மாசாணம்	2009		2010		2011		2012		2013		2014		2015		2016	
	முகாந்தி	ஈரூபம	முகாந்தி	ஈரூபம	முகாந்தி	ஈரூபம	முகாந்தி	ஈரூபம								
மேல்	2,923	2,749	6,100	6,100	8,979	8,979	9,011	8,894	8,502	9,691	11,699	11,699	18,842	18,842	21,743.8	21,741
மத்திய	12,526	12,487	13,000	13,000	13,696	13,696	13,763	13,048	14,864	15,687	17,917	17,917	23,542	23,542	23,374.9	23,374
தென்	10,299	10,085	10,500	10,500	11,760	11,760	11,803	11,907	12,908	13,586	15,785	15,785	21,459	21,459	20,507.8	20,507
வடக்கு	8,349	7,963	8,700	8,700	9,318	9,318	8,557	8,500	10,075	10,795	12,642	12,642	16,268	16,268	16,757.2	16,754
வட மேல்	12,294	11,868	12,300	12,300	13,018	13,018	12,651	11,921	14,118	14,846	16,413	16,413	21,705	21,634	20,829.1	20,821
வட மத்திய	6,550	6,513	7,300	7,300	7,596	7,596	7,005	6,776	7,346	7,765	10,595	10,595	13,616	13,616	14,174.1	13,722
ஊரை	7,907	7,807	8,300	8,300	8,948	8,948	9,459	9,032	10,263	10,758	12,500	12,500	16,237	16,237	16,422.3	16,249
கட்டிடகமுவ	8,893	8,493	9,000	9,000	10,335	10,335	11,243	10,737	13,089	13,606	14,809	14,809	18,410	18,410	18,219.2	18,218
கிழக்கு	9,891	9,421	10,100	10,100	10,952	10,952	11,385	10,737	11,635	12,066	13,783	13,783	17,475	17,475	17,166.1	16,996
மொத்தம்	79,631	77,386	85,300	85,299	94,602	94,602	94,877	91,552	102,800	108,800	126,143	126,143	167,554	167,483	169,194.6	168,382

குறிப்பு: மேலதிக ஒதுக்கங்கள் உட்பட விநிலை மூலம் : நிதி ஆணைக்குழுடன், நிக்கை 2015/மாகாண சபைக்குக்கான கூட்டு நிதி

பின் இணைப்புகள் iv

மொத்த கொடைக்கான நிதிக்கான சிபர்க 2009 - 2016

(ரூபாய்)

மாகாணம்	2009		2010		2011		2012		2013		2014		2015		2016	
	மொத்தம்	சுயநிதி	மொத்தம்	சுயநிதி												
மேல்	1,923	2,923	6,100	7,170	8,979	9,011	9,011	8,502	11,234	11,699	15,993	18,842	21,744	21,743.8		
மத்திய	12,176	12,526	13,000	13,270	13,696	13,763	13,763	14,864	17,628	17,917	22,304	23,542	23,375	23,374.9		
தென்	10,298	10,299	10,500	11,172	11,760	11,803	11,803	12,908	15,511	15,785	20,333	21,459	20,508	20,507.8		
வடக்கு	8,349	8,349	8,400	9,153	9,318	8,557	8,557	10,075	12,552	12,642	15,598	16,268	16,757	16,757.2		
வட மேல்	12,294	12,294	12,300	12,656	13,018	12,651	12,651	14,118	13,595	16,413	21,302	21,705	20,823	20,829.1		
வட மத்திய	6,270	6,550	7,300	7,386	7,596	7,005	7,005	7,346	16,413	10,595	13,262	13,616	12,957	14,174.1		
தென்மேல்	7,907	7,907	8,300	8,897	8,948	9,459	9,459	10,263	10,436	12,500	15,503	16,237	16,422	16,422.3		
கிழக்கு	8,893	8,893	9,000	9,823	10,335	11,243	11,243	13,088	12,312	14,809	18,196	18,410	18,219	18,219.2		
தென்மேல்	9,891	9,891	10,100	10,473	10,952	11,385	11,385	11,635	14,606	13,783	16,896	17,475	16,997	17,166.1		
மொத்தம்	78,001	79,631	85,300	90,000	94,602	94,877	94,877	102,799	124,287	126,143	159,387	167,554	167,802	169,194.6		

குறிப்பு: மேலதிக ஒதுக்கண்கள் உட்பட மூலம் நிதி ஆணைக்குழு ஆண்டறிக்கை 2015 மாகாண சபைக்குட்பட்ட அறிக்கைகள் கீழ்க் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

பின் இணைப்புகள் v

மாகாண சபைகளின் மொத்த ஆளணி -2009 – 2016

மாகாணம்	2009	2010	2011	2012	2013	2014	2015	2016 ** Living
மேல்	51,979	52,402	52,133	53,288	56,067	54,074	55,962	56,691
மத்திய	40,745	39,910	41,311	39,849	39,284	39,775	41,494	42,394
தென்	35,398	35,365	35,509	35,390	34,785	35,950	38,936	37,331
வடக்கு	23,599	23,607	24,146	23,679	24,485	27,061	26,631	28,604
வட மேல்	38,370	38,370	38,499	38,269	41,031	38,740	39,481	41,414
வட மத்திய	22,689	23,214	21,613	21,316	20,483	21,316	22,934	24,595
ஊவா	25,104	28,287	27,940	27,354	26,926	27,133	26,176	30,659
சுப்ரகமுவ	29,271	27,166	27,723	28,068	29,038	31,239	30,364	34,644
கிழக்கு	29,559	29,341	29,906	29,559	29,534	28,884	30,125	30,696
மொத்தம்	296,714	297,662	298,780	296,772	301,633	304,172	312,103	327,028

மூலம்: நிதி ஆணைக்குழு ஆண்டறிக்கை 2015

பின் இணைப்புகள் vi

முகாமைத்துவ சேவைத்திணைக்களத்தினால் அனுமதிக்கப்பட்ட ஆளணி

மாகாணம்	2013.01.31	2015.05.26	2016.12.31
மேல்	60,658	60,994	60,357
மத்திய	44,888	45,372	46,197
தென்	41,841	42,769	42,186
வடக்கு	28,101	29,515	31,490
வட மேல்	42,944	47,558	47,818
வட மத்திய	26,783	27,211	27,213
ஊவா	29,170	32,102	29,863
சுப்ரகமுவ	31,178	33,318	35,453
கிழக்கு	30,927	32,336	32,301
மொத்தம்	<b>336,490</b>	<b>351,175</b>	<b>352,878</b>

மூலம்: முகாமைத்துவ சேவைத்திணைக்கள ஆளணி மீளாய்வு புத்தகம்

பிரமாணஅடிப்படையிலான சொடை 2009 - 2016

(ரூபாயில்)

மாகாணம்	2009				2010							
	சீர்தரம் செய்ப்பட்டது	%	உண்மைச் சொடை	%	விடுவியு	%	சீர்தரம் செய்ப்பட்டது	%	உண்மைச் சொடை	%	விடுவியு	%
மேல்	509.69	14.36	3551.29	44.12	375.00	16.48	450.00	14.63	3120.04	40.29	382.50	14.65
மத்திய	446.42	12.58	559.21	6.95	306.35	13.46	410.00	13.33	579.64	7.48	307.50	11.77
தென்	425.99	12.00	375.00	4.66	230.00	10.11	350.00	11.38	1272.27	16.43	297.50	11.39
வடக்கு	331.62	9.34	277.46	3.45	240.78	10.58	300.00	9.76	299.43	3.87	255.00	9.76
வட மேல்	369.63	10.41	287.58	3.57	272.10	11.96	300.00	9.76	279.78	3.61	255.00	9.76
வட மத்திய	296.84	8.36	314.61	3.91	136.60	6.00	260.00	8.46	402.71	5.20	260.00	9.96
ஊவா	372.63	10.50	2071.26	25.73	206.30	9.07	300.00	9.76	1156.95	14.94	255.00	9.76
கங்குலவ	415.63	11.71	368.72	4.58	311.49	13.69	380.00	12.36	366.81	4.74	323.00	12.37
கிழக்கு	381.50	10.75	244.44	3.04	197.00	8.66	325.00	10.57	266.59	3.44	276.25	10.58
மொத்தம்	3549.95	100.00	8049.57	100.00	2275.62	100.00	3075.00	100.00	7744.22	100.00	2611.75	100.00

மாகாணம்	2011				2012							
	சீர்தரம் செய்ப்பட்டது	%	உண்மைச் சொடை	%	விடுவியு	%	சீர்தரம் செய்ப்பட்டது	%	உண்மைச் சொடை	%	விடுவியு	%
மேல்	700.00	16.83	2939.94	42.60	660.00	17.12	427.00	14.12	5465.52	54.41	180.41	6.31
மத்திய	375.00	9.01	439.70	6.37	337.30	8.75	400.00	13.22	359.27	3.58	218.40	7.64
தென்	325.00	7.81	727.00	10.53	292.00	7.57	347.00	11.47	687.79	6.85	189.46	6.63
வடக்கு	275.00	6.61	261.80	3.79	247.33	6.42	294.00	9.72	208.92	2.08	160.52	5.61
வட மேல்	300.00	7.21	287.38	4.16	270.00	7.00	320.00	10.58	180.61	1.80	174.72	6.11
வட மத்திய	1300.00	31.25	1338.70	19.40	1277.00	33.13	293.00	9.69	272.84	2.72	1420.00	49.67
ஊவா	300.00	7.21	356.80	5.17	240.00	6.23	320.00	10.58	2227.09	22.17	174.72	6.11
கங்குலவ	335.00	8.05	321.41	4.66	301.33	7.82	357.00	11.80	291.96	2.91	194.92	6.82
கிழக்கு	250.00	6.01	229.33	3.32	230.00	5.97	267.00	8.83	350.89	3.49	145.78	5.10
மொத்தம்	4160.00	100.00	6902.06	100.00	3854.96	100.00	3025.00	100.00	10044.87	100.00	2858.93	100.00

பிரமாணகுறியிடடைக் கொடை 2009 - 2016

(ரூபாயில்)

மாகாணம்	2013					2014						
	சிபர்க் செய்யப்பட்டது	%	உண்மைச் செலவு	%	விடுவிப்பு	%	சிபர்க் செய்யப்பட்டது	%	உண்மைச் செலவு	%	விடுவிப்பு	%
மேல்	370.00	15.48	5,055.00	62.18	370.00	16.34	925.00	23.87	5,857.00	56.76	292.50	13.42
மத்திய	321.00	13.43	314.00	3.86	192.60	8.51	430.00	11.10	382.00	3.70	129.00	5.92
தென்	295.00	12.34	479.00	5.89	177.00	7.82	380.00	9.81	1,046.00	10.14	255.00	11.70
வடக்கு	195.00	8.16	194.00	2.39	195.00	8.61	280.00	7.23	391.00	3.79	280.00	12.84
வட மேல்	270.00	11.30	246.00	3.03	162.00	7.16	504.50	13.02	506.00	4.90	290.00	13.30
வட மத்திய	230.00	9.62	1,011.00	12.44	742.00	32.77	350.00	9.03	867.00	8.40	192.50	8.83
ஊவா	240.00	10.04	416.00	5.12	144.00	6.36	330.00	8.52	410.00	3.97	179.00	8.21
கடற்குறு	252.00	10.54	239.00	2.94	151.20	6.68	335.00	8.65	534.00	5.18	335.00	15.37
கிழக்கு	217.00	9.08	175.00	2.15	130.20	5.75	340.00	8.78	325.00	3.15	227.00	10.41
மொத்தம்	2,390.00	100.00	8,129.00	100.00	2,264.00	100.00	3,874.50	100.00	10,318.00	100.00	2,180.00	100.00

மாகாணம்	2015					2016						
	சிபர்க் செய்யப்பட்டது	%	உண்மைச் செலவு	%	விடுவிப்பு	%	சிபர்க் செய்யப்பட்டது	%	உண்மைச் செலவு	%	விடுவிப்பு	%
மேல்	525.00	13.87	314.51	6.90	2,286.20	12.99	460.00	11.50	432.97	9.64	200.00	6.59
மத்திய	500.00	13.21	382.00	8.38	1,890.00	10.74	423.00	10.58	352.67	7.85	116.51	3.84
தென்	385.00	10.17	766.17	16.80	1,990.00	11.31	413.00	10.33	315.25	7.02	368.84	12.15
வடக்கு	400.00	10.57	379.23	8.32	1,840.00	10.46	475.00	11.88	123.96	2.76	437.00	14.40
வட மேல்	425.00	11.23	158.06	3.47	1,750.00	9.94	375.00	9.38	443.58	9.87	360.00	11.86
வட மத்திய	375.00	9.91	1,056.27	23.16	2,217.00	12.60	400.00	10.00	372.69	8.30	400.00	13.18
ஊவா	375.00	9.91	463.80	10.17	1,725.00	9.80	475.00	11.88	1,272.66	28.33	415.00	13.67
கடற்குறு	400.00	10.57	686.00	15.04	2,437.24	13.85	514.00	12.85	631.95	14.07	293.12	9.66
கிழக்கு	400.00	10.57	354.12	7.77	1,462.00	8.31	465.00	11.63	547.14	12.18	445.00	14.66
மொத்தம்	3,785.00	100.00	4,560.16	100.00	17,597.44	100.00	4,000.00	100.00	4,492.87	100.00	3,035.47	100.00

DGSA 1

## Appropriation Account - 2016

Name of Ministry / Department / District Secretariat: Finance Commission

Expenditure Head No: 11

Programme Number given in Annual Estimates	Title of the Programme given in Budget Estimates	(1) Provision in Budget estimates Rs.	(2) Supplementary Provision and Supplementary Estimate Allocation Rs.	(3) Transfers in terms of F.R.66 and F.R.69 Rs.	(4) Total Net Provision (1+2+3) Rs.	(5) Total Expenditure Rs.	(6) Net Effect Savings/(Excesses) (4-5) Rs.	Page No. (Reference to relevant DGSA 2 format)
	<b>Recurrent</b>	38,800,000	5,894,000	2,736,000	44,694,000	43,681,906	1,012,094	3
	<b>Sub Total (Recurrent)</b>	38,800,000	5,894,000	(2,736,000)	44,694,000	43,681,906	1,012,094	
	<b>Capital</b>	203,000,000		240,000	203,000,000	70,551,750	132,448,250	4
				(240,000)				
	<b>Sub Total (Capital)</b>	203,000,000			203,000,000	70,551,750	132,448,250	
	<b>Grand Total</b>	241,800,000	5,894,000	0	247,694,000	114,233,656	133,460,344	

Detailed Accounting Statements in DGSA format Numbers 2 to 10 presented in pages from ...02..... to .....16..... and other Notes presented in pages from .....17..... to .....21..... are integral parts of this Appropriation Account. We hereby certify that the figures in this account, other detailed Statements and Notes are correct and relevant accounts were reconciled with Accounts were reconciled with Treasury Books of Accounts and found correct.

Chief Accounting Officer  
Name :  
Designation :  
Date : 28/3/2017

**A. T. M. U. D. B. Tennakoon**  
Secretary  
Finance Commission

Accounting Officer  
Name :  
Designation :  
Date :

Chief Financial Officer/Chief Accountant/Director (Finance)/Commissioner  
Name : Dilini Sandareka Gunawardena  
Designation : Accountant  
Date : 28/3/2017

**D. S. Gunawardena**  
Accountant  
Finance Commission  
48, Vajira Road,  
Colombo - 04.

## நிதி ஆணைக்குழுவின் ஆளணி

தகவல் தொழில்நுட்ப அதிகாரி

திரு.G.T.திஸை குசும் புஸ்பசிரி

புள்ளிவிபர அதிகாரி

திருமதி.R.M.D.நிமாலி ரத்நாயக்கா

உதவி ஆராய்ச்சி அதிகாரிகள்

திருமதி.M.C.தமயந்தி  
திருமதி.T.M.C.குமாரிஹாமி  
செல்வி.A.R.மரீனா  
திருமதி.S.Y.திஸாநாயக்கா  
திருமதி.W.P.C.R.P.ஹங்கம்போர்வ  
திரு.M.B.M.A.பண்டார

திருமதி.P.இந்திராதேவி  
திருமதி.K.A.S.D.நிலந்தி  
திருமதி.R.R.ரணசிங்ஹ  
திரு.S.K.K.காமிந்த  
திருமதி.D.D.ஜானகீ குமாரி

நிகழ்ச்சித்திட்ட அதிகாரிகள்

திருமதி.தினாச ஹேரத்  
திரு.சரத் சந்ர குமார  
திருமதி.நவோதினி அபேசூரிய

திருமதி.P.D.C.நிரோசி  
திருமதி.கங்கானி குறுப்புமுல்ல  
திருமதி.திலோகா பெரேரா

பொது முகாமைத்துவ உதவியாளர்கள்

திரு.லக்ஷ்மன் இலேபெரும  
திருமதி.சுமுது இடம்பிடிய  
திரு.J.B.A.அஜித்  
திருமதி.P.கமகே  
திரு.G.G.சமரபந்து

திரு.D.K.D.கன்னங்கர  
திருமதி.P.A.வினோதனி டி  
சில்வா  
திருமதி.புஷ்பா களுஆரட்சி  
திருமதி.விஜிதா அபேவிக்கரம்

தகவல் தொழில்நுட்ப உதவியாளர்

திருமதி.Y.B.M.A.K.யாபா பண்டார

முகாமைத்துவ உதவியாளர்கள்

திருமதி.நிஷானி ரணசிங்ஹ  
திருமதி.சந்திரிகா ஆடிகல